

கேவி கால்வரின்
வேலெற்றக (G.C.E.Optional) எல்லாம் கால்வர்
நிமுக்கியல்பான தமிழ்ச்சொல்கள்
நவ ஒத்துப்பாடு

கால்வரின்
நிமுக்கியல்பான
தமிழ்ச்சொல்கள்

சுரு எல்லே இலகு தமிழ்

த. கநகரத்தாலீ டி. ர. (லாபன)
T.KANAGARATHNAM B.A. (London)
Dip.in Education
Lecturer SLIDA, BCIS, KDA.

அ

காகி ஓய்யா

440.7
காகி
SL/PR

කොට්ඨාසින් වෙශලේපික (GCE) දෙමලු හාඡාව ආධුතිකයන්ටත්
ප්‍රවීණයන්ටත් තව කුමයකට

සරල දෙමල

இலகு தமிழ்

දෙමල பூதுணவு ஹ ப්‍රවීණநால்
தமிழ் மொழிப் பயிற்சியும் தேர்ச்சியும்

த.கநாராத்னம், வி.ஐ. (லන්ඩன்)
தமிழ்மணி, புலவர் த.கணகரத்தீனம், பி.ஏ. (இலண்டன்)

T. KANAGARATHNAM,
B. A. (London) Dip-in. Education, Lecturer - SLIDA BCI , KDA

Colombo

Rs . 120 /-

1st Edition 1991.

2nd Edition 1995.

3rd Edition 1998

Copy Right Reserved

Offset by:

**Unie Arts (Pvt) Ltd,
48 B, Bloemendhal Road,
Colombo - 13.
Tel / 330195**

சிங்கள மொழி அறிந்தவர்கள் தமிழ் கற்பதற்கெனத் தயாரிக்கப்பட்ட இந்நால் தமிழ் சிங்கள மொழி ஒப்பீட்டு முறையில் மொழியறிவையும் பயிற்சியையும் குறுகிய காலத்தில் பெற்றுக் கொள்ள உதவும். எனினும், தமிழ் மொழி மூலம் சிங்களம் கற்க விரும்புவோரும் இதனைப் பயன்படுத்தி மொழியறிவை விருத்தியாக்கிக் கொள்ளலாம்.

**Cover Page :- A. Jesudasan
அட்டைப்படம் சுதா**

Rs 120/-

ISBN 955-96153-0-0

සරල දෙමළප ඩිලකු තයිම්

1. සිංහල ශිෂ්‍යයන්ට දෙමළ භාෂාව පහසුවෙන් ඉගෙන ගත හැකි වන පරිදි මෙම පොත සිංහල මාධ්‍යයන් පිළියෙළ කර ඇත. එහෙන් සිංහල භාෂාව හදාරන දෙමළ ශිෂ්‍යයන්ටද මේ පොත ප්‍රයෝගනාවන් වනු ඇත.
 2. සිංහල භා දෙමළ භාෂා අතර ඇති වෙනසකම් භා සමානකම් රාජියක් මතුකොට දක්වීමෙන් භාෂාව කඩිනමින් ඉගෙන ගැනීමට අවස්ථාව සලසා ඇත. එවා හොඳින් පරිභිශ්චිතය කිරීමෙන් ශිෂ්‍යයන්ට ඉමහත් ප්‍රයෝගන ලැබේනු ඇත.
 3. භාෂාව කරා කිරීමේ පූජාණුව ලබා ගත හැකිවන පරිදි කරා ව්‍යවහාරයන් ආරම්භවන පාඨම් තුමයෙන් ලිඛිත භාෂාවට වර්ධනය වී ඇත.
 4. ඒ සමගම ප්‍රායෝගික ව්‍යාකරණ දැනුමන් ලබා දීම් වස් සරල ව්‍යාකරණ පාඨම් කිහිපයක් ඇතුළත් කිරීමට අමතක කර නැත.
 5. පොරම පිරවීම, සම්මුඛ පරික්ෂණ, ආදරය ප්‍රශ්න පත්‍ර වැනි එදිනෙදා භාවිතයට අවශ්‍ය වන දේවලද පොතට ඇතුළත් කරනු ලැබ ඇත.
 6. විවන දැනුම වර්ධනය කර ගැනීම සඳහා සේ කඩියක එලනුරු කඩියක, සිල්ලර කඩියක වැනි තැන්වල තිබෙන බුනුවල නම් සඳහන් විවන ලැයිස්තුවක් පොත අගට යෙදේ.
 7. කොටස දෙකකින් යුත්ත මේ පොතේ දෙවන කොටසේ ඇතුළත් වන පාඨම් විශේෂයෙන්ම උසස් අධ්‍යාපනය හදාරන ශිෂ්‍යයන් සඳහාය.
- මෙම පොත සකස් කිරීමේදී තන් අයුරින් සහායවූ හැමදෙනාටන් විශේෂයෙන් ඩී. පොමදාය මහාකාවන් මගේ ස්තූතිය පිරිනැමී.

10 A 42 වැනි පැවුමග

වැල්ලවක්ක

කොළඹ 6

15-10-1993

කරුණා

ත. කනකරත්නම්

**පළුත
පොරු එන්ංකම**

	Page
1. දෙමල හෝඩිය	1
2. හැල් අකුරු	2
3. ස්වර සහිත අකුරු	3
4. දෙමල හෝඩියේ නැති අකුරු	7
5. වචන පටක් ගත්තා අකුරු	8
6. අකුරු වචන ආදියෙහි සමානකම් හා වෙනසකම්	9
7. සිංහල ජ්‍යාන නාම දෙමලෙන් ලියන හැටි	17
8. සමාන වූවද තේරුම වෙනසය	22
9. ප්‍රසිද්ධ ස්ථානවල දක්නට ලැබෙන උපදෙස් සමානක්	26
10. කෙටි වචන	29
11. දියා	30
12. වචන හැදිම	31
13. කියවීන රිට ලිටිම	32
14. ප්‍රස්නවලට හැරවීම	36
15. ප්‍රයන හැදිම	38
16. උන වචන බෙළුවචන	51
17. ලිංගයේදය	53
18. වියෙෂණ	54
19. ශ්‍රීයාපද නැති අර්ථයට හැරවීම	58
20. සම්බන්ධ වියක්තිය	59
21. සම්ප්‍රදන වියක්තිය	61
22. යාච ශ්‍රීයාච	65
23. ආධාර විහක්තිය	66
24. අවධි වියක්තිය	70
25. කත්ත, කරණ වියක්ති	73
26. කරම විහක්තිය	77
27. ආලපන වියක්තිය	80

28. දෙමල සිංහල විශයෝගී අතර ඇති වෙනස්කම්	82
29. උක්ක ආබෘත සම්බන්ධය	86
30. රැකියා හා රැකියා කාම	88
31. සම්මුඛ පරීක්ෂණය	91
32. ඉල්පූම් පත්‍රය	97
33. වර්තමාන කාල වාක්‍ය අතිත අනාගත කාලවලට හැරවීම	98
34. පුච්ච ස්ථියාව	100
35. සංකීරණ වාක්‍ය	101
36. විදි ස්ථියා, යාච ස්ථියා හා පුච්ච ස්ථියා	102
37. කර්මකාරක	104
38. අසම් යාචය ස්ථියා	105
39. ආයිරවාද ස්ථියා	107
40. කකායාලුව ප්‍රකාශ කිරීම	108
41. යාම්පුදායික යොදුම් දෙමල - සිංහල	109
42. සම්භාව්‍ය ගුන්ද අතර ඇති සමානකම් වෙනස්කම්	110
43. සන්දේ	111
44. ආදර්ය ප්‍රයෝග පත්‍ර	113
45. ගකාටය II උසස් ගෞණීය	120
46. එදිනෙදා පිවිතයට අදාළවන වචන	142
47. සර්ව කාම වර්තුගීම	150
48. ස්ථියාවර තැගීම	151
49. ගුන්දාක්ෂර	154
50. දෙමල නොවීය	

எம் லைடிய
தமிழ் நெஞ்சனக்கு
பிள்ளை
 ஸ்ரீராமசுவாமி - உயிர் எழுத்துக்கள்

1.	அ	அ	அ	அ
2.	ஆ	ஆ	ஆ	ஆ
3.	இ	இ	இ	இ
4.	ஏ	ஏ	ஏ	ஏ
5.	உ	உ	உ	உ
6.	ஊ	ஊ	ஊ	ஊ
7.	எ	எ	எ	எ
8.	ஏ	ஏ	ஏ	ஏ
9.	ஐ	ஐ	ஐ	ஐ
10.	ஒ	ஒ	ஒ	ஒ
11.	ஓ	ஓ	ஓ	ஓ
12.	ஔ	ஔ	ஔ	ஔ
ஃ	ஃ	ஃ	ஃ	ஃ

11 கல் அகரை
மெய்ய எழுத்துக்கள்

1. க	க	க
2. ங	ங	ங்
3. ச	ச	ச
4. ஞ	ஞ	ஞ்
5. ட	ட	ட்
6. ண	ண	ண்
7. த	த	த
8. ந	ந	ந்
9. ப	ப	ப்
10. ம	ம	ம்
11. ய	ய	ய்
12. ர	ர	ர்
13. ல	ல	ல்
14. வ	வ	வ்
15. ழ	ழ	ழ்
16. ள	ள	ள்
17. ற	ற	ற்
18. ண	ண	ண்

+ ஒத்த கீல்வின்னே அகரை அரமிய வின கூ அவியாகவின
பிழிவெழி - அகரை பிழிமேலே ரிய அனுகாலிய கர்ந்த.

**III ස්වර සහිත ව්‍යු.පන අංශ රු
ඉ මි මේ මෙ මූත් තු ක් ක ම**

ලියා පුරුදු වෙන්න
ඝුත්තිප් පයිල්ක

ය් ය යා සී සී යු යු යේ යේ යො යො යේ යො

1. ය ය යා යි යී යු යු යේ යේ යො යො යො

ඡ් ප

2. ප ප - - - - -

ච් ව

3. බ බ - - - - -

ච් බ

4. න් නු - - - - -

ච් ව

+ ඉහත දක්වාන අභ්‍යාසය යදහා අකුරු ත්‍යාරා හැකිලේදී අනුගමනය කර
අැත්තේ මේ පොක් අග ඇති ගතානුගතික අකාරාදී පිළිවෙළ නොව
ඉයිටිලි පාපිටි එකඟ කිරීමේ සිංහල අකුරුවලට බොහෝ දුරට සමානව
ඉයිටිලි පාපිටි යෙදෙන දෙමල අකුරු බව යැලකුව මැති.

5. ச் ச - - - -
6. ம் ம - - - -
- க்கு க்கு
7. ய் ய - - - -
- ர் ர
8. ற் ற - - - -
- ஏ் ஏ
- ன் ன - - - -
10. இ் இ - - - -
- உ் உ - - - -

11. ක් ක

ක ක - - - - - - - -

12. ත් ත

ත ත - - - - - - - -

13. න් න

න න - - - - - - - -

14. ය් ය්

ය ය - - - - - - - -

15. ල් ල

ල ල - - - - - - - -

+16. ත් ත

ණ් පෙ - - - - -

17. ම් ම

ණ් පෙ - - - - -

18. ර් ර

ං ර - - - - -

ක'	- ක අකුරට උඩින් තිතක් යොදනු ලැබේ	- හල් කිරම
කා	- කා අකුරට පසු ව ඇලපිල්ල එයි.	- ඇලපිල්ල
කි	- කි අකුරට උඩින් යොදන කොටසයි	- ඉස්පිල්ල
කි	- කි අකුරට උඩින් ගැටයක් සහිතයි	- දිරස ඉස්පිල්ල
කු	- කු අකුරට යටින් යොදනු ලැබේ	- පාපිල්ල
කු	- කු අකුරෙන් අකුරට වෙනස්ය	- දිරස පාපිල්ල
කො	- කො කොම්බුව උඩින් ගැටයක් ඇත	- කොම්බුව සහ ගැටය
කො	- කො කොම්බු දෙකට එකට ඇලී ඇත	- කොම්බු දෙක

ச ம் ஸ் கி ரு த எ மு த் து க்க ள்
(ய ஜ்கா ந் அ கூர்)

ஸ - ய ஷ - ண ஜ - ர
ஹ - ஹ ஷ - ஷ பூ' - தி

1. சீர்

பகுதி முறைகளில் சீர் கூடுதலாக மேலும் வேடுவது நீண்டது.

பின்வருவனவற்றைக் கருத்திற் கொள்க

- (1) உயிர் எழுத்துக்களில் பின்வரும் எழுத்துக்கள் தமிழில் இல்லை.
ஃ, ஆ, ய, ங, , அ.

2. விற்கு, சீர் சுருக்கு விற்கு

மெய் எழுத்துக்களில் பின்வரும் எழுத்துக்கள் தமிழில் இல்லை.

வ, ஏ, க, ர, த, ஷ, ய, வி, ல, ரி, டி, தி,
ஷ, வி, கி,

3. பகுதி முறைகளில் விசேஷ அகூர் முறை வேடுவது

சிங்களத்திலுள்ள விசேஷ எழுத்துக்களும் (கூட்டெழுத்துக்கள்)
தமிழில் இல்லை

ஷ ங் க
வ ண் ட
ஷ ந் த
ஷ ம் ப

- (4) மேலும் வேடுவது நோம்புதி பகுதி முறைகளில் அகூர் முறை வேடுவது அகூர் முறையை ஒடிரையென் ஆகி வருகிறது.

பின்வரும் சிங்கள எழுத்துக்களுக்குப் பதிலாக சமஸ்சிருத எழுத்துக்களைப் பாவிக்கலாம்.

ஸி - ஸ

ஷ - ஷ

த - ஜி

ஹ - ஹ

க்ஷ - க்ஷி

ஷி - ஷி

பலத டக்லின டெம்பு அங்கு யளிவன்றியேன் விண்ண அவிவாதயக் டூக்ஸிய பூஷய.
தமிழிலுள்ள பின்வரும் எழுத்துக்களில் விசேட கவனம் வேண்டும்.

L, R, D,

ண, ந, ன

[டெம்பு ஹாஹீ நயனு துநகி]

ல, மி, ள

[டெம்பு ஹாஹீ லயனு துநகி திவீ]

விவக பவன் கந்நா அங்கு

+ மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள்

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஔ ஒள 12

க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கெள 12

ச சா சி சீ சு செ சே சை சொ சோ செள 12

ஞா 01 (பெரும்பாலும் 1)

த தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தெள 12

ந நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நெள 12

ப பா பி பீ பு பூ பெ பை பொ போ பெள 12

ம மா மி மீ மு மூ மெ மை மொ மோ மெள 12

ய യാ യ യ യോ യേണ 06

വ വാ വി വീ വെ വേ വൈ വേണ 08

වിവക അവധി വിന അക്കരു
മൊழിക്കു ഇരുത്തിയില് വരുമ് എമുത്തുകകൾ

അ ആ ഇ സ ഉ ഞാ ഏ ജി ഒ ഒ ഒണ 11

ആ ന്ന മ ണ ധ റ സ ല പ മ സ 11

ഭയാട്ട 01

പമ്പിൾ - 01

1 ദ്രവിംഗരണ്ണയ അക്കരു, വിവക ആദിയേഴി ദക്ഷനാർ ലൈബ്രെറി ചംഡാക്കമി ഹാ ലൈഡ്കമി മോനാവാട്?

1 ഉസ്സരിപ്പു, എമുത്തു, ചൊബ എൻപവർത്തില് നീര കാണ്ണുമു ഓന്റ്രുമെ വേന്റ്രുമെ എൻണ?

അലിമാ	അമ്മാ	വേർ-റി	പോങ്കി
അക്കാ	അക്കാ	മെള്ള	മതു
മാമാ	മാമാ	മീച്ച	മുത്തു
അവി	അച്ച	മീഡലാൽ	മുതലാശി
സീനി	സീനി	മേബലാ	മേകലാ
		രിംഗാക്കിരി	വിനാക്കിരി

ഇട്ടി ദേമലു വിവക ഗാലിക്കിരിമേഡി മുഹ ദക്ഷലീ ലൈഡ് ഹാജാവില
വിവക ഗാലിക്കിരിമേഡി മുഹ ദക്ഷലീ അക്കരു പമഞ്ചക് തോവി ഹാജാവീ ട, ര, ല
ന്റാ വീതി ലൈഡ് അക്കരു വിവക പാഠൻ ഗൃഹിമി ഗാലിക്ക കല കൂകിയ. റഡാഹരണ ടാക്ടർ,
ടേവിട്ട്, ടൈറക്ടർ, റാഷി, ഗുചിയാ, റോക്കമ്, ലവിതാ, ലാമ്പു, ലീലാ, ലെൻണിൻ,
ദ്രോഗ്യോ, ദ്രാട്ടു

+ പിര മൊழിക ചൊറ്റക്കണ ഉപയോകിക്കുമു പോതു പിൻവരുമു എമുത്തുകകൾ
ഉപയോകത്തിലുണ്ണാൻ. ('ട' കര വരിചൈ, 'റ' കര വരിചൈ 'ല' കര വരിചൈ, 'റ'
കര വരിചൈ) ഉ-മ ടാക്ടർ, ടേവിട്ട്, ടൈറക്ടർ, റാഷി, ഗുചിയാ, റോക്കമ്-
ലവിതാ, ലാമ്പു, ലീലാ, ലെൻണിൻ ദ്രോഗ്യോ, ദ്രാട്ടു.

ஸ்ரුෂ්‍රාවු	සැරු ත්‍රූ	අධි	ආයි
යෙම්බු	සේම්පු	රෝම්	සායම්
කොපි	කොප්පි	කොබ්තාලම්	කෙත්තාලම්
කක්කාලී	තක්කාලී	කොක්කාලී	කොත්තම්බ්බි
රාධි	ඇායි	කොප්පරා	කොප්පරා
රාති	ඇාති	කොලම්	කොලම්
යායම්	සායම්			

1. සිංහල වචනවලට අකුරුවලින්ද උච්චාරණයන්ද හරියටම සමානව දෙමළ වචන කෝරා ඉරි අදින්න.

2. තමයියිල් ගුරුත්වක
දෙමළට හරවන්න.

නොජයි
නෝරුල්
ණවුවු
ණුති
ණුත්තනාගම්
පායි
පිටුවු
පෙරුමිකායම්
පොධි
පොදු
පොරි
පොවිටනි

මේ පදවල උච්චාරණය සිංහල / ඉංග්‍රීසි අකුරුවලින් ලියා පුරුදුවෙන්න
හශ්‍යාප්පෙ සින්කළා / ආස්ථිල ගුෂ්ත්තුක්කළීල් ගුෂ්තිප පයිලුක

සිංහල වචනවිල අගට යෙදෙන යෝගන්හ ලොජ කළුවිට දෙමළ වචන යැදේ
“ය” නිශ්චුක
ඉ-ම

හටටීය	පෙටු
කොජීය	තොප්පි
කුජීය	ශුප්පි
කෘෂිජාධිය	කණ්ණාඩි
කොඩිය	කොඩි
කොටිය	කොටි
හටටීය	සටු
නැඳිය	නති
තීතිය	න්ති
කාවිවිය	තාස්චි
පදවිය	පත්වි
පල්ලිය	පල්ලි
පාත්තිය	පාත්ති
පොදිය	බොති
ම-වාචිය	මරු-චාඩි

1. සිංහල වචනවිලට අකුරුවලින්ද උච්චාරණයෙන්ද හරියටම සමානවන දෙමළ වචන කොරා යටින් ඉරි අදින්න.

2. දෙමළට හරවන්න
තමිශ්‍යීල් ගුෂ්තුක

මුවටීය
මුවීය

වට්ටිය
විටිය
කුප්පලීනිය
කේවිටිය
ලේසිය
ගක්තිය
කප්පිය

සිංහල "ම" යන්න හල් කිරීමෙන් දෙමළ විවින සැදු

111. "ම" ප්‍රාණී පෙනා

පාලම	පාවම
කුඩාරම	කුටාරම
තාධිගම	තාටකම
රත්තියම	පත්තියම
රදක්කම	පතකකම
පාඩම	පාටම
පෙටිටුගම	පෙට්ටකම
මධිම	මටම
මායම	මායම
ඉලක්කම	ශිලකකම

1. සිංහල වචනවලට අකුරුවලින්ද උච්චාරණයන්ද හරියටම සමානවන දෙමළ වචන තෝරා යටින් ඉටි අදින්ත.

11. දෙමළට හරවන්ක

தமிழில் எழுதுக

ඉවම
கூந்தல்

பந்தல்
படிக்கல

கற்பல
අම්බල

1. සිංහල වචනවල අගට සේදෙන “ව” යන්න ඉවත් කළ විට දෙමළ වචන සැදු “வ” நீக்குக

கොම්බුව නොම්පු
கரිබුව தட்டு

நேரිබුව நொட்டு

நகුබුව தகடு

ஒணිබුව துண்டு

ஒවක்கුව துவக்கு

கොබුව தோடு

பாஞ්ඩුව பாண்டு

පුරාව புஜா

1. பீ.ங்கல் விவகாரித்து அகார்ய்விலின்டு மூலிகையேன் கரியவும் சுமாநவத எல்லோ விவகாரித்து அடிந்து.

தமிழில் எழுதுக

11. ஒத்துப்பாடு கரவன்கள்

பூர்வீகி
மொவீகி
விஜங்கி
வாழுகி
விளக்குகி
உண்டீயாகி
மூழிக்குகி
யேத்துக்கு
கீருக்கு
யெருத்துக்கு

V. பீ.ங்கல் விவகாரித்து அது யேடுதான் “ய” யான் ஹிலிங்கர் ‘மீ’ யான் ஹிலிங்கர் கிரிமேன் எல்லோ விவகார ஈடுகள்

“ய” நீக்கலும் “ம்” சேர்த்தலும்

சிங்களம்	தமிழ்	சிங்களம்	தமிழ்
பூர்வகீ	புஸ்தகம்	மொவீகி	மனாஸ்தாபம்
பூத்துக்கீ	புஷ்பம்	மொவீகி	மண்டபம்
பூரிய	பூர்வம்	மரங்கீ	மரணம்
அாஸ்தாய	ஆசனம்	மார்க்கீ	மார்க்கம்

ଆହାର୍ୟ	ଶୁକାରମ୍	- - -	ଲୋକ୍ସି	ମେକମ୍	- - -
ଦେଖାନ୍ତି	ଉତ୍ତିଯାଣମ୍	- - -	ଫେରକ୍ସି	ମୋଟ୍ସମ୍	- - -
ଉପକରଣ୍ୟ	ଉପକରଣମ୍	- - -	ବିଂଗ୍ସି	ବମ୍ବିଚମ୍	- - -
କାମି	କାମମ୍	- - -	ଲିଙ୍ଗି	ଵଳ୍ଲତୀରମ୍	- - -
କାଲ୍ୟ	କାଲମ୍	- - -	ଲିନାରିଯ୍	ବାଣରମ୍	- - -
ପିତ୍ତୁ	ପିତ୍ତୁରମ୍	- - -	ଧନ୍ତ୍ରୁ	ଇଯନ୍ତିରମ୍	- - -
ପାତ୍ରି	ପାତ୍ରିମ୍	- - -	ପ୍ରାଣ୍ୟ	ଘକମ୍	- - -
ପିତ୍ତନ୍ତି	ପିତ୍ତନ୍ତିମ୍	- - -	ଲୋହ୍ୟ	(ଇ) ଲାପମ୍	- - -
ପିତ୍ତୁ	ପିତ୍ତୁରମ୍	- - -	ଲିଂଗ୍ସି	(ଇ) ଲିଙ୍କମ୍	- - -
ପିଂହିଯ୍ୟ	ପିଂହିକମ୍	- - -	ଲିଲାଦ୍ୟ	ଲିଲାତମ୍	- - -
ପିଲିନ୍ତି	ପିଲିନ୍ତିମ୍	- - -	ଲିଲାହ୍ୟ	ଲିଲାକମ୍	- - -

1. සිංහල විවෘතවලට අකුරු විශීන් උච්චාචාරණයෙන් හරියටම සමානව දෙමුවට විවිධ තොරු යටින් ඉරි ඇදින්න.

தமிழில் எழுதுக

2. සෙම්පූර්ණ හරවත්ත

Digitized by srujanika@gmail.com

ନବ୍ୟକ୍ଷେତ୍ର ପାଠ୍ୟମାର୍ଗ ପରିଚୟ

କାଗର୍ୟ

ନୀତିଚକ୍ରାର୍ଯ୍ୟ

కుల్పాకుడు

కూడా www.koimoi.com

திட்டங்கள்

පරාක්‍රමය

ପ୍ରାଚୀନ ହିନ୍ଦୁ

Digitized by srujanika@gmail.com

ଓঁ শশী

vi සිංහල විවෘතිල අග එන්සේකර සේ ආකර 'ලේ' යන්න යෙදීමෙන් දෙමල විවෘතිල ඇඟිල

சில மாற்றங்கள் பெற்றும் பெராமலும் சொல்லின் ஈற்றில் "ஐ" பெறல்

சிங்களம்	தமிழ்	சிங்களம்	தமிழ்	
கலெ	கடை	- - -	பேர்க்காய்	போவணை -
கேர்சே	தோசை	- - -	பேர்க்குவி	போறணை -
குலெ	குடை	- - -	மாநுவி	மாத்திரை -
லீட்டுக்கி	ஏதன்னட	- - -	மாலாவி	மாலை -
புள்ளிவி	சண்னட	- - -	முடுவி	முத்திரை -
கோஞ்சே	கொண்ணட	- - -	உதிதாவி	வனிலை -
குமிமல	கம்மாலை	- - -	வீட்காவி	வேதனை -
கருஞா	கருணை	- - -	வீலாவி	வேளை -
கலா	கலை	- - -	விதாவி	வீணை -
கீர	கீரை	- - -		
குமிசய	கமிசை	- - -		
குருமிலா	குரும்பை	- - -		
குவிய	கூடை	- - -		
கேர்ப்பய	கோப்பை	- - -		
கிளிந்து	கிளிச்சை	- - -		

2. டெமிலு கரவன்க
தமிழில் எழுதுக

වින්ත් තු.....

ଶ୍ରୀହଂଦୁ ୧୫

காமர
தீர
දிங்கு
பஞ்சீலிய
பந்தரய
பாஷுகாவி
பிசிவி
பூட்டுமை
பூர்ணி

7 பேர் 16 கேக் ஆகி பிழுவில் பாவிமீ சுமினாலில் கீ ஆகி ரபரேச் 17 பேர் 21 கேக் ஆகி பிழுவில் ஆகி பாவிமீலும் கீ அலை வின வில் சுலகந்தா.

அயைண - 1. 11

பழிற்சி - 1.11

சுப்பா நூம லியன்தா - இடப் பெயர்களை எழுதுக -

<u>சிங்களம்</u>	<u>தமிழ்</u>
வளிவலைபிய	பம்பலப்பிட்டி
வலிரிய	பலப்பிட்டி
ஙாவிலைபிய	நாவலப்பிட்டி
ஒளியாபிரிய	குளியாப்பிட்டி
கொல்குறிரிய	கொள்ளுப்பிட்டி
வீல்லேபிரிய
ஆகிலைபீரு
கீழிலைபிய
கல்லைபிய

ஸ்ரூபிதிய

விழுதியாவி	வானியா
மாதழிவி	மாமடு
ஆனமழிவி	ஆனமடு
மோரழிவி	மொறட்டு, மொறட்டுவை
விச்கழிவி
கிவிவிதழிவி
கூகிரவி
வாட்டுவி
மலிகழுவி
போகாவி
+ ஓடியாவி

சிங்களம்

தமிழ்

பூந்தலம்	புத்தளம்
மல்லாகம்	மல்லாகம்
பூந்ஹாகம்	சன்னாகம்
மாங்குலம்	மாங்குளம்
பூலியங்குலம்	புளியங்குளம்
ஹோகம்	ஹோமாகமம், ஹோமாகமை
தீர்கம்

+ பிரீய யன்னேஷ் அவ்யாத வின கிள்ளல் செர்வா நாம் ஦ேமெல் சாகாவீ “பிட்டி” வின்யேஷ் “இ” யன்னே அவ்யாத வின கிள்ளல் செர்வா நாம் ஦ேமெல் சாகாவீ “இ” ஐலீ யேலே விவீடு ஒலக எத்தென ரீதாகரண்விடின் திகிவ பூந்தீலீ வினு ஆக.

මහරගම
වැලිගම
අජ්‍යගම
මාවකගම
හෙවිටිකුලම
රාගම
තලංගම
දෙහිවල	தெஹிவளை
වින්තල	வத்தளை
කදවිල	கந்தவளை
හැදල	ஹෙந்தளை
බේරුවිල
මාකලේ
හසුකලේ
කෙලිප්පලේ
බණ්ඩාරවිල
බදුලේ
ගම්ප්පාල
අන්තනාගල්ල	அத்தனகல்லை
කොත්මලේ	கொத்மலை
කීරිමලේ	கීරිமலை
වින්කාලේ	வங்காலை
නාවල	நாவலை
යේරුවිල	சேருவிலை
මේහින්තලේ
පල්ලිපූලේ

போல்களவில்
கூரைகளுக்கு
மோஷ்ராயல்
ஸ்ரீஷ்ணமலே
மல்லிங்	மல்வானெ
கல்லிங்	கலவானெ
மர்஦ாங்	மருதானெ
குல்மாங்	கம்மானெ
கட்டாங்	கந்தானெ
சுப்பாங்	ஸுந்தானெ
ரக்மலாங்	கிரதமலானெ
ரக்லிங்
கூமதாங்
குல்மாங்
கோரங்

விளுவிலீங்
அகாவின்கா
மாகர	மாக்தறை
நூலிர	தும்பறை
அமிபார்	அம்பாறை
பாதடிர	பாண்றதுறை
கர்கர	கருத்துறை
மகர
வீடிகர
சுப்பக்கப்பங்குரய்
பக்கர

මාවත්ත	මාවත්ත
පොල්වත්ත	පොල්වත්ත
අගලවත්ත	අ/කලවත්ත
මාලිගාවත්ත	මාලිගාවත්ත
මිරිය්වත්ත	මිරිස්වත්ත
කඩවත
වැල්ලවත්ත
කොස්වත්ත
හෙටියාවත්ත
අ-ගොඩ	අ-ං-කොඟ
නුගේ-ගොඩ	නු-කොඟ
පාගොඩ	පා-කොඟ
පුගොඩ	පු-කොඟ
පාමන්කඩ	පා-මන්-කඟ
බලන්ගොඩ
මිනුවන්ගොඩ
හිහුරක්ගොඩ
ලේයන්ගොඩ
ඇහැලියගොඩ
පනාගොඩ
නාගොඩ
වැලිකඩ
හම්බන්කොට
රත්තොට
අම්බලන්කොට

ஒலிலு பேர்லைக்க
பின்வருவனவற்றைத் தமிழில்
எழுதுக.

சிங்களம்	ஒலில தமிழ்	சிங்களம்
லாகு	மீன் கடை
பாடு	தெந்ர்க்கடை
அங	இறைச்சிக்கடை
லி-யை	பழக்கடை
மா-ஞலை	புடைவைக்கடை
மா-லிசிய	பூக்கடை
வேர்-தி	மரக்கறிக்கடை
தோ-த்து	பலசரக்குக்கடை

அஹாஸய - 02

பயிற்சி - 02

மே விளக ஈளாக இலிட தேர்மூட விஹாஸய

ஓற்றுமையில் வேற்றுமை

உச்சாரிப்பில் தெரளவு ஓற்றுமையும் பொருளில் வேறுபாடும் உள்ள சொற்கள்

பின்வரும் சொற்களில் நீர் காணும் ஒற்றுமை வேற்றுமைகளைக் குறிப்பிடுக.

சிங்கலு	ஒலிலு	ஒலிலு	சிங்கலு
அபியா	அண்ணன்	ஐயா	மஹத்மோ
காத்து	அப்பா	தாத்தா	கீயை
ாவிவி	பாட்டி	ஆக்ஶி	அம்மா
நங்கி (ஒளு)	பாராஞ்சுமந்த	மந்திரி	அடுதித்துமா
	உறுப்பினர் (எம்.பி)		

தீவிபதி	சட்டமா அதிபார	நீதிபதி	1. தழுவிகாரர்யா
வாரய	தவணை	வாரம்	பகிய
தினய	தேதி	தினம்	ஏவிய
அவிசர	உத்தரவு	அவசரம்	ஒடிசி
அப்பு	சமையற்காரன்	அப்பு	1.கலை 2. பியா
அபாய	நரகம்	அபாயம்	ஞக்ராபி
பஷ்ணிவிசி	செய்தி	பணிவிடை	யெவியல்க்
நமிலூபி	கெளாரவம்	நம்பு	வீங்லாபய
பாஸி	நட்டம்	பாடு	கரார்த/மஹந்திரித
வாகல்	மாளிகை, வீதி	வாசல்	தொரகவி
பூரிதி	அாரிச்சவடி	சவடி	பூர்த்தோலபோங்
பாவாபி	நிலப்பாவாடை	பாவாடை	பாய (எதிர்க்கே ஆடுமகை)
விலு	வீடு (பிரபுக்களின்வீடு)	வளவு	வித்த
ஆர்ய	அன்பு	ஆதரவு	கர்த்தூபி
பூரும்	ஆச்சாயிம்	புதுமை	அர்த்த
ஆசித்தெரய	தற்பெருமை	ஆடம்பரம்	பூரவீப்பைக்கி
படி	சம்பளம்	படி	பியகூடு
ரீகாந்தி	நிச்சயம்	ஏகாந்தம்	ததிகவி
கல்பனூலி	சிந்தனை	கற்பனை	1.நகல்பிள 2. அண
கோலாங்கலய	கலகம்	கோலாகலம்	அலகார லேக
விரிதய	நடத்தை/சாரிதை	சரிதம்	ஒதிஹாபய
	போக்கு		
ஒங்கலய	சந்தேகம்	குதுராகலம்	பந்தேர்ங்கய

வீர்ஜினியா	குற்றம்	சோதனை	பரிசுத்தய
கிளை	பதவி	நிலையம்	1. அத்திலாரி 2. சுல்தான்
தக்களி	1.தடை 2. விலக்கப்பட்டது	தகனம்	அாடாக்காய்
கூரண்	1. மகரவாயில் 2. கோபுரவாயில்	தோரணம்	கோக்கூல ஸ்ரீரத்தில்
ஸ்ரீரங்கி	அகம்பாவம்	பிரசாரம்	ஸ்ரீராய்
யன்னுய	கோலம்	இயந்திரம்	மூதிம்
பஞ்சமி	தாசிக்குக் கொடுக்கும் பணம்	பணயம்	பரடுவி
வி.பி.எல்	ஏமாற்றல்	வஞ்சம்	பலிதூதிம்
சுவாரி	உல்லாசம்	சவாரி	கரங்கி ரெச்
அவினாலீல	1.அப்ரீத்தி 2. இகழ்ச்சி	அவநம்பிக்கை	அவின்வாய
நாயரிக	நகர்	நாகரிகம்	கிழ்வாவாரய
யானு	கப்பற்பிரயாணம்	யாத்திரை	விந்தா எம்தா
யேர்த்தாவி	1. பிரேரணை 2. ஆலோசனை	யோசனை	கல்பநாவி
புண்ணய	வினா	பிரச்சினை	கூடுதல்
புலீசு	கவனம்	பிரவேசம்	ஒழுளீம்
ஒழுகேஷு	ஏரிச்சல் புகைச்சல்	குடிகேடு	பழுஞ் சிதாய
தவிந்து (கரங்கள்)	பரிபாலனம் (செய்தல்)	நடத்துதல்	மேஹயலிம்
சுடிரங்கய	நியாயம் நடுநிலைமை	சாதாரண	ஹாடு

සාමාන්‍ය	පොතු	සාමාණිය	සමාන
කඩිනම්	තුරීතම්	කටුනම්	දුෂ්කර/අමාරු
කුන්ද	කෙන්තුතල්	ශුන්තු	ඇත්තියාගෙන උක්කුරීක

ඡහන සඳහන් යිංහල තමිදෙමළ අකුරෙන් ලියන්න.

- | | | | |
|-------------|-------|----------------|-------|
| 1. සිල්වා | | 10. බදුල | |
| 2. දේශානායක | | 11. ප්‍රතාන්දු | |
| 3. සුනිල් | | 12. ඇතුනෑමුදලී | |
| 4. තීමල් | | 13. බණධාරනායක | |
| 5. රිකුමහිඛ | | 14. ගාලිඹි | |
| 6. දේශා | | 15. ගුණසේකර | |
| 7. සුජිලා | | 16. සුපිල් | |
| 8. අමරසේකර | | 17. ආනන්ද | |
| 9. ජේමදය | | 18. ගුණරත්න | |

පරික්ෂණය !

පරිශ්‍යා පැටිස් 1

1. ඡහන සඳහන් විවින දෙමළ අකුරෙන් ලියන්න.
ස්ථූප වරුම සෞඛ්‍යකෘති තමයින් ගුණුතුක් ගුණුතුක් ගුණුතුක් ගුණුතුක්

පන්දම්	නො-රල්	තක්කාලී
නාබිගම්	බෝ-වි	මුදලාලී
නදි	ම-වාදී	කොක්කමල්ලී
නොට්ටු	ලි-ගම්	ලෙකන්තාලම්
නගරම්			ඇකුලම්
නමස්කාරම්			කාලම්
කාන්දම්				
මන්දම්				
නොල්ලී				

2. வரலாறு கூடி "ந" யழவின் கீழ் செய்தியில் அதிகமாக யேற்ற நோரூ கிடைக்கின்ற பிழைக்கும் கரண்டு.
- அடைப்புக் குறிகளுள் உள்ள எழுத்துக்களில் பொருத்தமானதொன்றைத் தெரிந்து சொற்களிலுள்ள இடைவெளிகளை நிரப்புக.

(1) ம	டபம்.	(ந,ண்,ன.)
(2)	கார.....ம்.	(ண,ன,ந.)
(3)	மர.....ம்.	(ந,ண்,ன.)
(4)	பா....டு.	(ண்,ன்,ந்)
(5)	...மஸ்காரம்.	(ண,ந,ன)
(6)	கா.....தம்.	(ன்,ந,ண்)
(7)	கு.....டு.	(ண்,ன்,ந)
(8)	ந.....தா.	(ன்,ந,ண)
(9)	ப.....தம்.	(ந,ண்,ன)
(10)ங்கள்	(ணா,நா,னா)

பூசிட்ட செய்தியில் கீழ்க்கண்ட பெயர்கள்
பொது கிடங்களில் உள்ள அறிவுறுத்தவ்கள் சில.

கிடங்களில் பொது பெயர்கள் - சிங்களத்தில் தருக.

காரியாலயம் - Office

விசாரணை - Inquiry

அமைதி - Silence

உள்ளே - In

வெளியே - Out

ஆண்கள் மட்டும் - Men only

பெண்கள் மட்டும் - Women only

மகளிர் மாத்திரம் - Women only

சூருமார்ந்தகு மட்டும் - Only for the Clergy

இங்கே கடவுங்கள் - Cross here

பிரதான வீதி முன்னாலே

Main Street ahead

மலங் கழிக்கும் இடம் - Lavatory

மலசல ஈடம் - Toilet

உட்பிரவேசிக்கக் கூடாது - No Admittance

விளம்பரம் ஒட்டக்கூடாது - Stick No Bill

துப்பக் கூடாது - Spitting Prohibited

புகைத்தல் கூடாது - Smoking Prohibited

திருப்பக் கூடாது - Do not turn

குப்பை களம் போட வேண்டாம் Do not throw litter

விளையாட்டுத் திடல் - Play Ground

வழியைத் தடை செய்ய வேண்டாம் - Do not block way

வாகனம் நிறுத்த வேண்டாம் - No Parking

புகைத்தல் விலக்கப்பட்டுள்ளது - No Smoking

இடது பக்கம் - Left side

வலது பக்கம் - Right side

மொதுவாக - Slow

சிங்களத்தில் எழுதுக

திங்கலு ஹரஸ்த

திரு. (திருவாளர்) Mr - Mister


திருமதி Mrs - Mistress

செல்வி Miss

செல்வன்	-	Master
வண. (வணக்கத்துக்குரிய)	-	Reverend
சி.பி. (சிறிஸ்துவுக்குப் பிள்)	-	A.D
சி.மு. (சிறிஸ்துவுக்கு முன்)	-	B.C
மு.ப. (முற்பகல்)	-	A.M
பி.ப. (பிற்பகல்)	-	P.M
உ-ம் (உதாரணம்)	-	e.g - Example
பா.உ. (பாராளுமன்ற	-	M.P
• உறுப்பினர்)			
மு.கு. (முக்கிய குறிப்பு)	-	N.B
கூ.மொ.தா. (கூட்டுறவு மொத்த		
விற்பனைத் தாபனம்.)	-	C.W.E
இ.போ.ச. (இலங்கை	-	C.T.B.
போக்குவரத்துச் சபை)			

A	-	அ	H	-	எச்	O	-	ஓ	V	-	வி
B	-	பி	I	-	ஐ	P	-	பி	W	-	பயிள்யு
C	-	சி	J	-	ஜீ	Q	-	சியு	X	-	எக்ஸ்
D	-	டி	K	-	கே	R	-	ஆர்	Y	-	உவை
E	-	எ	L	-	எல்	S	-	எஸ்	Z	-	சர்ட்
F	-	எவ்	M	-	எம்	T	-	டி			
G	-	ஜி	N	-	என்	U	-	யு			

அயையை - 03 பழிற்சி - 03
 இயா தீரைகள்
தீயா ஒழுஞ் கரன்க தீரைகளைக் குறியீடு செய்க



ஒழுர்	வடக்கு	பீர்மான	வடகிழக்கு
ஒங்கள்	தெற்கு	வியலி	வடமேற்கு
நூலைகிர	கிழக்கு	அன்தீடிய	தென்கிழக்கு
வெள்ளைகிர	மேற்கு	நிரின இய	தென்மேற்கு

பிடிக் கூண் பூரவன்க
சீறிட்ட கிடங்களை நிரப்புக:-

மேல்	வட
கீழ்	தென்
..... அமெரிக்கா இந்தியா
..... அமெரிக்கா இந்தியா
வடக்கு கிழக்கு	

அய்யா - 04

பயிற்சி - 04

வளக் கூடும்

சொல்லாக்கம்

எ :

(1) உ-ம் பிள்ளை அரசன்து சிங்களத்தில் ஏழுதுக:

கூரை காரண

தபாற்காரன்

கரத்தைக்காரன்

பாற்காரன்

மீன்காரன்

கடைக்காரன்

பொவிஸ்காரன்

கொள்ளைக்காரன்

தட்டுங்கோ

ஆசீர்வாதம் செய்கிறது

தள்ளுங்கோ

ஆரம்பம் செய்கிறது

பூட்டுங்கோ

குழப்பம் செய்கிறது

வா

மட்டம் பண்ணுகிறது

போ

பொடி பண்ணுகிறது

நா

பற்றச் செய்கிறது

இரு

பரிபாலனம் செய்கிறது

உட்காரு

பாடம் செய்கிறது

போடு

வியாபாரம்/செய்கிறது

When we convert a noun to a verb in Sinhala we add a helping word eg. එලදී කරනවා. In Tamil we do the same thing. We add பண்ணுகிறது which carries the meaning கரනවා ඇ. வியாபாரம் செய்கிறது. நான் படியக் கூறுவது ரிட மூலக தீயாவிக் கேட்டு கீழென் பிரிக்கி. மூலகர்கள் வியாபாரத்தின் பண்ணுகிறது. நான் படியக் கூறுவது என்றால் கீழென் பிரிக்கி.

மொழி பெயர்க்க

உள்ளே வாங்கோ

.....

வெளியே போங்கோ

.....

மேலே போங்கோ

.....

கீழே போங்கோ

.....

வெளியே வாங்கோ

.....

கிள்ளுப் பெருங்கை

கொஞ்சம் வாங்கோ

முன்னே வாங்கோ.....

பின்னே போங்கோ

.....

விரைவாய் தாங்கோ

.....

மெல்லப் போங்கோ'

.....

அயங்கய - 05

பயிற்சி 05

கிடைக்கிற கிடைக்க

சொல்வதெழுதுதல் உச்சாரிப்பு

1.	பாண்	-	பாங்	-	நான்	-	நா
	தூண்	-	காஷுவி	-	அவன்	-	ஹாஷுவி
	மண்	-	பக்	-	மான்	-	மூவா
	ஆண்	-	பிரிதி	-	ஏன்	-	ஏடி
					மீன்	-	மாறி

2.	ஆள்	-	திதியா	ஆல்	-	ஒடு கை
	தோள்	-	ரெகிய	தோல்	-	கம்
	கோள்	-	ஞாயா	கோல்	-	ஷே.கேர்லய
	வாள்	-	கழிவி	வால்	-	விர்கய
3.	நாங்கள்	-	அபி	கஞ்சி	-	கூடு
	எங்கள்	-	அபே	போஞ்சி	-	வேர்.றி
	எங்கே	-	கோண்ட	இவேஞ்சி	-	லேந்ஜில்
	இங்கே	-	மேகி	குஞ்சு	-	பூ.வி
	அங்கே	-	ரிஹி	பஞ்சு	-	பூ.றன்
	வங்கி	-	வீ.ஷுவி	பிஞ்சு	-	கூ.வய
	இலங்கை	-	லா.கா.வி	நெஞ்சு	-	ப.பூ.வி
	சங்கம்	-	ஸ்.கம.ய	மஞ்சன்	-	க.க
	சங்கு	-	கங்கை.வீ.ய	நஞ்சு	-	வ.க
	பங்கு	-	ப.ஷு.வி	கொஞ்சம்	-	க.க
4.	பந்து	-	பந்து.வி	இந்த	-	கே
	ஐந்து	-	ப.க	அந்த	-	அ.ர
	பந்தம்	-	பந்து.ம	சந்திரன்	-	வ.ந்து.ய
	காந்தம்	-	கா.ந்து.ம	மந்திரி	-	அ.மதி.நு.மா, அ.மா.கு.
	ஆந்தை	-	வ.ய.ய	மந்திரம்	-	ம.ந்து.ய

5.	நேற்று	ர்யே	பயறு	மூ. ஆடு
	காற்று	ஸ்ரூ	கயிறு	லைவு
	வெற்றி	ரயஞ்சன்ய	வயிறு	விடி
	பெற்றோல்	பூடுல்	கன்று	விழு பூரீயா
	நெற்றி	நல்ல	பன்றி	உரை
	பெற்றோர்	டேமலிபியன்	யார்	யார்ய, கிழிட
	குற்றி	கோவய	ஊர்	கெ
	வெற்றிலை	ஸ்ரூங்	பார்	விளங்கு
	நாற்று	நல்வாத	தார்	கார்ய
	குற்றம்	ரிடு	போர்	யுத்து, பூட்டிய
6.	அவர்	இழு	7.	கோப்பி
	பெயர்	நம		கோகு
	மயிர்	கிய கேசு		முத்து
	தயிர்	மூட்வாபு கிரி		மீனு
	சிலர்	ஈமுகரங்கு		
	பலர்	கிபு டேஙேகு		

அனுஷாசன - 06

பயிற்சி 06

பக்க எக்ஸிஅர் ஆந்தேஷ் "ல்" கூர "ஞ" கூர "ன" லெந்த லெந் லீவ் அரபிய லெந்தென் ஆகாரய. ஏது விவர யோடு கேருமெக் ஆதி வாக்கு தனதன.

லகர எகர பேதம் - னகர ணகர பேதம்

பின்வரும் சொற்களை வைத்து வாக்கியங்கள் அமைக்க

1. ஒவி - அவீடய ஆல் - ஓல வால் - வில்கய

ஒளி - அலேர்க்கய	ஆள் - கூநைத்துவ	வாள் - கபிலி
நீலம் - தீல் பாට	தோல் - ஹம்	புவி - கோவீயா
நீளம் - இடை	தோள் - கர	புளி - பியகிலா
2. மலை - குந்தி	வாளை - கபிலில்லா	மூலை - மீட்டீ
மழை - வீட்டிய	வாழை - கெயெல்	மூளை - மோடை
முலை - குனி	வலி - கூங்கும்	
முளை - அங்கூர்	வழி - பார்	
3. மனம் - பிது / மத்தை	வானம் - அக்கை	பானம் - வீடு
மணம் - பூவிட	வாணம் - அக்கை ஓஞ்சிடி	பாணம் - ரீதலை
4. கொண்று - மரு	கண்று - பூரீயா	நன்று - ஹோட்டி
கொண்டு - கேதை	கண்டு - டூதை	நண்டு - கஷுற்றிலா
குண்று - கூட்டு கூடுதல்		
குண்டு - வோலிவை		

ரகர ரகர பேதம்

5. கறி	- வினாக்கள்தை	அறை - காமர்ய கரை - வீரல்
கரி	- அங்கூர்	அரை - வாய்க் கரை - பெய்/மல்கை

பகுதி மூலமாக விவரிக்கப்படுகிறது என்றால் கால்வாய் கருத்து

கவனமாகக் கர்ந்து

அசைக்கிறது	பேலுவினலில்	அசைக்கிறது	ஸ்ரோலுவினலில்
திரும்புகிறது	ஷார்த்திலில்	திருப்புகிறது	ஷர்வினலில்
முடிகிறது	ஒவிர வினலில்	முடிக்கிறது	ஒவிர கருதலில்
நிரம்புகிறது	பிரேதிலில்	நிரப்புகிறது	பூர்விலில்
இறங்குகிறது	விதிலில்	இறக்குகிறது	வானிலி
உடைகிறது	விளைநிலில்	உடைக்கிறது	வீடிநிலில்
முறிகிறது	கூடுதலிலில்	முறிக்கிறது	கவிதலிலில்

பகுதி என்னிலை விவித பிண்வரும் சொற்களை விளாவாக மாற்றுக.

எடுத்து

உம்.

தெரியும் -	தெரியுமா?	1. வந்தது
ஏனைலை	ஏனைலை எ?	ஆலை
வேணும் -	வேணுமா?	2. போனது
இன	இன எ?	இயா
தெரியாது -	தெரியாதா?	3. குடித்தது
ஏனை ஒரு	ஏனை ஒருஏ?	விவிலை
வேண்டாம் -	வேண்டாமா?	4. படித்தது
இபொ	இபொ எ?	ஓய்வாகவீலை
சரி	சரியா?	5. முடிந்தது
ஹரி	ஹரி எ?	ஒவிரின்கூ
பிழை	பிழையா?	6. இருந்தது
வீரடி	வீரடி எ?	திலை
குடை	குடையா?	7. போட்டது
ஒவிய	ஒவிய எ?	ஒடிமூ
தொப்பி	தொப்பியா?	8. சாப்பிட்டது
நோப்பிய	நோப்பிய எ?	கூரை
கண்ணாடி	கண்ணாடியா?	9. எடுத்தது
கண்ணாடிய	கண்ணாடிய எ?	கந்தை
		10. கொடுத்தது
		குத்தை
முடியும்	-	1. வரும்
பூர்வீன்		ஏதேனைய

2.	முடியாது -	2. போகும்	யன்னேய்
	இ			
3.	போதும் -	3. குடிக்கும்	வொன்னேய
	ஆகி			
4.	போதாது -	4. சடிக்கும்	கபங்னேய
	ம			
5.	இல்லை -	5. வெடிக்கும்	ஸ்ரூர்ன்னேய
	ஞ			
6.	போகலாம் -	6. ஆடும்	நான்னேய
	யன்ன ஸ்ரூலின்			
7.	நடக்கலாம் -	7. பறக்கும்	பியான்னேய
	பயின் யன்ன ஸ்ரூலின்			
8.	போவோம் -	8. கூவும்	கவில்னேய
	யன்னேழி			
9.	படிப்போம்	9. பிடிக்கும்	அல்லேனேய
	உயை யன்னேழி			
10.	குடிப்போம்-	10. தரும்	டென்னேய
	வொன்னேழி			
11.				
1.	வாறது	-		
	உனவை			
2.	போறது	-		
	யனவை			
3.	குடிக்கிறது -		
	வொனவை			
4.	படிக்கிறது -		
	உயை யன்னவை			
5.	முடிக்கிறது -		
	ஒளிர் கரனவை			

6. இருக்கிறது -
கியென்வா/ஒன்னவா
7. போடுகிறது -
ஒள்களவா
8. சாப்பிடுகிறது -
கனவா
9. கட்டுகிறது -
வடிநவா
10. கடிக்கிறது -
உபகளவா

பின்த கூட்டும்

வினாவாக்கம்

என்ன?	-	மோனவிட?	-	எந்த?	-	கோடி?
எப்போ?	-	கவிடாட?	-	யார்?	-	கவிட?
எதற்கு?	-	மோகவிட?	-	யாரை?	-	காவிட?
எங்கோ?	-	கோண்ட?	-			
எவ்வளவு?	-	கீடு?	கோவிலிரு			
எத்தனை?	-	கீடு?		யாருக்கு?	-	காவடு?
ஏன்?	-	ஆடி, மோகட?		யாருடைய?	-	காஞ்சு?
எப்படி?	-	கோஹாமட?		யாரிடம?	-	காலஞ்சு?
எது?	-			யாரிடமிருந்து?	காஞ்செந்டு?	
		மோகைக்டு? (உயிருள்ளது)		எவை மோக்குடு?	(உயிருள்ளவை)	
		மோகைக்டு? (உயிரற்றது)		எவை மோனவிட?	(உயிரற்றன).	

(1) பீங்கால பேரலூக்கன்

டி:

1. சிங்களத்தில் தருக

உ-ம்

என்ன வேணும்?

மோனவிட தின?

என்ன குடிக்கிறது?

மோனவிட வோங்கோ?

நஷ்டர ண்ணல வடிக் கியக்க

11. தமிழில் விடை எழுதுக

பாண் வேணும்.

தண்ணீர் குடிக்கிறது.

பிட்டுச் சாப்பிடுகிறது.

මොනවද කන්තේ?

என்ன வந்தது?

මොකක්ද ආවේ?

என்ன குடித்தது?

என்ன படித்தது?

என்ன சாப்பிட்டது?

என்ன குடிக்க வேணும்?

எங்கே போக வேணும்?

ஏன் போக வேணும்?

எப்போ போக வேணும்?

+ රදීනේ පිටිතයේ හාවිත කෙරෙන ප්‍රශ්න වන කිපයක්ද ඒවා හාවිත කෙරෙන ආකාරය දැක්වෙන යෙදුම් ද යට දක්වා ඇත. එම යෙදුම් වල සිංහල පරිවර්තනයද උත්තර දෙමළ බසින් ද ලියත්තා. පහසුවෙන් බලාගතීම යදහා උදාහරණ කිපයක් දී, ඇත.

தமிழ் படிக்க முடியுமா?

எவ்வளவு வேணும்?

எங்கே இருக்கிறது?

எங்கே போற்று?

எங்கே போனது?

எங்கே படித்தது?

எங்கே சாப்பிட்டது?

என்ன நிறம்?

என்ன சுவை?

எப்படி சுகம்?

எப்படி வாற்று?

எப்படி போற்று?

எப்படி வந்தது?

எப்படி போனது?

எப்படி வந்தார்?

எப்போ வந்தார்?

எப்போ வாறார்?

எப்போ போற்று?

எப்போ வந்தது?

ஏன் வந்தது?

ஏன் போனது?

ஏன் வந்தார்?

இவர் யார்?

அவர் யார்?

அது என்ன?

இது என்ன?

உது என்ன?

அப்பா யார்?

அம்மா யார்?

நண்பன் யார்?

படிக்க முடியுமா?

குடிக்க முடியுமா?

யார் வாறது?

யார் போற்று?

யார் வந்தது?

யார் போன்று?

யார் படித்தது?

யாருக்கு வேணும்?

யாருக்குத் தெரியும்?

யாருக்கு வேண்டும்?

யாருக்கு வருத்தம்?

யாருக்கு சுகம் இல்லை?

அம்மா எங்கே?

அக்கா எங்கே?

தம்பி எங்கே?

அப்பா எங்கே இருக்கிறார்?

அம்மா எங்கே இருக்கிறார்?

ஆசிரியர் எங்கே இருக்கிறார்?

நாய் எங்கே இருக்கிறது?

விளி எங்கே இருக்கிறது?

எப்போ பஸ் வரும்?

இப்போ பஸ் வருமா?

இந்தப் பஸ் பம்பலப்பிட்டிக்குப் போகுமா?

இந்தக் கோச்சி கண்டிக்குப் போகுமா?

அந்தப் பூனை பால் குடிக்குமா?

இந்த நாய் கடிக்குமா?

இன்று சூட்டம் நடக்குமா?

இந்தக் கிளி பேசுமா?

பிலிங்கர் தெங்கி

விடை எழுதுக

ஓடு-

உ-ம்

உங்களுக்கு என்ன வேணும்?

எனக்கு வடை வேணும்.

எங்களுக்குக் கோப்பி வேணும்.

1. உங்களுக்குத் தமிழ் தெரியுமா?

எனக்கு

எங்களுக்கு

2. உங்களுக்குத் தமிழ் தெரியாதா?

எனக்கு

எங்களுக்கு

3. உங்களுக்குப் பாண் போதுமா?

எனக்கு

எங்களுக்கு

4. உங்களுக்கு முடியுமா? / உங்களால் முடியுமா?

எனக்கு
எங்களுக்கு

5. உங்களுக்குத் தேநீர் வேண்டாமா?

எனக்கு
எங்களுக்கு

6. உங்களுக்கு விருப்பமா?

எனக்கு
எங்களுக்கு

7. அவருக்கு என்ன வேணும்?

அவருக்கு

8. அவருக்குத் தமிழ் தொயியுமா?

அவருக்கு

யாருடைய தொப்பி?

.....

யாருக்கு பென்சில்?

.....

யாருடைய புத்தகம்?

.....

யாருடைய அப்பா?

.....

- யாருடைய அம்மா?
 யாருடைய தம்பி?
- யாரைப் பார்க்க வேணும்?
 யாரைக் கூப்பிட்டது?
- யாரைப் போல?
 இன்று என்ன தேதி?
- நேற்று என்ன தேதி?
- நாளை என்ன தேதி?
- இப்போது என்ன நேரம்?
- இன்று என்ன சிழமை/நாள்?
- நாளை என்ன சிழமை/நாள்?
- இப்போ என்ன நேரம்?
- அப்பாவின் பெயர் என்ன?
- அம்மாவின் பெயர் என்ன?
- உங்கள்/உங்களுடைய அக்காவின் பெயர் என்ன?

4. உங்களுக்கு முடியுமா? / உங்களால் முடியுமா?

எனக்கு

எங்களுக்கு

5. உங்களுக்குத் தேர்ந்தெட்டாமா?

எனக்கு

எங்களுக்கு

6. உங்களுக்கு விருப்பமா?

எனக்கு

எங்களுக்கு

7. அவருக்கு என்ன வேணும்?

அவருக்கு

8. அவருக்குத் தமிழ் தெரியுமா?

அவருக்கு

யாருடைய தொப்பி?

யாருக்கு பென்சில்?

யாருடைய புத்தகம்?

யாருடைய அப்பா?

- யாருடைய அம்மா?
 யாருடைய தம்பி?
- யாரைப் பார்க்க வேணும்?
- யாரைக் கூப்பிட்டது?
- யாரைப் போல?
- இன்று என்ன தேதி?
- நேற்று என்ன தேதி?
- நாளை என்ன தேதி?
- இப்போது என்ன நேரம்?
- இன்று என்ன சிழமை/நாள்?
- நாளை என்ன சிழமை/நாள்?
- இப்போ என்ன நேரம்?
- அப்பாவின் பெயர் என்ன?
- அம்மாவின் பெயர் என்ன?
- உங்கள்/உங்களுடைய அக்காவின் பெயர் என்ன?

உங்கள்/உங்களுடைய பாடசாலையின் பெயர் என்ன?

உங்கள் /உங்களது ஊரின் பெயர் என்ன?

உங்களுடைய/உங்களது தொப்பி எது?

இது உங்களுடைய பெண்சிலா?

அது உங்களுடைய புத்தகமா?

அவர் உங்களுடைய அப்பாவா?

இவர் உங்களுடைய அம்மாவா?

உங்களுடைய பாடசாலை எங்கே இருக்கின்றது?

உங்களுடைய வீடு எங்கே இருக்கிறது?

உங்களுடைய அப்பா எங்கே இருக்கிறார்?

உங்களுடைய ஆசிரியர் யார்?

அவருடைய பெயர் என்ன?

.....

இது அவருடைய மேசையா?

.....

இது குருவியின் சூடா?

.....

இவை அவைகளின் சூடுகளா?

.....

இவை அவைகளுடைய குஞ்சுகளா?

.....

இது அந்த நாயின் குட்டியா?

.....

இந்த நாயின் பெயர் என்ன?

.....

அந்தக் கிளியின் சூடு எது?

.....

எப்படிச் செய்யலாம்?

.....

இப்படிச் செய்யலாமா?

.....

அப்படிச் செய்யலாமா?

.....

எப்படிப் போகலாம்?

இப்படிப் போகலாமா?

அப்படிப் போகலாமா?

அய்யாயை - 08

பழிற்சி - 08

பறத கூவின விவகாரித் துய்கள் கடன்து
பின்வரும் சொற்களைக் கொண்டு வினாக்கள் ஆக்குக.

1. (என்ன, எங்கே, எவ்வளவு, எத்தனை, ஏன், எப்படி, எந்த)

1. உங்களுக்கு வேணும்?
2. இப்போது நேரம் ?
3. கண்டிக்குப் போக பஸ் கட்டணம்
4. கணக்கு ?
5. நீங்கள் போகிறீர்கள்?
6. உங்களுக்கு தொடம்பழங்கள் வேண்டும்?
7. நீங்கள் நேற்று வரவில்லை?
8. உங்கள் சுகம் ?
9. உங்களுக்கு குடை வேணும்?
10. நீங்கள் செய்கிறீர்கள்?

11.

கிள்ளு பேர்லன்ன
சிங்களத்தில் எழுதுக.

இப்போது நேரம் என்ன?

இப்போது எத்தனை மணி?

ஓரு மணி இரண்டு மணி மூன்று மணி ஆறு மணி ஒன்பது மணி

இன்றரை மணி இரண்டரை மணி மூன்றரை மணி ஆறரை மணி

இன்பத்தரை மணி பக்டேகால் மணி பன்னிரண்டு தால் மணி

പത്തേതു മുക്കാല് മണി പഞ്ചിരണ്ടുമുക്കാല് മണി

ଅବସ୍ଥାପତ୍ର -09

பயிற்சி -09

ජ්‍යෙෂ්ඨ වචන - බහුවචන

ஒரு மை - பன்மை

පහත දක්වෙන වචන බෙඩුවිනයට හරවන්න. වචන කීපයක් බෙඩුවිනයට හරවනු ලැබ ඇත. බෙඩුවිනයට හැරවීමේදී වැඩි වශයෙන් කෙරෙන්නේ රේක වචන අගට

“கள்” லிக்ஷனில் வீர முதல் முறையிலே பூதூடிலிவா ஆக.

பின்வரும் ஒருமைச் சொற்களைப் பன்மைச் சொற்களாக மாற்றுக:-

ପ୍ରକାଶମାଲା

ජ්‍යෙෂ්ඨ වචන

പഞ്ചമി

ବାହୁ ପତ୍ର

மான்	இலை	மான்கள்	இலேர்
குரங்கு	விழரா	குரங்குகள்	விழரே
குதிரை	அன்வியா	குதிரைகள்	அன்வியே
பறவை	ஒரூல்லா	ஒரூல்லே
பையன்	ஆலியா	ஆலீ
பெண்	கூரைக்கை	கூரை
மாடு	யோதா	யோத்து
தலை	கிப	கிப்
காடு	கூலேவி	கூலே
விளாக்கு	பஹந	பஹந்
கிளி	கிரவா	கிரவி
மரம்	கெ	கெ
தென்னை	போல்கெ	போல்கெ
பனை	கல்கெ	கல்கெ
வாழை	கேஸேல்கெ	கேஸேல்கெ
ழு	மல	மல்
மனிதன்	தீநிஹா	தீநிஹபு
உரல்	வங்கெடிய	வங்கெடி
நான்	மம	மி
நீ	ஙூலி	ஙூலை
கண்	ஆடி	ஆடி
கை	அங்கி	அங்கி
பாலம்	பாலம்	பாலமி
கடிதம்	கிழும்	கடிதங்கள்	கிழுமி
வருடம்	அவிரட்டு	அவிரட்டி

நிமிடம்	நிவிவுவு	நிவிவு
வாரம்	வகிய	வகி
மாதம்	மாஸ	மாஸ
தேங்காய்	போல் கெடிய	போல் கெடி
மாம்பழம்	அசினையிய	அசினையி
வாழைப்பழம்	கேஸல்கெடிய	கேஸல்கெடி
பனம் பழம்	நல்கெடிய	நல்கெடி
அப்பா	நாந்தா	அப்பாமார்	நாந்தலா
அம்மா	அமிலா	அம்மாமார்	அமிலலா
மாமா	மாலா	மாமாமார்	மாலலா

ஒருவகை - 10

பயிற்சி - 10

லீங்கண்டிய

பால்

ஸ்ரீஷ்டீங் வாக்வாடு ச்வீஶ்டீங் வாக் யோட்டத்.

ஆண்பாற் சொற்களுக்குப் பொருத்தமான பெண்பாற் சொற்களைத் தருக.

உ-ம்

<u>ஆண்பால்</u>	<u>ஸ்ரீஷ் லீங்</u>	<u>பெண்பால்</u>	<u>ச்வீ லீங்</u>
அப்பா	நாந்தா	அம்மா	அமிலா
அண்ணன்	அடியா	அக்கா	அக்கா
தம்பி	மல்லி	தங்கை	ந.கி
மகன்	ஸ்ரூ	மகன்	ஸ்ரு
மாமா	மாலா	மாமி	நூந்஦ா
மருமகன்	ஏதா	மருமகன்	லேலி
பாட்டன்	கியா	பாட்டி	அவிவி

மான் (கலை)	மூவா	பெண்மான் (பிணை)	மூவ தே
எருது	யோதா	பசு	ஒல தே
கடா	ஏல்வா	மறி	ஏல தே
பன்றி	ஸாரா	பெண்பன்றி	ஸரி
நாய்	வெல்லா	பெட்டை நாய்	வீல்லை
ழுனை	வெல்லா	பெண் ஷுனை	வீல்லை
சிங்கம்	கிள்ஹயா	பெண் சிங்கம்	கிள்ஹடே
புலி	கோவீயா	பெட்டைப் புலி	கோவீ தே
யானை (களிரு)	அலியா	பெண்யானை(பிடி)	அடித்தை
மயில்	மோஷரா	பெண் மயில்	யேவெ
ஆமை	உவிலா	பெண் ஆமை	உவிதே
அணில்	லேநா	பெண் அணில்	லேந்தே
சேவல்	குக்கலா	(பெட்டைக்) கோழி	கிக்கிலை
பெரிய அப்பா	லோஷு தாஷ்தா	பெரிய அம்மா	லோஷு அமிலா
சிறுவன்	கோல்லா	சிறுமி	கோல்ல
வேலைக்காரன்	வீடிகாரயா	வேலைக்காரி	வீடிகாரி

அய்யாய-11

பயிற்சி -11

வியேஷன்

விசேடணம்

பறக்க எல்லே நாம் வியேஷன் படி யோடு கிடீத்தை பூர்வத்தை
பின்வரும் அடைமொழிகளை வைத்து வசனத் தொடர் அமைக்க.

1) (நல்ல, சூடாத, பழைய, புதிய, வெள்ளை, கறுப்பு, பெரிய, சிறிய, சின்ன)

ஓ--

உ--ம்.

நல்ல வடை

..... குடை

..... பெட்டி

.....	தோசை	பொடி
.....	புத்தகம்	சுருட்டு
.....	பூ	துவக்கு
.....	தொப்பி	தட்டு
.....	கண்ணாடி	பாடம்
.....	மாடு	கூடாரம்
.....	அம்மா	பந்து

11. (அழகான, வேகமாக, மெதுவாக, சுத்தமான, அசுத்தமான, சூடான, குளிரான, அவலட்சணமான, வெளிச்சமான, இருட்டான)

எடுத்து உடனம்.

அழகான பறவை

.....	நடந்தான்	வீடு
.....	சிறுவன்	ஒடும்
.....	பானம்	தேசம்
.....	சிறுமி	அறை
.....	படம்	குகை

111. சிங்கலுட பெரலேண்ட

மொழி பெயர்க்க

ஒரு சூபா

2 இராத்தல் தேயிலை

பத்து ரூபா	5 சி.சி. மாவு
இருபத்தெந்து ரூபா	500 கிராம் கொத்தமல்லி
ஜந்து ரூபா 25 சதம்	250 கிராம் கோப்பி
எட்டு ரூபா பத்துச் சதம்	1/2 சி.சி. சீனி
நாறு ரூபா	1/4 போத்தல் தேங்காய் நெய்
பத்து ரூபா ஜம்பது சதம்	1 கலன் மண்ணெண்டி

அய்யாய-12

பயிற்சி - 12

“உம்” பூநாய்

“உம்” இடைச்சொல்

பிள்ளை பேர்லன்கள்

சிங்களத்தில் மொழி பெயர்க்க

1. வடையும் வாழைப்பழமும்

2. தோசையும் பிட்டும்

3. தக்காளியும் கோவாவும்

4. சீனியும் கோப்பியும்

5. தெந்றிரும் வடையும்

.....

6. இரண்டும் மூன்றும்

.....

11.

1. வடையும் வாழைப்பழமும் தாருங்கள்.

.....

2. ஜந்து பழமும் ஒரு முட்டையும் என்ன விலை?

.....

3. ஜம்பது சதமும் இருபது சதமும் எவ்வளவு?

.....

4. ஆண்களும் பெண்களும் வேலை செய்கிறார்கள்.

.....

5. மாண்களும் குதிரைகளும் ஓடி ன.

.....

6. மேசையும் கதிரையும் இருக்கின்றன.

.....

7. பூணையும் நாயும் சண்டை பிடிக்கின்றன.

.....

8. அப்பாவும் அம்மாவும் போகிறார்கள்.

.....

9. மாமாவும் மாமியும் வந்தார்கள்.

10. அண்ணாவும் அக்காவும் வருவார்கள்.

அய்யாய்ய 13

பழிற்சி 13

யத் டைக்லேசன்னே ஸ்ரீயாபட தூதி அர்ப்பன சுருங்க பிழுலெடு
எதிர்கால எதிர்மறை வினைச்சொற்கள்

கிள்ளுட பெரலுந்த

சிங்களத்தில் மொழிபெயர்க்க

1. வருவேன்	வரமாட்டேன்
2. போவேன்	போகமாட்டேன்
3. செய்வோம்	செய்யமாட்டோம்
4. படிப்பீர்	படிக்கமாட்டீர்கள்
5. குடிப்போம்	குடிக்கமாட்டோம்
6. தருவேன்	தரமாட்டேன்
7. செய்வேன்	செய்யமாட்டேன்
8. சாப்பிடுவான்	சாப்பிடமாட்டான்
9. அடிப்பான்	அடிக்கமாட்டான்
10. வருவார்கள்	வரமாட்டார்கள்
11.	
1. ஆம்	இல்லை
தெரியும்	தெரியாது
முடியும்	முடியாது
வேண்டும்	வேண்டாம்
உண்டு	இல்லை

போதும்	போதாது
இருக்கிறது	இல்லை

111. வினாவாக்குக படிநிலை கருத்து

1. போகவில்லை
2. வரவில்லை
3. குடி க்கவில்லை
4. படி க்கவில்லை
5. செய்யவில்லை

அணுக 14

பயிற்சி 14

கமிகன்ட் ரிஹாப்டிக்

6ம் வேற்றுமை

மேலொ கீ-களுடு பேர்ளத்து

சீங்களத்தில் மொழி பெயர்க்க

1. இது என்/ எனது பென்சில்
2. அது உன்/ உனது பேனை
3. இவை எங்கள் மேசைகள்
4. அவை உங்கள் சொருப்புகள்
5. உங்கள் பெயர் என்ன?
6. என்/எனது/என்னுடைய பெயர் செல்வன்
7. உங்கள் வீட்டின் இலக்கம் என்ன?
8. உங்கள் நாயின் பெயர் என்ன?
9. அவருடைய நண்பனின் தொழில் என்ன?
10. அவர்களுடைய அப்பாவின் பெயர் என்ன?

11. அங்கே பறவைகளின் கூடு இருக்கிறது
12. இங்கே கோழி முட்டை இருக்கிறது
13. இது கணேசனின்/கணேசனுடைய வீடு
14. அது பண்டாவின்/பண்டாவினுடைய தொப்பி
15. உது யாருடைய கடை?
16. அப்பாவின் பெயர் என்ன?
17. அம்மாவின் பெயர் என்ன?
18. தம்பியின் பெயர் என்ன?
19. மாமியின் பெயர் என்ன?
20. கடையின் பெயர் என்ன?
21. வீதியின் பெயர் என்ன?
22. அந்தக் குளத்தின் பெயர் என்ன?
23. இந்த மரத்தின் பெயர் என்ன?
24. காகத்தின் நிறம் கறுப்பு
25. சிங்கத்தின் காலகள்

டெம்லத் தரவுகள்

தமிழில் தருகள்:-

1. கோவிலானே கை
2. ராதிக் வீரயந்தே தீய
3. விலேந்தூஙே ஸாப்புவி
4. ள்காலி அகனுவர்
5. மேவர் ரப்பே ரேட்டு
6. குவிந்தே ஆகாரய

7. ஆஞ்ச மாலை
8. ஆபே கம
9. மனே லிபிய
10. ரங்க டங்

அய்யாயை 14

பயிற்சி 15

யுமிப்புத் தினக்கீலை

4ம் வேற்றுமை

மேலோ கீ-கல்வி பேரவைகளை

சிங்களத்தில் மொழி பெயர்க்கக்

1. நான் வீட்டுக்குப் போகிறேன்.

.....

2. நாங்கள் பாடசாலைக்குப் போகிறோம்.

.....

3. நீ தபாற் கந்தோருக்குப் போகிறாய்

.....

4. நீங்கள் காட்டுக்குப் போகிறீர்கள்.

.....

5. அவன் கடற்கரைக்குப் போகிறான்.

.....

6. அவர்கள் சடைக்குப் போகிறார்கள்.

.....

7. அவள் சமையல் அறைக்குப் போகிறாள்.

.....

8. அது வயலுக்குப் போகிறது.
-
9. அவைகள் வீதிக்குப் போகின்றன.
-
10. மக்கள் வங்கிக்குப் போகிறார்கள்.
-
11. நாங்கள் சாப்பிட வேணும்.
-
12. அப்பாவுக்கு என்ன வேணும்?
-
13. எனக்கு ஒரு வடை தாருங்கள்.
-
14. உங்களுக்கு என்ன வேணும்?
-
15. எங்களுக்கும் உங்களுக்கும் சாப்பாடு வேணுமா?
-

பரிக்ஷை 11

பரிக்ஷை 11

இ ஆகி ரூபர்ணை பரிடி ஒரி யூ யு புக்கிளி கரங்க.

உதாரணத்திற் காட்டியவாறு கோடுகள் வரைந்து தொடர்பு படுத்துக
ரு:

உ-ம்



1.	அவள்	குடித்தான்	12.	நான்	குடித்தாய்
2.	அவன்	குடித்தாள்	13.	நாங்கள்	குடித்தீர்கள்
3.	அவள்	குடித்தார்	14.	நீ	குடித்தேன்
4.	இவர்	குடித்தான்	15.	நீங்கள்	குடித்தோம்
5.	இவன்	குடித்தாள்			
6.	இவள்	குடித்தார்			
7.	அது	குடித்தார்			
8.	அவை(அவைகள்)	குடித்தாள்			
9.	ஆனந்தன்	குடித்தன			
10.	பத்மா	குடித்தான்			
11.	ஆசிரியர்	குடித்தது			

4ம் வேற்றுமை

பெட்டி + கு - பெட்டிக்கு	கூடாரம் + கு - -	கூடாரத்திற்கு
வீதி + கு - வீதிக்கு	பாலம் + கு - -	பாலத்துக்கு
கடை + கு - கடைக்கு	வீடு + கு - -	வீட்டுக்கு
பாடசாலை கு - பாடசாலைக்கு	நாடு + கு - -	நாட்டுக்கு
தோட்டம் + கு - தோட்டத்துக்கு	காடு + கு - -	காட்டுக்கு

எலியா எழுதி பேர்ளன்ன

தமிழில் மொழி பெயர்க்க

1. அடைவு

1. குமிகருவா குருமான்ன ஓலாவிட யடி

- | | |
|-----------------|---|
| 2. පාරට | 2. ගුරුවරයා පාසලට යයි. |
| 3. කාමරයට | 3. ලිපිකරුවා සවස ගෙදර යයි. |
| 4. කයේට | 4. අම්මා උදෙනෑම පන්හල් යයි. |
| 5. පාසලට | 5. ගැලීයෝ ගොවියාට උදව් කරති. |
| 6. කුණුරට | 6. මපුන් මරන්නො උදයෙනෑම වේරළට යති. |
| 7. පොලට | 7. මම ගෙදර යමි. |
| 8. හමට | 8. අපි පාඨගාලාවට හියෙමු. |
| 9. වත්තට | 9. නුඩි කාරයාලයට හියෙහි |
| 10. පොලීකියට | 10. මුස්කුලිවරු සිකුරාදා දිනවල පල්පියට යති. |
| 11. සැන්කෝරුවට | |
| 12. ඉස්පිරිකාලට | |

அய்யாயை 16
 பயிற்சி 16
 யாவு கீட்டா
நிகழ்கால வினையெச்சம்

மேலோ பீ.கலர் பேரவை

சிங்களத்தில் மொழி பெயர்க்க

1. நான் வீட்டுக்குப் போக வேணும்
2. நாங்கள் பாடசாலைக்குப் போக வேணும்
3. நீ கந்தோருக்குப் போக வேணும்
4. நீங்கள் காட்டுக்குப் போக வேணும்
5. அவர் கடைக்குப் போக வேணும்
6. நீங்கள் வீதிக்குப் போக வேண்டாம்
7. நான் தண்ணீர் குடிக்க வேணும்
8. நாங்கள் பாடம் படிக்க வேணும்
9. அவன் சோறு சாப்பிட வேணும்
9. நீ சோறு சாப்பிட வேணும்
10. நீங்கள் இப்போது நடக்க வேணும்
11. அவர் நாடகம் நடிக்க வேணும்
12. நீங்கள் சத்தம் செய்ய வேண்டாம்

13. என்னால் வேலை செய்ய முடியும்
14. எங்களால் பாடம் படிக்க முடியும்
15. எனக்குப் பாடம் படிக்கத் தெரியும்
16. எங்களுக்குக் கதை சொல்லத் தெரியாது

17. அவருக்கு வாய் பேச முடியாது
18. உங்களுக்குக் காச தர முடியாது
19. எனக்குப் பொவிஸ் நிலையத்துக்கு வர முடியாது.....
20. நீங்கள் இங்கே நிற்க வேண்டாம்
21. நீங்கள் படம் பார்க்க வேணும்
22. நான் நானை பாடம் படிக்க மாட்டேன்
23. நாங்கள் கோவிலுக்குப் போக மாட்டோம்
24. நேற்றுப் போக வில்லை
25. நேற்று வர இல்லை

அஹாய - 17

பயிற்சி 17

ாபார ரிஹக்கிய

7ம் வெற்றுமை

பிள்ளை காணவே ஆபார ரிஹக்கியல் கீழ்க்கண்ட கேட்கப்படும் காலங்களை வெற்றும் காணவே கீழ்க்கண்ட காலங்களை வெற்றும் காணவே கீல்க்க வேண்டும்.

கீல்க்க வேண்டும் காலங்களை வெற்றும் காணவே கீல்க்க வேண்டும்.

அ.

1. நாட்டில் கலவரம்
2. தேரட்டத்தில் மாடு
3. பாடசாலையில். பிள்ளை
4. வீதியில் வண்டி
5. வீட்டில் புத்தகம்
6. அடுப்பில் சொறு
7. நாத்தில் தாமரை

8. கையில் காயம்
9. அரசடியில் பிள்ளையார்
10. மனையில் பனி

ஆ.

1. ஆசனத்தில் இருந்தோம்.
2. பாடசாலையில் படிக்கிறார்கள்.
3. கடையில் உண்டு.
4. கூடு மரத்தில் இருக்கிறது.
5. பறவைகள் கூட்டில் வாழுகின்றன.
6. கொழும்பில் மழை பெய்தது.
7. அவருக்கு எங்களில் சந்தேகம்.
8. அப்பா எங்கள் வீட்டில் இருக்கிறார்.
9. அரசடியில் இறங்க வேண்டும்.
10. விபத்து மாடியில் நடந்தது.

1. ஷெல்லு ஷெல்லங்க

- | | | |
|------------------|-------|--------------------------|
| 1. தமிழில் தருக. | | 6. லெநா டுகி மாபயே |
| 1. ஓ கை | | 7. பஸ்ரை அவிரௌட் |
| 2. ஒஹு கை | | 8. அஹுராபஸ்ரயே |
| 3. அப கை | | 9. லாகாவீ |
| 4. ஒஹுங் கை | | |
| 5. அடை கை | | |

10. දිපාවලි දිනයේ පහත් දැල්වති. 12. දෙසැම්බර 31 වැනිදා රාත්‍රියේදී.

11. අලින් අවුරුදුලේ අලින් ඇලුම් අදිති.

අ

**ආධාර විගක්තිය
7 ඇමුණු වෛද්‍යාලෝක තොට්ටර්**

තමියිල් තරුක

1. වත්තන්	1. කාරෙකන්
2. පාරේ	2. බයරෙකන්
3. කාමරයේ	3. වැන්රෙකන්
4. කඩියේ	4. දුමරියෙන්
5. පාසලේ	5. තැවෙන්
6. කුම්බර	6. අහස්‍යානයෙන්
7. පොලේ		
8. ගම්මි		
9. ගෙදර		
10. රෝහලේ		

11.

1. මම කොළඹ ව්‍යාපය කරමි.

2. ඒ තහරයේ පොලිස් ස්ථානයක් තැකු.

3. අපි මේ අවුරුද්දලේ කොළඹ යන්නෙමු.
-
4. අපි ලබන ජුලි මාසයේ තුවර යන්නෙමු.
-
5. අපි පැපුහිය අවුරුද්දලේ ද යාපනයට හියෙමු.
-
6. අපි කීප දිනක් මධ්‍යසුවේ තතර වන්නෙමු.
-
7. මම උදයේ තුවිරින් පිටත්වන්නෙමි.
-
8. අමයා පුවුවෙහි වාචිය සිටියි.
-
9. පායුලේ ඉගෙන ගනීති.
-
10. පියා පුත්‍ර කෙරෙහි අමතාප විය.
-

අයභාසය 18

පයිර්සි 18

මුණ, පින්, ක්ස් (මුණ්නේ, පින්නේ, ක්ස්මේ)
මෙවා පිළුලට පෙරලන්න
සිංහල මෙයුම් පෙයර්කක

- | | |
|---------------------|--------------------------|
| 1. බ්ලූකු මුණ | 3. මෙසෙකුකු ක්ස් |
| 2. ගනකු මුණ | 4. මරත්තුකුකු ක්ස් |

5.	மேசையின் மேல்	10. வீட்டின் பின்
6.	மரத்தின் மேல்	11. பெட்டிக்கு உள்ளே.....
7.	நிலத்தின் மேல்	12 பெட்டிக்கு வெளியே
8.	வாங்கின் மேல்.....	13. பிரதான வீதி முன்னாலே
9.	உங்களுக்குப் பின்.....	14. பெட்டிக்குப் பின்னே.....

முன் (ஒய்சுரக) பின் (பிரீபசை) கீழ் யுட யநிலநிலிலு பேர் கிண்ணல் யேடேந்தே பூக்கிக் கிழங்கை விவிட என்றால் அது விவிட விலக்கி பூக்கை யேடே வில கலக்கந்து.

ஏன்னுடைய கரவன்கள்.

11. தமிழில் மொழி பெயர்க்க

1.	மேற்கூரை யுட
2.	மேற்கூரை ரூபி
3.	மேற்கூரை ஆஷலே
4.	பெறிரீய ரூபி
5.	பெறிரீய யுடி
6.	பெறிரீய ஆஷலே

அலையை-19

பயிற்சி 19

அவர்களுக்கு கூறும் வேற்றுமை

கிண்ணல் குஞாவீ அவர்களுக்கு கூறும் வேற்றுமை கேட்டு கூறு (குமோ கிழவு) (குமோ கிழவு) என்று கூறுகிறார்கள் கேட்டு கூறு (குமோ கிழவு) என்று கூறுகிறார்கள் கேட்டு கூறு (குமோ கிழவு)

1. கிண்ணலுடைய பெருங்கள்

சிங்களத்தில் மொழிபெயர்க்க

1. வீட்டிலிருந்து வருகிறோம்.
-
2. பாடசாலையிலிருந்து வந்தார்கள்.
-
3. அந்தப் புகைவண்டி கண்டியிலிருந்து புறப்படுகிறது.
-
4. இந்த பஸ்வண்டி கொழும்பிலிருந்து கதிர்காமம் போகும்.
-
5. எங்கிருந்து வருகிறாய்?
-
6. நான் ஊரிலிருந்து வருகிறேன்.
-
7. பசுக்கள் வயலிலிருந்து வந்தன.
-
8. அவன் கடையிலிருந்து தொலைபேசியிற் பேசினான்.
-
9. கப்பலிலிருந்து சாமான்கள் இறக்கினார்கள்.
-
10. பஸ் வண்டியிலிருந்து இறங்குக்கள்.
-
11. கட்டுவத கூறுகின்ற
தமிழில் தருக.
12. குளிகருவி மூடியென்ற கேட்ரீன் பிள்ளை.
-

2. කොළඹ පිටත තුවරට ගැනපුම් 72 කි.
-
3. බැහුර පිටත මිනිසුපු එකි.
-
4. ගයින් එළුම්බු ගෙධිය.
-
5. රට පස්සේ කමයි අටි කෝට්ඨෙන් එලියට ආවේ.
-
6. හැමෝගෙන්ම ඒ රාක්තිල් දෙක අඩු වෙනවා.
-
7. අටි සෙල්ලම් පිටතියේ ඉදල ආවට පස්සේ ගුරුණුම් කිවිවා.
-
8. කන්කෝරුවෙන් පිටතුනේ සවස 4.00 ට
-
9. පියාගෙන් ලැකුණු ලියුමක්.
-
10. ගොවියා උදයෙන්ම ගෙදරින් පිටත් වේදී.
-

+ ගොවියා - බිව්‍යාසායි, කමක්කාරණ

පිටත්වෙනවා - ප්‍රථම ප්‍රතිච්‍රිත

උදයෙන්ම - කාලෙයිලෙයේ

ඊටපස්සේ - අතර්ගුප්පිරුණු

කමිකරුවා - තොழිලාභී

හැමෝගෙන් - ඉව්බොරුවර්ගිරුන්තු

ගැනපුම් - ගෙයේ, කට්ටෙ

සෙල්ලම් පිටතිය - බිජායාගැංුත්තිඟ්ල
(මෙමතානම්)

බැහුර - බෙශියේ

ගුරුණුම් - ආසිරියෙය

ගෙධිය - පෘම්

පියා - පිතා, තන්තෙ

அஹாய 20
பயிற்சி 20
கதை, கர்ண ரிஹக்கி
3ஆம் வேற்றுமை

டெம்பு ஹாஃவீ உடன், ஓடு (புள்ளி) ஆல் (புள்ளி), (இந்) யது பூஷை கர்னா
ரிஹக்கி பூஷை வெளிக்கொண்டு

1.	சிங்களத்தில் மொழி பெயர்க்க	பிள்ளை கரவன்கி
1.	சீனியுடன் கோப்பியும்
2.	தந்தையோடு மகனும்
3.	வாளால் வெட்டி னான்
4.	தடியால் அடித்தான்
5.	கல்லால் ஏறிந்தான்
6.	கத்தியால் குத்தினான்
7.	பேனையால் எழுதுகிறேன்

அலையை 20
பயிற்சி - 20 (தொடர்)

11.

1. நான் அப்பாவோடு கண்டிக்குப் போனேன்.
-

2. உங்கள் நுண்பர்களுடன் படம் பார்க்குப் போவோம்.
-

3. நீங்கள் குமாருடன் வீட்டுக்குப் போங்கள்.
-

4. நீங்கள் அவருடன் கோவிலுக்குப் போவீர்களா?
-

5. நீங்கள் கையால் அடித்தீர்களா?
-

6. நீங்கள் உங்கள் கண்ணால் பார்த்தீர்களா?
-

111.

1. என்னோடு பேசினான்.
-

2. எங்களோடு வாருங்கள்.
-

3. அவனுடன் நாயும் கடற்கரைக்குப் போனது.
-

4. அக்காவோடு தங்கையும் கோவிலுக்குப் போனாள்.
-

5. அவர்களுடன் கண்டை சொய்யாதே.

6. மிருகங்களோடு மக்களும் காட்டில் வாழுகிறார்கள்.

தமிழில் எழுதுக:

மேலா ஷ்டாலு பேரலூன்ன:

1. சியால் டியன் ரக்க யன்ன ஸ்டலின்.

2. சியாலூயே சுந்தூ ரக்க ஹரி மக்கியமி ரக்க ஹரி க்கரங்கள் யன்ன.

3. ஆறு ஏர்வின் குமக ரன்ன.

4. கே குமக ரவுடி.

5. கிளையா பூதேன் லைபி.

6. ஆம்கிலரயா அகச் யாதுவின் கோல்லிவ யகி.

7. பிளியேன் ஆன்னேய.

+ ஆறு ஏர்வின் - மனைவி மக்கள்

அகச் யாதுவி - ஆகாய விமானம்

கிளையா - சீட்டி, மாணவன்

பியை - விசாலமான, பெரிய

ஆம்கிலரயா - அமைச்சர், மந்திரி

யோவினாக்குடை - கட்டப்படும்

8. කුම්බිවෙන් කඩා දමයි.

9. පොල්ලෙන් ගැසුවේය.

10. මා විසින් විශාල ගෙයක් ගොඩ නගනු ලබයි.

11. අප විසින් බෙහෙත් බොත දේ.

12. මුරකාරයා විසින් සොරු අල්ලනු ලබත්.

13. තුළිලා විසින් පහන් පත්තු කරනු ලබන්නේය.

14. මේ පිළිබඳව ඇය විසින් දත්තා ඇති.

15. මම පැන්සලෙන් අත්සන් කරමි.

+

බෙහෙත් - මරුත්තු

බොතලදී - ගුණිකක්පපට්තු

මුරකාරයා - කාවර්ජ්කාරස්

සොරු - කඩ්වර්කස්

පත්තුකිරීන්වා - ගර්හුචිරතු.

මේ පිළිබඳව

- මිතු තොටපාක, මිතු රයෝන්යා

අත්සන්කරන්වා - කෑයෙයාප්පයිංචිරතු

පිහිය - කතති

කුම්බි - බාස්

පොල්ල - පොළුව

ஒய்யுடய - 21

பயிற்சி - 21

கர்ம ரியல்டின்

2ஆம் வேற்றுமை

கிள்ளல ஈடுவாலீ அப்பான் விரைவில் கர்ம ரியல்டின் நோக்கங்களை அதர என்ன கூறுவதை கர்ம ரியல்டின் யட்டு “ஜி” பிரதிய யேட்டு.

கிள்ளலுட பேர்லுண்டி:

சிங்களத்தில் மொழி பெயர்க்க:

- | | |
|-----------------------|--------------------------------|
| 1. பந்து அடி | 8. கை கால்களைக் கழுவுங்கள் |
| | |
| 2. பந்தை அடி | 9. தண்ணீர் குடித்தேன் |
| | |
| 3. சோறு சாப்பிடு | 10. தண்ணீரைக் குடித்தேன் |
| | |
| 4. சோற்றை சாப்பிடு | 11. காசை மாற்றித் தாருங்கள் |
| | |
| 5. சூவி தாருங்கள் | 12. பழங்களைத் தின்றான் |
| | |
| 6. சூவியைத் தாருங்கள் | 13. சாமாள்களை வாங்க வேண்டும் |
| | |
| 7. கை கால் கழுவுங்கள் | 14. பாடங்களைப் படிக்க வேண்டும் |
| | |

11.

1. அவள் வடையைச் சாப்பிட்டாள்.

.....

2. நான் நிலத்தைக் கொத்துவேன்.

.....

3. நாங்கள் மரக்கறித் தோட்டத்தைப் பார்ப்போம்.

.....

4. அவர்கள் கப்பலில் பொருளாகனை ஏற்றுகிறார்கள்.

.....

5. சவாமி, எமது உணவை, ஏற்றுக் கொள்ளுங்கள்

.....

6. அந்தரே சீனியைச் சாப்பிட்டான்.

.....

7. அவர்கள் நண்பர்களே உபசரித்தார்கள்.

.....

8. அம்மாவைக் கூப்பிடுங்கள்.

.....

9. என்னைக் கூப்பிட்டார்களா?

.....

10. எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள்.

.....

11. உங்களை விடுதலை செய்கிறோம்.

.....

12. அவர்களைப் பிடித்துச் சிறை வைத்தார்தான்

.....

13. அவரை எனக்குத் தெரியும்.

.....

111. தமிழில் மொழி பெயர்க்க. லீவா டெமிலுட் ஹர்லன்ட்.

1. யோவியா குழுர் ஸாஃ.

.....

2. வழிவா எல் கபஃ.

.....

3. கூடுயே ணோயு கபதி.

.....

4. வெலேந்டு ஏலுவர் ரீஷுங்கஃ.

.....

5. ஷோஷ்னரவிர் லெபின் ஷுவ கரதி.

.....

6. மனே மினுயே லா ஜே பூந் ஃபுஹயகவு கூடு வின்னேய.

.....

7. ஷுட்டு ஷுடையே ரவச் அரக்ஷா கரந்னேய.

.....

8. ஷுமலியே தம எருவன் அடரன் ஆதி எடு கரதி.

.....

9. එදා වියකු මැරුවේය.

10. ගොවියා කුම්ඩ්‍රට හරකුන් දක්කයි.

අහ්‍යාසය - 22

පයිර්සි - 22

ආලපත වියක්තිය

8 ඇුම් වෙත්තුමේ

පහත දක්වෙන්නේ පුද්ගලයකුට හෝ සතුවට කුරාකරන හා සහාවක් අමතන පිළිවෙළය. එවා මතාව නීරික්ෂණය කර පිහළට පරිවර්තනය කිරීමෙන් පුහුණුවක් ලැබේය හැකිය. අමාරු විවහවල පිහළ කේරුම් දී ඇත.

සිංහලට පෙරලුස්න:

චිංකණත්තිල මොයි පෙයර්කක:

1. තම්පි, ඩූන්කේ බා

2. අම්මා යාප්පාටු තාරුණ්‍යකள්.

+	සාධි	- ඉමුකිරාණ	ගොයලි	- අභිජි
	දොස්තරවරු	- ශෙවත්තියර්කள්	තැද්වීන්නේය	- අභ්‍යුප්පාණ
	ආරක්ෂා කරන්නේය-	පාතුකාප්පාණර්කන්	ඇඟි ද්‍රි කරකි	- අඛ්‍යාපාක
	විද්‍යාවා	ත්‍රිජ්, මරුවෙල		- බණර්ක්කිරාර්කන්
		සායුජාණ	වෙළෙන්දා	- බිජාපාරි
	මිනුයේ	- නයුන්පර්කන්	ගුද්ධ ගටයේ	- පැනැව්රර්කන්
	ගැලීයේ	- සිරාමත්තවන්	එදා	- බෙතන්
	සේ පැන්ය-ගුහය	- තෙශ්ස් විගුන්තු	විල්යා	- කරඟ
	දෙමෙවිපියේ	- ගොඹ්ජිරාර්		

3. பிள்ளைகளே, உங்கள் புத்தகங்களை எடுங்கள்.
-
4. காக்கா, காக்கா பறந்து வா.
-
5. சூயிலே கூவாயோ, கிளியே பேசாயோ.
-
6. சகோதர சகோதரிகளே, தாய்மார்களே.
-
7. பெரியோர்களே, ஆசிரியர்களே, மாணவர்களே,
-
8. மாண்புமிகு அமைச்சர் அவர்களே,
-
9. அதி உத்தம ஜனாதிபதி அவர்களே,
-
10. தலைவர் அவர்களே, சபையோர்களே,
-

கிளியே	- கிரலே
பேசாயோ	- கிடாகரன்தி
சகோதர சகோதரிகளே	- ஃஹே'ட்ர ஃஹே'ட்ரயதி
பெரியோர்களே	- மஹாவர்த்தி
தாய்மார்களே	- மஹிவர்த்தி
மாண்புமிகு அமைச்சர் அவர்களே	- ராஜைமதி தூமதி
அதி உத்தம ஜனாதிபதி அவர்களே	- சநாடிபதி ராஜமாணதி
சூயிலே (சூயில்-கொண்டு) கூவாயோ	- நாட்கரன்தி

டெம்பு கிள்ளு விதைகள் அதர் ஆகி வென்க்கும்

வேற்றுமை - சிறப்பு விதி

- | | |
|-----------------------------------|--|
| 1. மன வீணை. | 2. மன முடிவு மோதலிட கூடுவே? |
| (அவர்) என்னை ஏசினார். | நீங்கள் காலையில் என்ன சாப்பிட்டார்கள்? |
| 3. கொல்லிவு விதிநிலை. | 4. ஆவிரூட்டு மாய கீயடு? |
| கொழும்பில் மழை பெய்கிறது. | ஒரு வருடத்தில் எத்தனை மாதங்கள்? |
| 5. கஷல் நிதிநிலை. | 6. மாயக்கு எவ்வாறு கீயடு? |
| மரத்தில் ஏறுகிறது. | ஒரு மாதத்தில் எத்தனை நாட்கள் |
| 7. மா என்னலிட? | 8. பூயக்கு தீவித்து கீயடு? |
| எனக்குத் தெரியுமா? | ஒரு மணியில் எத்தனை நிமிடங்கள்? |
| 9. மன புளிவு முனை. | 10. கியாவு கொண்டு யன்ன தீவை? |
| நான் அவரைச் சந்தித்தேன். | நீங்கள் எங்கே போக வேணும்? |
| 11. மஹு அவினாய்த்து | 12. கியாவு படிந் யன்ன பூர்வன். |
| அவரைக் கூப்பிடுங்கோ. | நீங்கள் நடந்து போகலாம். |
| 13. அமிலா மிலு குதை கிரந்து. | 14. பியானே டைப்பைஸரையு மேலே ஒடிலு ஸ்ரூப்புக்கு டூர்டு? |
| அம்மா உங்களைக் கூப்பிடுகிறார் | அவருடைய டிஸ்ட்ரெஞ்சர்? |
| 15. பாவிம் கீயிவின்ன மன கிடைத்து. | இங்கேயிருந்து அதிக தூரமா? |
| பாடம் வாசிக்க நான் யோசித்தேன். | 16. ஓய்கோட்டு முடிவு பிரெஞ்சு. |
| | பள்ளிக் கூடத்தில் பிள்ளைகள் நிறைவர்கள். |

17. அதிக் கொலை யன்ன பூர்வன். 18. பாதியல் ரீ.ஙா கண்ணு.
நாங்களும் கொழும்புக்குப் போக வகுப்பில் நுழைந்தது.
- முடியும்.
19. அபே அம் கிவிவுவி 20. கேடரு சியேந்னே ஏகம் ஆட்டி.
எங்கள் ஊருக்குக் கிட்ட வீட்டில் இருப்பது ஒரேயொரு கட்டில்
21. ஞே எழு ரிக் கங்கானிறி லார எதுவா. 22. ரியான் குந்தாவ ஃல்லை ஞோவிக் ஆகி.
சிறிது தேயிலைக் கொழுந்தைக் அவனது தந்தையிடம் அதிகம்
கண்காணியிடம் ஒப்படைக்கிறது. பணம் இருக்கிறது.
23. அந் எக் கூல்லு ஏகங் கரலா 24. மியா யாபனே யன்ன என்ன கூட்டு?
இரண்டு கைகளையும் நெற்றியில் உங்களுக்கு யாழ்ப்பாணத்துக்குப்
கூப்பி வைத்து. போகத் தெரியாதா?
25. பந்தில் கியலினவா 26. மம யன்ன என்னே கூ.
பஞ்ச சீலத்தை ஓதுகிறது. எனக்குப் போகத் தெரியாது.
27. ஓரிளாவி பல்லை யதுவா. 28. ரியா யாபனேவ யன்ன என்னவா.
ஞாயிறில் பள்ளிக்குப் போகிறது. அவனுக்கு யாழ்ப்பாணத்துக்குப்
போகத் தெரியும்
29. நிமலே கணிநயவு டூர்வல விழே ஆடி? 30. மல்லிலாவ விநர்க் யாபனேவ யன்ன
நிமல் கணிதத்தில் குறைவானது ஏன்? தம்பிமார் மாத்திரம்
யாழ்ப்பாணத்துக்குப் போகமுடியும்.

31. ஒன்றைக் கொடுத்து விடுவது. 32. ஒன்றைக் கொடுத்து விடுவது.
- எனது மனம் பயத்தை உணருகிறது. நீங்கள் மாத்திரம்/மட்டும்.
33. ஒன்றைக் கொடுத்து விடுவது. 34. ஒன்றைக் கொடுத்து விடுவது.
- எனக்கும் மனதில் மிகத் துக்கம். உங்களை விளிக்கிறது.
35. ஒன்றைக் கொடுத்து விடுவது. 36. ஒன்றைக் கொடுத்து விடுவது.
- இந்த வீட்டு தூரத்தில் தொகிறது. என்னை மன்னிக்கு.

அணுகை - 24

பயிற்சி - 24

வேலை மேற்கொண்டு
நிதி வேலை செய்யும் போது.

ஏ:

2-ம் -

- | | |
|-----------------------|----------------------|
| 1. ரத்துவரி 01 வேதியை | 6. பூசை 10 வேதியை |
| சனவரி 01 ஆம் தேதி | |
| 2. பேரவை 04 வேதியை | 7. பூசை 15 வேதியை |
| பெப்ரவரி 04 ஆம் தேதி | |
| 3. பெப்ரவரி 31 வேதியை | 8. பூசை 04 வேதியை |
| திசம்பர் 31 ஆம் தேதி | |
| 4. மார்ச் 05 வேதியை | 9. அப்ரைல் 07 வேதியை |
| | |
| 5. அப்ரைல் 14 வேதியை | 10. ஜூன் 20 வேதியை |
| | |

11. ඔක්තෝබර 25 වැනිදා 13. ජනවාරි 01 වැනිදා නීවා

12. නොවුම්බර 11 වැනිදා 14. මැයි 15 වැනිදා නීවාවිටක් තැන.

ඇයුතායය - 24

පයිර්සි - 24 (තොටපෑ)

**මෙවා දෙමළට පෙරලුන්ක
තයුතුවේ මොයි පෙයරක්ක**

11. උදා:

ෂ-ම්

1. උදයේ 10ව
කාලෙ 10 මණික්කු

8. රාත්‍රී අවට පමණ

2. සවස 4 ට
මාලෙ 4 මණික්කු

9. උදය වනතුරු

3. රාත්‍රී 9 ට
ශ්‍රීව 9 මණික්කු

10. 1985 වර්ෂයේ පිට

4. උදේ 8.30 ට

11. රේක ගැන

5. පෙරවරු 6 ට

12. උදේ පිට ර වනතුරු

6. පස්වරු 4 ට

13. අද දුම්රිය ප්‍රමාද විය.

7. සවස 5 ට පමණ

14. ඒ තියා ඔවුනු ප්‍රමාද වූහ.

15. දෙසැම්බර 6 වැනිදා පස්වරු

17. 1990 අප්‍රේල 30 වැනිදා පස්වරු

16. 1986 මාරුත් 01 වැනිදා පස්වරු 5 ට

18. 1993 පිට 1994 දක්වා.

11. උදෑ
ඉ-ම

- | | | | |
|-------------|------------------|------------|-------|
| 1. පළමුවැනි | මුතලාම (1 ඇම්) | 4. සකරවැනි | |
| 2. දෙවැනි | මිරණ්ටාම (2 ඇම්) | 5. පස්වැනි | |
| 3. තුනවැනි | මුණ්ඩාම (3 ඇම්) | 6. හයවැනි | |

අහ්‍යාසය 25

පයිර්සි - 25

සමුවාය, පයෙනිලෙ

රුක්ත ආඛාන, සම්බන්ධය

මෙවා යිංහලට පෙරලුක්ක

චිංකණත්තිල් මොයි පෙයර්ක්ක

1. නාණ පාටම පතික්කීරෙන.

.....

2. සිං පෙශම.

.....

3. මාගු ඕළ තින්නුම

.....

4. තානුම න්‍යුම කොවිලුක්කුප පොජුමාම.

.....

5. තාක්කණුම න්‍යුක්කණුම කොවිලුක්කුප පොකිරෝම.

6. நானும் அவனும் பாடசாலைக்குப் போகிறோம்.

7. நாங்களும் அவர்களும் பாடசாலைக்குப் போகிறோம்.

8. நீங்களும் அவனும் வீட்டுக்குப் போகிறீர்கள்.

9. நீங்களும் அவர்களும் வீட்டுக்குப் போகிறீர்கள்.

10. அவனும் அவனும் கடற்கரைக்குப் போகிறார்கள்.

11. அவர்களும் அவனும் கடற்கரைக்குப் போகிறார்கள்.

12. நான் எனது நாயுடன் கடற்கரைக்குப் போகிறேன்.

13. நாய் என்னுடன் கடற்கரைக்குப் போகிறது.

14. பூணையும் நாயும் போகின்றன.

15. அம்மாவுடன் நான் கடற்கரைக்குப் போகிறேன்.

ரூபந அல்லது வாகங்
எழுவாய், பயணிலை வாக்கியம்

அலோ டென்டெ பேர்லென்த
 தமிழில் மொழி பெயர்க்க

- | | |
|--|------------------------------------|
| 1. அமோ யடி. | 6. மூவின் விபின் காலீர் மரன எடை. |
| | |
| 2. சூரூப்பேர் ஒதிலேகி. | 7. அமோ ஸ்ரூப் மூடு கியேறு. |
| | |
| 3. அமோ டி தின்சு டி கியன். | 8. அமோ ஹே ஸ்ரூப் ஹே மெ ஹே கியேதி. |
| | |
| 4. அமோந், தின்சாந், யதி. | 9. போந் டி பூது டி கிளெ. |
| | |
| 5. ஓர்லிர்யா ஹா கித்துயா
பாயூலேகி சிரிக். | 10. அமோந் ஸ்ரூபின் கூமக் கலாபூ டி? |
| | |

அதையெல்லாம் - 26

பயிற்சி - 26

யதியா ஹா யதியா ஹா

தொழிலும் பெயர்க்க

1. சிரியூப் பேர்லென்த.

1. சிரியூப் தமிழில் மொழி பெயர்க்க

1. கடை, வங்கி நடத்துபவர் -
 கலி ஏழை ஆடிய பலிகளினாலை யந அய

முகாமையாளர், மனைஜர்

2. கடையில் வியாபாரம் செய்பவர் - வியாபாரி
கலியக வீதாம் கர்ந அய
-
3. பாடம் படிப்பிப்பவர் - ஆசிரியர்
பாவிதி முனிவின கூதூத்து
-
4. நோய்க்கு வைத்தியம் செய்பவர் - வைத்தியர்
லேவிடி புகிகூர் கர்ந கூதூத்து
-
5. பாடசாலையின் தலைவர் - அதிபர்
பாஸ்ளக புரியியா
-
6. கட்டட வேலை செய்பவர் - மேசன்
கோவிந்துகிளி வீடிகர்ந கூதூத்து
-
7. மரவேலை செய்பவர் ? தச்சன்
வழி வீடி கர்ந்து
-
8. கந்தோயில் எழுத்து வேலை செய்பவர் எழுதுவினைஞர்
.கன்னைர்விக லிபிகரி வீடி கர்ந கூதூத்து
-

9.	தபால் விநியோகம் செய்பவர் ? குபூர் வேடிம் கரன்னா	தபாற்காரர்
10.	கணக்கு வேலை செய்பவர் - அங்க குறிப்பு கரன்னா	கணக்காளர்
11.	தொழிற்சாலையில் வேலை செய்பவர் - கரமாந்த யாலாவிக் டீவி கரன குதூத்தா	தொழிலாளி
12.	சமையல் வேலை செய்பவர் ? ஒனிம் பிழுமி கரன குதூத்தா	சமையற்காரர்
13.	வண்டி ஓட்டுபவர் - விஹன பட்டின குதூத்தா	சாரதி
14.	நகரைக் காவல் செய்பவர் - நாகரிய மீர கரன குதூத்தா	நகர காவலர்
15.	பாதுகாப்புச் செய்பவர் - அரங்கா ஸ்டீலீஸ் லிப்பு குதூத்தா	பாதுகாவலர்

ஸ்ரீமத்தீருவத்சாமி, நீறுவகம் எண்பவற்றில் பணிப்புகள் செய்பவர் பணிப்பாளர் எதிர்த்துமேன்றுவிக் அயத்தூயக பரிபாலன குறிப்பு கரன குதூத்தா

17. விமானம் ஓட்டுபவர் - விமானி
இல்லை யானயக் படிவின்றை
18. கப்பல் ஓட்டுபவர் - மாலுமி
இல்லை படிவின்றை

11. சுதந்திர ஹா குரூல்கள்கே பூர்வீந் சுதந்தா யெடுதா வீண்டு நமி

கீளமைப் பெயர்

- | | | | |
|--------------------|------------------|---------------|-------|
| 1. பசுவின் கன்று | ஏலங்கை பூர்வி | பசுக் கன்று | |
| 2. ஆட்டின் குட்டி | ஏல்வாயை பூர்வி | ஆட்டுக்குட்டி | |
| 3. பூணையின் குட்டி | வெல்லாயை பூர்வி | பூணைக்குட்டி | |
| 4. நாயின் குட்டி | வெல்லாயை பூர்வி | நாய்க்குட்டி | |
| 5. கோழியின் குஞ்சு | குக்கலாயை பூர்வி | கோழிக்குஞ்சு | |
| 6. கிளியின் குஞ்சு | கிரவாயை பூர்வி | கிளிக்குஞ்சு | |

அதையை - 27

பயிற்சி - 27

கனிதம் எற்கவேண்டும்
ஒரு நேரமுகப் பரிட்சை.

சிங்களத்தில் மொழிபெயர்க்க

சிஃபலுவ பேரலுத்த - ஦ேமலேன் முத்தர தென்.

1. வணக்கம் வாருங்கள், இங்கே உட்காருங்கள்.

2. உங்கள் பெயர் என்ன?
என் பெயர்
3. உங்கள் முழுப்பெயர் என்ன?
என் முழுப் பெயர்
4. உங்கள் சொந்த இடம் எது?
என் சொந்த இடம்
5. உங்கள் தேர்தல் தொகுதி எது?
.....
6. உங்கள் வயது என்ன?
.....
7. உங்கள் பிறந்த தினம் எது?
.....
8. உங்கள் சமயம் என்ன? பெளத்தரா? இந்துவா? கிரிஸ்தவரா? இஸ்லாமியரா?
.....
9. நீங்கள் இலங்கைப் பிரஜையா? இந்தியப் பிரஜையா?
.....
10. நீங்கள் இப்போது தொழில் செய்கிறீர்களா?
.....
11. நீங்கள் எந்த வகுப்புவரை படித்திருக்கிறீர்கள்?
.....
12. நீங்கள் எந்தப் பாடசாலையில் படித்தீர்கள்?
.....

13. ஜி.சி.ஈ. பர்ட்செ சித்தியடைந்தீர்களா?
-
14. என்ன பாடங்களில் நீங்கள் சித்தி அடைந்தீர்கள்?
-
15. உங்களுக்குத் தமிழ்/சிங்களம்/ஆங்கிலம் தெரியுமா?
-
16. உங்களிடம் உங்கள் அறிமுக அட்டை உண்டா?
-
17. உங்கள் அப்பாவின் தொழில் என்ன?
-
18. உங்கள் பெற்றோர் இருக்கிறார்களா?
-
19. உங்களுக்கு எத்தனை சகோதரர்கள்?
-
20. உங்களுக்கு விருப்பமான விளையாட்டுக்கள் எவை?
-
21. உங்களிடம் விளையாட்டுத்துறைச் சான்றிதழ் உண்டா?
-
22. உங்களின் சாதாரண பொழுது போக்குகள் எவை?
-
23. நீங்கள் விவாகமானவரா? விவாகமாகாதவரா?
-
24. உங்கள் மனைவி தொழில் செய்கிறாரா? எங்கே?
-

25. உங்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்கள் உண்டா?
-
26. நீங்கள் எதிர்பார்க்கும் சம்பளம் எவ்வளவு?
-
27. நீங்கள் விரும்பிப் படிக்கும் நூல்கள் எவை?
-

டெலோன் பிளேரர் டெந்த.

தயிழில் விடை தருக.

1. ஆபூர்வங் ரின்டா. மேஹி ஓட் ரின்டா.

.....

2. இவை நம் மோகங்கள்?

மனே நம.....

3. இவை சுமிப்பிரன் நம் மோகங்கள்?

மனே சுமிப்பிரன் நம.....

4. இவை அலை பூட்டைய குமக்கள்?

மனே அலை பூட்டைய.....

5. இவை தன்க் கொலியூஸ்ய குமக்கள்?

.....

6. இவை வியக கியக்?

.....

7. ඔබගේ උපන් දිනය කුමක්ද?

.....

8. ඔබගේ ආගම කුමක්ද?

බොඳුධියෙක්ද? හිත්ද වරයෙක්ද? ස්මිස්තූ හක්තිකයෙක්ද? මූදලීම්වරයෙක්ද?

.....

9. ඔබ ලාංකිකයෙක්ද? ඉන්දීය රාජිකයෙක්ද?

.....

10. ඔබ දැන් රැකියාවක් කරනවාද?

.....

11. ඔබ කේ වෙති පන්තිය දක්වා ඉගෙන ගත්තෙහි ද?

.....

12. ඔබ කොයි පා යැලේ ඉගෙන ගත්තෙහි ද?

.....

13. අ.පො.ක. විභාගය සමන් වුණෙහි ද?

.....

14. කුමනාධිපත්‍යෙන් ඔබ සමන් වි සිටින්නේද?

.....

15. ඔබ පි.හල/දෙමල/ඉ.ප්‍රිඩි දත්තවා ද?

.....

16. ඔබ ලිඛ ඔබගේ හැඳුනුම් පත ඇදද?

.....

17. ඔබගේ පියාගේ රැකියාව කුමක්ද?

.....

18. මතේ දෙම්විපියෝර් සිටිනවා ද?

.....

19. ඔබට සහෝරයින් ක්‍රි දෙනොක් සිටිනවාද?

.....

20. ඔබ කැමති ක්‍රිඩා මොනවාද?

.....

21. ඔබ ලග ක්‍රිඩා සම්බන්ධ සහතික ඇදද?

.....

22. ඔබගේ විනෝදාංශ මොනවාද?

.....

23. ඔබ විවාහකයෙක් ද? අවිවාහකයෙක් ද?

.....

24. ඔබගේ හායසීව රැකියාවක් කරනවාද? කොහොද?

.....

25. ඔබට විරුධ්‍ය වෛද්‍යනාවක් ඇදද?

.....

26. ඔබ බලාපොරොත්තු වන බෙතනය මොකක්ද?

.....

27. ඔබ කැමැත්තකෙන් කියවන පොත් මොනවාද?

.....

ஒல்லூறு பத்திரிகை
விண்ணப்பப் பத்திரம்

ஒல்லூறு பத்திரிகை

விண்ணப்பப் படிவத்தைப் பூரணப்படுத்துக.

1. முழுப் பெயர்:!
யளிப்புரை நம.:-
2. முகவரி:
லிபிநாய்:-
3. 1994. ஜூன் மாதம் 1 ஆம் தேதி முழு வயது:
1994 ரெகிளார் 01 வீதியில் பளிப்புரை வியல்:-

வருடங்கள்	மாதம்	நாட்கள்
அவு: _____	மாய: _____	இதா: _____

4. பிறந்த தேதியும் இடமும்:
உபந் இதை சூ செய்யானால்:-
5. ஆணா பெண்ணா:
கிரிமி எ கூணி எ?:-
6. சமயம்:
ஓயல்:-
7. இனம்:
ராதியா:-
8. மணமானவரா? மணமாகாதவரா?
விவாதிக்கட்ட அவீவாதிக்கட்ட யா ரியா:-
9. கல்வித் தகைமைகள்:
அதிகாபா ஸ்தாஸ்தாக்கி:-

10. வேறு தகைமைகள்
வெனத் ஸ்டாக்கம்

11. இலங்கைப் பிரஜையா?
ஸ்ரீலூகையிலை இந்தியப் பிரஜையா?

தேதி:
திங்கள் -
விண்ணப்பக்காரரின் கையொப்பம்
ஒல்லோகர்வேங் அங்கை.

அடியூபய - 29
பயிற்சி - 29
சூலாத
முக்காலம்
வர்த்தான கூடு வாகை அதிக அதாவது கூடுவுடலுட கூரவிட
நேற்று, இன்று, நாளை

நிகழ்காலத்திலுள்ள இவ்வாக்சியங்களை இறந்தால் எதிர்கால வாக்சியங்களாக மாற்றுக.

ஓ:

உ-ம்

1. நான் பாடசாலைக்குப் போவிடேன்.
நான் பாடசாலைக்குப் போவேன். நான் பாடசாலைக்குப் போவேன்

2. நாங்கள் பாடம் படிக்கிறாம்.
நாங்கள் பாடம் படித்தோம். நாங்கள் பாடம் படிப்போம்.

3. நீ எங்கே போவிறாய்?
.....

4. நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
.....

5. அவன் தேந்றி குடிக்கிறான்.

.....

6. அவள் சமையல் செய்கிறாள்.

.....

7. அவர்கள் பாட்டுப் பாடுகிறார்கள்.

.....

8. பிள்ளைகள் வீட்டுக்குத் திரும்புகிறார்கள்.

.....

9. மீனவர்கள் மீன் பிடிக்கிறார்கள்.

.....

10. மாத்தறையில் யார் இருக்கிறார்கள்?

.....

11. நாம் இருக்கிறது.

.....

12. கிளி பறக்கிறது.

.....

13. மேசை இருக்கிறது.

.....

14. அப்பா இருக்கிறார்.

.....

15. அம்மா வருகிறார்.

.....

16. நாய்கள் வேகமாக ஓடுகின்றன.
-
17. பறவைகள் ஆஸாயத்திலே பறக்கின்றன.
-
18. பூனை பால் குடிக்கிறது.
-

அணுகை - 30

பயிற்சி - 30

பூர்வியாට

இறந்தகால வினையெச்சம்

கிள்ளுவு பேரல்லத்துக்கு:

சிங்களத்தில் மொழி பெயர்க்க.

ஓடு

உ-ம்

- | | |
|-------------------------------------|------------------------------|
| 1. ஒடிப் பிடி
டுவலா அல்லத்துக்கு | 6. பார்த்து மகிழ்ந்தேன். |
| 2. ஒடி வாருங்கள்.
டுவலா உக்கு | 7. வாசித்துப் பாருங்கள். |
| 3. சொல்லித் தாருங்கள். | 8. எழுதிக் காட்டுங்கள் |
| 4. நடந்து போங்கள். | 9. பிடித்துக் கட்டினான். |
| 5. போய் வருகிறேன். | 10. குடித்துக் கூத்தாடினான். |

1. கள்ளன் பாய்ந்து ஓடினான்
2. நான் பாடசாலைக்கு ஓடிப் போனேன்.
3. அவன் மரங்களை வெட்டிக் காட்டை எரித்தான்.
4. எதிரி எண்ணை ஏசி, எனது கன்னத்தில் அடித்தான்.
5. பொலிஸ் நிலையத்துக்குச் சென்று, முறைப்பாடு செய்தான்.
6. பகைவர்கள் வீடுகளை எரித்தும் கொள்ளை அடித்தும் நட்டம் உண்டாக்கினார்கள்.

அய்யாடய - 31

பயிற்சி - 31

யங்கிரண்வாகந

தொடர் வாக்கியம்

பிங்கலுட பேர்லுங்க:

சிங்களத்தில் மொழி பெயர்க்க

ரீதி:

உ-ம்

1. பிள்ளைகள் பாடசாலைக்குப் போனார்கள்.
- பிள்ளைகள் பாடம் படித்தார்கள்.
- பிள்ளைகள் பாடசாலைக்குப் போய், பாடம் படித்தார்கள்.

2. குமார் கடைக்கு வந்தான்.
 குமார் தேநீர் குடித்தான்.
 குமார் கடைக்கு வந்து தேநீர் குடித்தான்.
3. ஆசிரியர் புத்தகம் எடுத்தார்.
 ஆசிரியர் புத்தகம் வாசித்தார்.
 ஆசிரியர் புத்தகம் எடுத்து வாசித்தார்.
4. கமலம் விளையாட்டுத் திடலுக்கு ஓடிப்போனாள்.
 கமலம் பந்து அடித்தாள்.
 கமலம் விளையாட்டுத் திடலுக்கு ஓடிப்போய் பந்து அடித்தாள்.
5. நான் சோறு சாப்பிட்டேன்.
 நான் தண்ணீர் குடித்தேன்.
 நான் சோறு சாப்பிட்டு தண்ணீர் குடித்தேன்

அய்சாய்ய - 31

பயிற்சி - 31 (தொடர்)

வர்தமான கால யாவ்சியா பூனை யை டக்கவே பழுவன பேரினேய் ரக வான
சிங்கலுப் பரிவர்த்தனை கரங்க.

வினா	ரீதி தீயா	யாவ் தீயா	ஸ்ரீ தீயா	வர்தமானகால காடங்க ரட்
நிகழ்கால வினையெச்சம்	வேர்ச்சொல் (ஏவல் வினை)	நிகழ்கால வினையெச்சம்	இறந்தகால வினையெச்சம்	எதிர்கால வினையெச்சம்
உடு: உ-ம்:	வரவா? ஏங்க ட?	வர் ஏங்க	வர ஏங்க	வந்து அரில்ல
				வரும் ஏந

குடிக்கவா?	குடி வொன்று	குடிக்க வொன்று	குடித்து வீலா	குடிக்கும் வொன
செய்யவா?	செய் கரன்று	செய்ய கரன்று	செய்து கரல	செய்யும் கரன
சாப்பிடவர்?	சாப்பிடு கன்று	சாப்பிட கன்று	சாப்பிட்டு கால	சாப்பிடும் விலடின
மறக்கவா?	மற அமுக்ககரன்று	மறக்க அமுக்க கரன்று	மறந்து அமுக்க கரல	மறக்கும் அமுக்க கர
போகவா?	போ யன்று	போக யன்று	போய் கிழில்ல	போகும் யன
அடிக்கவா?	அடி அடன்று	அடிக்க அடன்று	அடித்து அணல	அடிக்கும் அணத
படிக்கவா?	படி உயேன அன்று	படிக்க உயேன அன்று	படித்து உயேன யை	படிக்கும் உயேன அன்று
பிடிக்கவா?	பிடி அல்லன்று	பிடிக்க அல்லன்று	பிடித்து அல்லல	பிடிக்கும் அல்லன
தள்ளவா?	தள்ளு தல்ல கரன்று	தள்ள தல்ல கரன்று	தள்ளி தல்ல கரல	தள்ளும் தல்லக்ர
வாசிக்கவா?	வாசி கியவன்று	வாசிக்க கியவன்று	வாசித்து கியவல	வாசிக்கும் கியவ
சொல்லவா?	சொல்லு கியன்று	சொல்ல கியன்று	சொல்லி கியல	சொல்லும் கியன
எடுக்கவா?	எடு அன்று	எடுக்க அன்று	எடுத்து யை	எடுக்கும் அன்று
நடக்கவா?	நட ஆரீடின்று	நடக்க ஆரீடின்று	நடந்து ஆரீடில	நடக்கும் ஆரீடின
பார்க்கவா?	பார் வலன்று	பார்க்க பலன்று	பார்த்து வல	பார்க்கும் வலன

அயனாயை - 32

பயிற்சி - 32

கர்மகாரக

செய்யப்பாட்டு வினை

பிள்ளை பேரலூன்கள்

சிங்களத்தில் மொழி பெயர்க்க

ரீ:

உ-ம்

1. முடப்பட்டுள்ளது.

..... விடை ஆகை

2. தடை செய்யப்பட்டுள்ளது.

..... எவ்விர கருதி உடை

3. கடை திறக்கப்படும்

.....

4. ஊரடங்குச் சட்டம் அமுல் செய்யப்படும்.

.....

5. தண்டனை விதிக்கப்படும்

.....

6. ஏலத்தில் விற்கப்படும்.

.....

7. விசாரணை செய்யப்படும்.

.....

8. இரண்டு காட்சிகள் காண்பிக்கப்படும்.

.....

9. கூட்டம் நடத்தப்படும்.

.....

10. சூட்டம் நடைபெறவில்லை.

அய்யாயை - 33

பயிற்சி - 33

அக்லியாவின் குயை

எதிர்கால விளையெச்சம்

கிங்கலுட பேர்லுன்க

தமிழாக்கம் செய்க.

ஓடு:

உ-ம்

1. சிறு யனவை நமி மமங் யனவை.

அவர் போகிறதானால் நானும் போவேன்.

2. சிவ ஏனவை நமி மமங் ஏந்தமி.

நீங்கள் வருகிறதென்றால் நானும் வருவேன்.

3. சிவ யனவை நமி மமங் யனவை.

நீங்கள் போகிறதானால் நானும் வருவேன்.

4. ஒழுந்தீங்கள் ஹோடி.

அவருக்குக் கொடுத்தால் நல்லது.

5. ஆவிக் கலங் நூறு. காவிக் கலங் நூறு.

வந்தாலும் நல்லது, வரா விட்டாலும் காரியம் இல்லை.

6. சிவ கியனவை நமி மம கரங்தமி.

.....

7. கிலிலோக் கரங்க தின.

8. කළුත් හර යනතා පුරුවනි.

9. බැරි නම් කරන්න එපා.

අයෝගය - 34

පමිත්සි - 34

සිංහලට පෙරලන්න
තම්බාක්කම් ජේයක.

1. අපි වෙරලේ ඇවිදිලින් සිටියුම්.
එරිව වැඩි විධින්නට වූයේය.

2. අපි ශ්‍රීපාදයේ සිට ආපසු එමින් සිටියුම්.
එරිව විධින්නට රිය.

3. බල්ලලේ බුරමින් උන්හ.

4. මිනිස්සු පාරෙ දුවමින් සිටියේය.

5. ඔපු කඩා කරමින් සිටියේය.

அறங்கம் - 35
பயிற்சி - 35
ஆகிர்வாட தீவு
வாழ்த்து - செய்தி

கிளைலு பேரலூக்கு

சிங்களத்தில் மொழி பெயர்க்க:

1.

1. வாழ்க வாழ்க; வாழ்க மணமக்கள் பல்லாண்டு வாழ்க.
ஸூரதேவீ பூவிகி பகியன் ஸூரதேவீ இரண்டாண்டு ஒவேலீ

2.

மணமக்கள் நீட்டுமி வாழ்க!
பூவிபதினிடு இரண்டாண்டு ஒவேலீ

3.

எங்கள் வாழ்த்துக்கள்
அபே பூவி பூதூமி

4.

மணமக்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பூவிபதினிடு அபே ஹாயாகம் பூவிபூதூமி

5.

மணமக்களுக்கு மங்கலமான வாழ்த்துக்கள்
பூவிபதினிடு அபே ஆகிர்வாட

6.

மணமக்களுக்கு எங்கள் ஆசீர்வாதங்கள்.
பூவிபதினிடு அபே ஆகிர்வாட

7.

எங்கள் மங்கலமான புதுவருட வாழ்த்துக்கள் உரித்தாகுக.
அபே மாகல அழக் அவிரூட் பூவிபூதூமி

8.

எங்கள் நத்தார் நல்வாழ்த்துக்கள்.
அபே நக்கல் பூவிபூதூமி

9.

உங்கள் பர்ட்சை வெற்றிக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
இல வீஹாயேன் ஸ்ரீராபீம் ஞான அபே பூவிபூதூமி

10. உங்கள் உயர்ச்சி எங்கள் மகிழ்ச்சி: வளர்க. வெல்க.
இனி தீவிரமாக அப்பே யதுவு சுமார்த்து நோக்காகைய ஒரை வீலை
11. புத்தாண்டு வாழ்த்துக்கள்
அப்பே அவிரட்ட ஸுவி ரூஷம்
12. மங்களாகரமான புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஒங்கள் அப்பே அவிரட்ட ஸுவிஷாமி

நோக்காகை - 35

**க்காட்டுவு பூகாக திருச்
பயிற்சி - 35 (தொடர்)**

11.

க்காட்டுவு பூகாக திருச்

1. எமது ஆழந்த துக்கம், அனுதாபம்.
அப்பே ச்சுவிக்கை சுவீகை
2. உங்கள் துயருக்கு எங்கள் துக்கமும் அனுதாபமும்
இனி தீவிரமாக அவச்சுவீகை அபிவீக்கம், க்காட்டுவுவீக்கம்.
3. கவலை வேண்டாம், துன்பம் ஒழிகி! துயரம் பறக்கி!
சூதாகிம் ஒரேவீலை, டூக் க்காட்டுவு நூதி வீலை.
4. துன்பமும் இன்பமும் சுழல் சுக்கரங்கள், துன்பம் ஒழிக இன்பம்.
பெருகப் பிரார்த்திப்போமாக.
டூக்கீ சூதாக்கை ரேட்டு ரீதிய. டூக் நூதி வீலை. யதுவு சூப் ஒரேவீலை.
5. சாந்தியும் சமாதானமும் வளர்க: தழைத்து ஒங்குக.
ஊன்றியச் சுலாடுநாயச் சூரேவீலை. சுமார்த்து வீலை.

அய்யாயை - 36

பயிற்சி - 36

ஸாமிப்ரதாபிக யேடும்

மரபுச் சொற்கள்

யට டக்லிக விவக ஹ ஸ்திவந்திவி யேடுந கிள்ள ஹ டெமல் ஸாமிப்ரதாபிக யேடும் லியந்த:

பின்வரும் சொற்களோடு அமைந்த சிங்கள தமிழ் மரபுச் சொற்களை எழுதுக.

ஓ:

உ-ம்

- | | |
|---------------------|------------------------------|
| 1. அந் வீரட்டு | - கைப்பிழை |
| அந் திடி | - கைகண்ட |
| அந்தலை வலனவு | - பரிசீலனை பண்ணிப் பார்த்தல் |
| அந் பூந் வித் தரனவு | - தாரை வார்த்தல் |
| அந் கரினவு | - கைவிடல் |
| அந் டூக்கிம் | - கைகண்டது (அனுபவம்) |
| அந் தர அந்தவு | - கைப்பற்றிக் கொள்ளுதல் |
| அந் கிலிவநவு | - இடை நிறுத்தல் |
| அந் அபிங்கு | - கைது செய்தல் |

- | | |
|----------------|---------------|
| 1. குடி | வாய் |
| 2. ஆயி | கண் |
| 3. வெல்ல | கழுத்து |
| 4. மூஞ் | முகம் |
| 5. ஒல்லு | தலை |

අයංකාරය - 36

பயிற்சி - 36 (தொடர்)

ଡେଲିକ୍ ହେବ ଡି.ହଲ୍କ୍ ପେରଲୁହୁ.

தமிழுக்கு அவ்வது சிங்களத்திற்கு பெயர்க்க:

III.

- | | |
|--------------------------|--------------------------|
| 1. விதில் கலரி —————— | 1.பச்சைக் கள்ளன் |
| 2. பிரிசு விடுதலை —————— | 2.பச்சைப் பொய் |
| 3. ஹால் அடைய —————— | 3. பச்சை யரிசி |
| 4. பாங் கேவீய —————— | 4. பச்சைக் குழந்தை |
| 5. அரூடு பூட்டு —————— | 5. பச்சைத் தண்ணீர் |

අයෙනුයා

பயிற்சி - 37

සිංහල පුහාමිකය හා දෙමළ මූලරේඩි ග්‍රන්ථ අතරත් සිංහල ලෝකෝපකාරය හා දෙමළ කිරුක්කුරල් ග්‍රන්ථ අතරත් ඇති භාෂිතාවය සමානකම් මතුකොට පෙන්වීම යදහා පහත දැක්වෙන කොටස අදාළ පොත්වලින් උපට දක්වා ඇත.

இலக்ஷியப் பொதுமை

ప్రభుత్వికయ - అలిటియలిస్టును ల్రికలిటీ శుంగ
ల్రిడ్జరెడ్-మంగలోయార

சுபாவித - அழகிய வண்ண முகவெட்டி

முதுரை - ஒளவேயார்

1. සත් ගුණපූත් සතනට වැඩි කලෙක්
අත් පිට දියුණුවම පල දේය නීර
වත් කළ දිය තෙරේතුරු මුලට පිය
දෙන් මුද තෙස් පලරස රැගෙන අය

நன்றி யொருவற்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தரும்கொல் எனவேண்டாம் - நின்று
தளரா வளர்தெங்கு தாஞ்செட நீரைத்
தலையாலே தான்தரு தலால்

(முதுரை)

ஸ்ரீகோபகார-நண்கல்ல தேரர்
திருக்குரல் - திருவெல்லுவர் - திருக்குரல் - திருவனங்குவர்

11. எழுரூடு விசின் குமி - எருவிது எது ஹோமி எது நுமி
வியது குமி மூடி - ஒன்று ஒரேரிப் பிள்பு எதுமூடி

(10)

தந்தை மகற்காற்று நன்றி யவையத்து
முந்தி யிருப்பச் செயல்

(திருக்குரல்)

III

அம்பிரை விடங் கூர - குட குரிரை கிப் எது டூதையே
விலிகுங் பல குமா - திருப் பல ஓடின்கந் பிரைவிக்

(182)

இனிய வுளவாக விண்ணாத கூறல்
களியிருப்பக் காய்கவர்ந் தற்று

(திருக்குரல்)

அயங்காய - 38

பயிற்சி - 38

கந்தி

கந்தி

11.

எ ஆதி ரூதங்க ஆது வேவா கந்தி கர ஸியக்கு

?சர்த்து எமுதுக ரூ:

உ-ம்.

கோழி + குஞ்ச

கோழிக்குஞ்ச

பக் + கன்று

பக்கன்று

கோவிலுக்கு + சென்றார் - கோவிலுக்குச் சென்றார்

வீட்டுக்கு + போனார் - வீட்டுக்குப் போனார்

1.	யானை + குட்டி -	போர் + தேங்காய்
	கிளி + குஞ்சு -	நோன்பு + பெருநாள்
	இந்த + தொப்பி -	இறைச்சி + கறி
	அந்த + பூட்டு -	வெள்ளி + கிழமை
	தமிழ் + பாடம்	செவ்வாய் கிழமை
	வாழை + பழம்	சனி + கிழமை
	நெல்லி + காய்	பாடசாலைக்கு + போனான்

பூணையை + கண்டேன் கடற்கரைக்கு + போவோம்

வாழை தோட்டம் பன்சலைக்கு + போவார்கள்

பாட்டு + பாடுகிறார்கள் குளிசைகளை+ சாப்பிட்டான்...

தங்கி கூசெல்லும் ஓடி போனான்

2. **எி:**

உ-ம்

ஆடு + குட்டி - ஆட்டுக்குட்டி

வீடு + தோட்டம் - வீட்டுத் தோட்டம்.

ஆறு + நீர் ஆறு + வெள்ளம்

காடு + மரம் ஞாயிறு + கிழமை

நாடு + பற்று ஆடு + இறைச்சி

மாடு + வண்டி மாடு + இறைச்சி

கிணறு + நீர்

3. எடு

உ-ம்:

தபால் + கந்தோர் - தபாற்கந்தோர்.

பால் + சாலை கால் + சட்டை

கடல் + படை பால் + சோறு

ஏண்டுபய - 39

பழிற்சி - 39

அடர்க புன்ன பழு

மாதிரி வினாத்தாள்

Tamil / எடுத்து / தமிழ்

காலை: பூய 03

நேரம்: 3 மணி

Duration : 3 Hrs.

Part 1 / 1. கொவெ / பகுதி 1

Answer all questions.

பியலும் புன்னவில்லது (மே புன்ன பழுஷ்டம்) குத்தர பூயன்ன.

எல்லா வினாக்களுக்கும் இந்த வினாத்தாளிலேயே விடை எழுதுக.

(1) Write the letter that precedes each given letter below.

பகுதி எடுத்து கொடுத்து கூறுதல் குத்தர பகுதி எடுத்து கூறுதல்.

ஒவ்வொர் எழுத்துக்கும் முன்னதாக வரவேண்டிய எழுத்தை எழுதுக.

(1) ஊ (2) ஓய் (3) கூ

(4) ஞா (5) தூ

2) Fill in the blanks with the suitable letter given in brackets.

වරහන් තුළ ඇති අකුරු අතරින් වඩාත් සූදුසූ අකුරු කෝරා පහත දැක්වෙන එක් එක් හිසේන් යම්පුරුණ කරන්න.

අடැප්පුකුලු තරප්පටුන්නා නුම්තුකුකුලුන් පොරුත්තමාන ලුරු නුම්තුතෙක කොණ්ඩු පින්වරුම තොරුකුලුන්නා මින්ඩ්බෙලුනිකුලා නිරප්පුක.

(6) තුවක (තු, අ, ප)

(7) පා ...ම (ා, බ, ඩ)

(8) ගුඉ (ණ, න, න්)

(9) පෙට ... (ඩී, ඩි, ඩී)

(10) කො.....පි (ම්, ය්, ප)

(11) මූල ...කෙ (ං, ග්, ම්)

3) Write the Tamil words which give the same meaning of the following Sinhala words.

පහත දැක්වෙන දිංහල වචනවල අරථය දෙන දෙමළ වචන ලියන්න.

සිංකුනාත්තිල තරප්පටුන්නා තොරුකුනින් අතේ කරුතුණාය තමියුෂ තොරුකුලා නුම්තුක.

(11) මාමා

(12) අම්මා

(13) සිනි

(14) කොත්තමල්ලි

(15) කුඩා

4) Make meaningful words by arranging the letters given below in order.

පහත දැක්වෙන එක් එක් ප්‍රශ්නයේ අකුරු තිවැරදිව ගළපා අරථවක් වචන සාදන්න.

ස්ථීර තරප්පටුන්නා නුම්තුකුකුලා තුමුන්කුප්පුත්තික කරුතුණාය තොරුකුලා ආක්කුන්කුලා.

(16) ම, පා, ල () (17) දි, නෑ, නො, ක ()

(18) තො, පි, ප () (19) මූ, ම, බ, ක, ක ()

(20) ප, ම, න්, ත ()

- (5) Arrange the following letters in order to make words of 3 letters.

பறத எக்வினா அங்கு திவீர்த்தி கலபா அங்கு ஒன்றே வில்ல சூட்டா லியன்ன.
கூட்டில் தரப்பட்டுள்ள எழுத்துக்களைக் கொண்டு மூன்று
எழுத்துக்களாலான சொற்களை ஆக்கி எழுதுக.

உ	ஊ	உ
க	ஏ	பி
இ	ம்	பா

- (21) (22) (23)
(24) (25)

- (6) Write the numbers in figures.

- (26) இரண்டு (27) பத்து
 (28) நூறு (29) ஐம்பது
 (30) ஒன்பது

- (7) Fill in the blanks with the suitable question word.

පහත දී කිංගේ ප්‍රයෙක විවිධ අකුරෙන් සූදුසූ විවිධ තොරු හිස්කුන් සුරවන්න.

பின்வரும் வினாச் சொற்களை உரிய இடத்தில் அமைக்க.
(என்ன, எத்தனை, எப்படி, எப்போ, ஏன், யார், எங்கே)

- (31) அப்பாவின் பெயர் ?

- (32) அ/து

- (34) போக இல்லை?
- (35) அப்பம் வேணும்?
- (36) அம்மா
- (37) இவர்
- (38) வந்தார்?
- (39) இப்போ நேரம்?
- (40) படித்தது?

(8) Underline the word which is not suitable

தொழுதென ஒரு யரீன் ஓரி அடின்ன.

பொருத்தம் இல்லாத சொல்லின் கீழ்க் கோடு போடுக.

- (41) மாம்பழம், வாழைப்பழம், நெல்லிக்காய், பலாப்பழம்.
- (42) ழனை, கிளி, நாய், மாடு.
- (43) கோச்சி, பஸ்வண்டி, கார்வண்டி, கப்பல்
- (44) தொப்பி, பென்சில், கண்ணாடி, செருப்பு
- (45) பென்சில், பேனை, கத்தி, எழுதுகோல்.
- (46) ழனை, கிளி, காகம், மைனா.
- (47) பிட்டு, தேந்ரி, கோப்பி, பால்.
- (48) காது, கண், வாய், வால்.
- (49) கோவில், பள்ளி, வீடு, தேவாலயம்.
- (50) குண்டு, கத்தி, ஷல், கண்ணிவெடி

(9) Change into question form.

පුණ්‍ය වලට ගරවන්න.

විනාවාක මාර්තුක.

(51) පාණ් වෙනුම ?

(52) තමිශ් තෙරියුම ?

(53) කොප්පි වෙණ්ටාම ?

(54) අප්පා වන්තාර. ?

(55) සීනි ඩිල්ලේ ?

(10) Write the following sentences/phrases/in Sinhala.

පහත දැක්වෙන වාක්‍යවල/වාක්‍ය බණ්ඩවල අරථය පිහළන් ලියන්න.

පින්වරුම බාක්සියන්කොටස්/බාක්සියත් තොටර්කොටස් සිංකොත්ත්වීල් එමුතුක.

(56) නළුවතු

.....

(58) ඉන්කන් පෙයර එන්න?

.....

(59) මිතු එන් පෙන්සිල්

.....

(60) මින්ත පස් එන්කේ පෝකිරතු?

(11) Mark whether the statements are correct or wrong.

පහත සඳහන් ප්‍රකාශන හරිද වැරදිදැයි ලියන්න.

සාරී, පිශේෂ කුරුක.

(61) පාල් බෙංකො නිරම (සාරී, පිශේෂ)

(62) කාකම් සිවප්පු නිරම (සාරී, පිශේෂ)

(63) කප්පල කූටවිල් ලුදුම (සාරී, පිශේෂ)

(64) සීනි තින්රාල් ප්‍රේමිකුම (සාරී, පිශේෂ)

- (65) தமிழில் “ஆ” என்ற சத்த எழுத்து இல்லை. (சரி, பிழை)
- (66) இவங்கையின் பிரதான துறைமுகம் கொழும்பு (சரி, பிழை)
- (67) தமிழ் உயிர் எழுத்துக்கள் 12 (சரி, பிழை)
- (68) எனது மாயியின் மகன் எனக்கு மச்சான் (சரி, பிழை)
- (69) சிங்களவர்களின் வருஷப் பிறப்பு ஜனவரி 1 ஆந் தேதி (சரி, பிழை)
- (70) கடற்படை வீரரின் சட்டையின் நிறம் நீலம் (சரி, பிழை)

12) Arrange the following words in order to make meaningful sentences.

பக்க எடுக்கின லின ஹெல்கி அதி வாகை ஹூட்டை லேய குறைந்த.
பின்வரும் சொற்களைக் கருத்துள்ள வாக்கியங்களாக அமையுமாறு
இழுங்குபடுத்துக.

(71) நாய் பார்த்தது குஞ்சைப்

.....

(72) வந்தது குஞ்சு கோழிக்

.....

(73) போனார் கடைக்குப் அம்மா

.....

(74) கதை மாலதி சொன்னார்.

.....

(75) பாலன் உண்டான், வாழைப்பழம்

.....

(13) Translate into Tamil

பகுதி யடில்கள் விகுந இல்லை சூழலில் கரவு பியத்து.

பின்வரும் வாக்கியங்களைத் தமிழில் மொழி பெயர்க்க.

(76) ஒரு கவிடி

(77) ஒரு கவிடி

(78) முன் சேத

(79) ஒரு அலையக்

(80) ஓரு வெளிநாடு. ஒன்று ஒன்று.

14. பகுதி எடுக்கிற மாதங்களிலிருந்து ஒன்று விகுந இல்லை சூழலில் கரவு பியத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் ஒன்றைப் பற்றிப் பத்து வாக்கியங்கள் எழுதுக.

1. எங்கள் பாடசாலை

2. எனது ஊர்

3. இலங்கை நாடு

4. எனது ஆசிரியர்

5. சுற்றுலா

ಕೊಂಡ 11

ಪತ್ರ 11

ರೈಡೆಸ್ ಗ್ರೇನ್‌ಹೆಯ
ಉಯಾರ್ ತರಮ್

**விரூட்டி தேர்மு ஆகி வான்
எதிர்ச்சொல்**

ஒனு	- வா	X	யனு	- போ
விசனு	- முடு	X	அரினு	- திற்
வாடிவினு	- இரு	X	நூகிவினு	- எழும்பு
ஙனு	- ஏறு	X	கெபினு	- இறங்கு
கரி	- சரி	X	வீரி	- பிழை
வி	- ஆம்	X	நீ	- இல்லை
ஆஷுலே	- உன்னோ	X	பீ	- வெளியே
பேர	- முன்	X	பஸ்	- பின்
நீய	- காலை	X	உவிய	- மாலை
ஏவிள்	- பகல்	X	ஏ	- இரவு
ஷர	- தூரம்	X	உகை	- சமீபம்
அாரமிஹய	- அடி	X	அவசூதய	- முடி
	ஆரம்பம்			முடிவு
பிரிதி	- ஆண்	X	கூரைஞு	- பெண்
கோரி	- பொய்	X	ஆத்தி	- மெய்
வீரெய	- மாரி	X	தீயகை	- கோடை
கந்தி	- மேறு	X	பல்லம்	- பள்ளம்
யை	- சுகம்	X	ஷகி	- துக்கம்
அடு	- உண்டு	X	நூதி	- இல்லை
லாகை	- இலாபம்	X	அலாகை	- நட்டம்

வால	- இளமை X	ஒக்ல	- முதுமை
யங்கி	- சந்தோஷம்X	ஞகி	- துக்கம்
பூங்காய்	- வினா X	பிளிசூர்	- விடை
பிதாவி	- சிரிப்பு X	ஏழிம்	- அழுகை
பின்	- புண்ணியம்X	பலி	- பாவம்
பூர்ணம்	- புராதனம்X	தலிதா	- நவீனம்
ரய	- வெற்றி X	பராரய	- தோல்வி
கூட்டுகிழி	- விருப்பு X	அக்டூகிழி	- வெறுப்பு
காஷ்டுகிழி	- வெந்நீர்	ஏல்லிசூர்	- தண்ணீர்
காய்ச்	- உயர்வு	பகங்	- தாழ்வு
ஆட்டாரய	- அன்பு	அதாட்டாரய	- வன்பு
திலைய	- அறம்	அதிலைய	- மறம்
அாதாயதா	- ஏற்றுமதி	அப்பாயதா	- இறக்குமதி
அாடாயம்	- வரவு	இயடும்	- செலவு
கமலைய	- ஒற்றுமை	அஸ்தலைய	- வேற்றுமை
கொடி	- நன்மை	கரகு	- தீமை
குருரய	- சூழப்பம்	கமாடுநாய்	- சமாதானம்

கமாக நேர்டு ஆகி வகை
இத்த கருத்துள்ள சொற்கள்

பியா	- பிதா	- தகப்பன்	- தந்தை
மலி	- அன்னை-- தாய்		- மாதா

கார்யாவி	-	மனைவி - பெண்சாதி	-	பாளி
ஒருவிரயா	-	ஆசிரியர் - குரு	-	ஆசான்
கல்லூரியா	-	கணவன் - புருஷன்	-	பதி
ரத	-	அரசன் - மன்னன்	-	வேந்தன்
பூரி	-	மகள் - - புத்திரி	-	புதல்வி
பூதா	-	மகன் - - புத்திரன்	-	புதல்வன்
ஒரு	-	குரியன் - ஞாயிறு	-	தீனகரன்
ஒடு	-	சந்திரன் - திங்கள்	-	அம்புலி
ஏதே	-	பெண் - - மங்கை	-	மாது
ஒஹய	-	ஆகாயம் - வானம்	-	விண்
இஷு	-	கடல் - - சமுத்திரம்	-	சாகரம்
லேங்கய	-	உலகம் - பார்	-	பிரபஞ்சம்
கந்தி	-	மலை - - குன்று	-	கீரி
யேய	-	வீடு - - அகம்	-	கிருகம்
லிலை	-	வெளிச்சம் - ஓளி	-	பிரகாசம்
மல்லாவி	-	மாலை - தார்	-	ஆரம்
மலை	-	பூ - - மலர்	-	புஷ்பம்
தினாய	-	செல்வம் - நிதி	-	திரு
வீராட்டி	-	பிழை - - தவறு	-	தப்பு
யஷுவி	-	இன்பம் - மகிழ்ச்சி	-	சந்தோஷம்
போகு	-	புத்தகம் - நூல்	-	புஸ்தகம்
ரய்யாவி	-	தொழில் - வேலை	-	கருமம்
திர்தி	-	நித்திரை - உறக்கம்	-	-----
அாஹார	-	உணவு - ஆகாரம்	-	-----

கரிரய	-	உடல்	-	சர்வம்	-	-----
டெவியன்	-	கடவுள்	-	இறைவன்	-	-----
கேவில்	-	கோவில்	-	ஆலயம்	-	-----
பொலி	-	பூமி	-	நிலம்	-	-----
கேபய	-	கோபம்	-	சினம்	-	-----

වතන කිහිපයක් වෙනුවට තහි වචනයක් යෙදීම
සොරකඳා පලවර්තිත් කු ඉරු තනිස්සොල්

- | | | |
|----|---|-----------------------------|
| 1. | எவரின் உதவியும் அற்றவர்
கூடுமீன் பிதிவான் தோல்கள் கூடுதல்களு | அநாதை |
| 2. | புத்தியில்லாதவன்
ஒவ்வொரு நூதி கூடுதல்களு | முடன் |
| 3. | வழியில் பிரயாணம் செய்வோன்
பாரே கமன் கர்ந கூடுதல்களு | பிரயாணி |
| 4. | நோயால் வருந்தும் பேர்வளி
அப்பீபயகின் பேலேந கூடுதல்களு | நோயானி |
| 5. | குற்றவாளிகளைப் பிடித்து அடைத்து
வைத்திருக்கும் இடம் | சிறைச்சாலை
(மறியல் வீடு) |
| | வீரரை கரை அய அல்லா நல்க கூத | |
| 6. | தூப்பல்கள் தங்கும் இடம்
ஞாவி நல்குவின கூத | துறைமுகம் |
| 7. | விமானம் தங்கும் இடம்
ஒவ்வொரு நூதி நல்குவின கூத | விமானத்தளம் |
| 8. | புகைவண்டி தங்கும் இடம்
ஒளிரிய் நல்குவின கூத | புகைவண்டி நிலையம் |

9.	நோயாளிகள் தங்கிச் சிகிச்சை பெறும் இடம் லேபின் நவநிறாக்கை வேலைக் கர்ந குதை	வைத்தியசாலை (ஆஸ்பத்திரி)
10.	காது கேளாதவன் கன் ஆகைந்தே நூதி கூதைக்கு	செவிடன்
11.	கண் தெரியாதவன் ஆகை பேனைந்தே நூதி கூதைக்கு	குருடன்
12.	வாய் பேச முடியாதவன் களு கர்ந்த ஏரை கூதைக்கு	ஊமை
13.	இரண்டு காலும் நடக்க முடியாதவன் கங்கு எடுக்க பாலீரிலி கர்ந்த ஏரை கூதைக்கு	முடவன்
14.	வீட்டுக்குப் பக்கத்தில் வசிப்பர் கிழவு பாய்ய கர்ந கூதைக்கு	அயலவர்
15.	இலங்கை ஜனாதிபதி வசிக்குமிடம் லாகாலீ ரநாடிபதி பாய்ய கர்ந திவிப	ஜனாதிபதி மாளிகை
16.	நாட்டின் மக்கள் பிரதிநிதிகள் கூடும் இடம் நன்றிவரை ஏனு ஸ்தாபித்து கர்ந குதை.	பாராஞ்சுமன்றம்
17.	நீரினால் சூழப்பட்ட நிலம் ரலயேந் விவு கோவிநீல	தீவு
18.	இலங்கைப் பிரதம மந்திரி வசிக்குமிடம் அமைதி பாய்ய கர்ந திவிப	அலரி மாளிகை

றகர, ரகர, வகர, மகர, னகர, பேதங்கள்
மே பாகு காஞ்சி கியரை விவகாரில ஷர்டி வெந்திலை ஆகாரய வெந்த
பின்வரும் சொற்கள் வாக்கியங்களில் உபயோகிக்கப்பட்டுள்ள முறையையும்
அவற்றின் பொருள் வேறுபாட்டையும் கவனிக்க

- அறை : எனது வீட்டில் ஒரு படுக்கை அறை உண்டு.
காமரய - மனை கேட்டு நிட்டு காமரயக் கூதை.

அரை : அரைக் கிலோ சீனி தாருங்கள்.

வாயை ஸினி கிளே வாயைக் கேட்டது.

துறை : கொழும்புத் துறைமுகத்தில் பெரிய கப்பல்கள் தங்கும்.

விரூய கொடுக் கொயே லோகு நூலி தலிவரிடு.

தோட்டத்துரை வேலையாட்களுக்குச் சம்பளம் கொடுத்தார்.

மகன்கை (வங்கி அபித்திகாரிய) விட்னே மகன்கை சேவிகயன்வு படி டுந்னேய.

கறை : சந்திரனின் நடுப்பகுதியில் ஒரு கறை உண்டு.

லபய - ஹட் மூட் கொவெசே லபயக் கூது.

கறை : கடற்கரையில் வள்ளங்கள் நிற்கின்றன.

வீரல - மீஜு வீரலே வில்லு ஆது.

கறி - நான் சோற்றுடன் கறி சேர்த்துச் சாப்பிட்டேன்.

விறங்கு - மம எங் ஸுமா விறங்கு கர கூவிடு.

கரி - பானையில் கரி படிந்திருக்கிறது.

டூலி - ஷுகியே டூலி ஓடி ஆது.

வால் - நாயின் வால் வளைந்திருந்தது.

வில்லை - ஏழு வில்லை நூலி ஆது.

வாள் - அரசன் வாள்கொண்டு போர் செய்தான்.

கவிடு - ரச கவிடு ணை பூட்டு கலேய.

ஆல் - ஆலமரம் பலருக்கும் நிழல் தகும்.

ஞாகங்கு - ஞாக ஞா வோஹே. கேட்டு கேட்டு கேட்டு.

ஆள் - வசவண்டியில் ஜம்பது ஆள்கள் பிரயாணம் செய்யலாம்.

பூட்டுக்கூயா - பெரியே பஞ்சே கேட்டுக்கூடுதல் கல ஷ்கிய.

புவி - புவி பசித்தாலும் புல் தின்னுமா?

கொரீயா - கொரீயா விடுகினி விருங்கு தங்கொல் கிடிட?

4. புளி - அம்மா உப்பு, புளி சேர்த்துக் கூறி சமைத்தார்.
 ஆசில் - அலிமா ழூஜூ ஆசில் ரகங் கர விஶ்வநா ஓவியாய்.
8. ஓவி - ஒவிபரப்புக் கூட்டுத்தாபனம் நிகழ்ச்சிகளை ஒவிபரப்புகிறது.
 கலீடய - ஓவின் வீட்டில் சுப்பீவு வீடிசுறைகள் விகாயங்கள் கரகின்.
9. ஓளி - விளக்கிலிருந்து ஓளி வீச்கிறது.
 லோக்கய - பக்கங்கள் ஆலோக்கய பூதிரேகி.
9. முலை - ஓர் அறையில் நாலு மூலைகள் இருக்கின்றன.
 மூல்கீலன் - ஒங்கள் காலரயக மூலை ஹகரக் கூது.
- முளை - மனிதனது தலையிலிருக்கும் மூளை பிரதான உறுப்பாகும்.
 மோலய - மூன்றாண்டு மூலை ஆகி மோலய பூதான கெர அங்கயக்கி.
10. வலி - குழந்தைக்கு வயிற்று வலி வந்தது.
 வீட்டாவி - ஏவுவு எவே ரீடீமக் கூதிரீய.
- வளி - வளிமண்டலத்திலிருந்து சுத்தமான காற்று வீச்கின்றது.
 விழுயேலய - விழுயேலயேந பிரிஷ்ட் ஜூல் ஹமடீ.
- வழி - சிறுவன் பாடசாலைக்குப் போகும் வழி தெரியாது திகைத்தான்.
 பார - ஸுயூ பாயலு யா பார எங்கே நூழுவி அங்குங் குங்குங் லீ லலா கிரியேய்.
11. மலை - சிவஞ்ஞானி பாத மலை இலங்கையின் புனிதமான மலையாகும்
 கந்தி - ஸு பாட கந்தி லாக்காவீ ஓட்டி கந்திகி.
- மழை - நேற்று கடுங்காற்றோடு மழை பெய்தது.
 வீட்டிய - ரீயே சூர் ஸுலை சுமா வீடிப் பீட்டேயே.
12. மனம் - மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்.
 கிதா - கிதா ஏன் ஹா மூ எடயக்கும் கரங்கள் ஏபா.
- மணம் - மல்லிகைப்பூவின் மணம் 'கமகம' வென வீசியது.
 ஸுவிடி - பிவிவிடி ஸுவிடி எய் அக பூதிரூபேய்.
13. வானம் - இன்று உயர்ந்த வானம் நீல நிறமாகவிருக்கிறது.
 அஹய - அடி ரை அஹய தில் பாவு ஆகி.

வாணம் - புதுவருடக் கொண்டாட்டத்தின் போது வாண வெடிக்கை நிகழ்ந்தது.

வெடி - அலை அனிருட்ட கிளிகேலி பூவிலூனேய.

பானம் - நாங்கள் கடையில் குளிர்பானம் குடித்தோம்.

விம - அதி கவியேடி சிசில் விம விவிலே.

பாணம் - இராமன் இராவணன் மீது பாணம் எய்தான்.

ரீய - ராம, ராவண வெகிப் ரீயக் ஓடு கூரையேய.

குன்று - குன்றுகள் தோறும் முருகன் கோவில் அமைந்திருக்கும்.

கந்தி - கந்தி பாயு மூர்ஜன் கோவில் கந்தி.

குண்டு - குண்டு வெடித்த போது பலர் காயமடைந்தனர்.

வேர்மிய - வேர்மிய பிபிர்வை வித வோகே ஦ேநோகுவு சுவில் விய.

திவார்தி யெடுப்பு

பிழையின்றி, சரியான முறையில் அமைந்த சொற்கள்

ஆட்கள்	- People	- கிளிக்கு
கயிறு	- Rope	- கீழு
காதுக்குறும்பி	- Earwax	- கலாட்டரை
குரைத்தது	- (it) Barked	- விருவீய.
கோவை	- String of beads	- மாலை (ஷ்வரிலை)
சமையல்	- Cooking	- பிசிம்
சமூகம்	- Society	- ஃமார்ய
சிவப்பு	- Red	- ரஷு
சுகவீனம்	- Illness	- அஸ்தீபய
சுத்தவாளி	- Holy, innocent man	- ஷுட்டிவின்கயா , திரட்டைக்கயா
தண்ணீர்	- Water	- வினூர்
தீபாவளி	- Deepavali	- தீபாவளி
கொப்புழு	- Navel	- ஓரிய

14.	நானூறு	- Four hundred	பொதுக்கீடு
15.	நேற்று	- Yesterday	ரீதீ
16.	பயிற்சி	- Practice	தொலையீடு
17.	பிட்டு	- A kind of pastry (cooked by steam)	கெறவு
18.	முந்தூறு	- Three hundred	தீவியய
19.	ரூபா	- Rupee	ரூபியல்
20.	வெந்நீர்	- Warm water	எண் விழுர்
21.	அரிவாள்	- Scythe	ஒடுக்கீதல்
22.	ஆயுதம்	- Weapon	அழிவிய
23.	அகப்பை	- Wooden ladle	போல்க்குறி ஹந்த
24.	. கட்டடம்	- Building	யோவினூகிள்ல
25.	கடிகாரம்	- Time piece	சிரலேப்பில்
26.	கோடரி	- Axe	போரல்
27.	தராசு	- Balance	நிருதிய
28.	திறப்பு	- Key	யனுர்
29.	பிணையல்	- Brace, Couple	சுரங்குலி
30.	மண்வெட்டி	- Mammoth	எடுலே
31.	மிதிதடி	- Wooden Slippers	தீரிவூடி
32.	என்னெய்	- Oil	கெல்
33.	கருப்புக்கட்டி	- Lump of Jaggery	ஙங்குலி
34.	சவர்க்காரம்	- Soap	சுவன்
35.	சாம்பிராணி	- Frankincense	சுமிலாதி
36.	பிண்ணாக்கு	- Oil Cake	பூந்தைக்கு
37.	வர்த்தி	- sticks of Frankincense	ஙட்டங்காரை
38.	வெண்ணெய்	- Butter	ஏற்க (லெவிரு)
39.	பயறு	- Green Gram	மீ. ஆவு
40.	பயற்றங்காய்	- Kidney been	மூ. ஆவு
41.	பாகற்காய்	- Bitter gourd	கருவில்

42.	பீரக்கு	-	A kind of gourd	-	வீடுகோல்
43.	பலாப்பழம்	-	jak fruit	-	கோப
44.	புடோல்	-	Snake gourd	-	பந்தேல்
45.	பூசணி, பூசனை	-	Pumpkin	-	கிழுல்
46.	புகையிலை	-	Tobacco	-	நீதிகோல்
47.	மாதுணை	-	Pomegranate	-	ஷெல்லு
48.	மிளகாய்	-	Chillies	-	மிரிச்
49.	வெற்றிலை	-	Betel leaf	-	ஷிலங்
50.	அலரி	-	Oleander	-	அரலை
51.	இளந்தரி	-	Young Coconut	-	ஷுருட்டிலை
52.	இறைஞச்சி	-	Meat	-	மச்
53.	எலுமிச்சம்பழம்	-	Lime fruit	-	ஷெதி
54.	கத்தரிக்காய்	-	Brinjal	-	ஒசிக்கு
55.	கறிவேப்பிலை	-	Black margosa	-	நார்பி-லை
56.	சிகைக்காய்	-	Soap - pod wattle	-	கீயக்கூ
57.	தளிர்	-	Sprout	-	ஏல்லி
58.	நுங்கு	-	Young Palmyrah fruit	-	நால்மோல்
59.	பசுப்பால்	-	Cow's milk	-	ஏல்கிரி

+ ஒரு கூட்டுறை யேடும் சுமாநூயேன் வியல்கூரன்கே வீரர்கள் ஆகாரமில் காலீக் கர்நு ஒருவே. ஒரு கூட்டுறை யேடும் பியல்லும் தீவீரர்கள் யேடுமிய. வீகாவில்ல பூன்கள் கேட்க வேண்டும் என்று கேட்கப்படும். உம் தண்ணீ > தண்ணீர்

இவை வழக்கில் பிழையான முறையில் எழுதியும் பேசியும் வரும் சொற்களின் திருத்தமான வடிவம். சரியான முறையில் கற்றுக்கொள்க. பரிட்சையில் பிழையான சொற்களைத் தந்து திருத்தமாக எழுதும்படி கேட்கப்படும். உம் தண்ணீ > தண்ணீர்

அரே பாய்னாலும்
எங்கள் பாடசாலை

இது எங்கள் பாடசாலை.

இது பெரிய பாடசாலை.

இது மகளிர் பாடசாலை.

இப்பாடசாலையில் 30 ஆசிரியைகள் படிப்பிக்கிறார்கள்.

எங்கள் பாடசாலை கண்டியில் இருக்கிறது.

இதன் பெயர் மலியதேவ மகளிர் விதத்தியாலயம்.

இந்தப் பாடசாலையில் ஆயிரம் பெண்பிள்ளைகள் படிக்கிறார்கள்.

இங்கே விசாலமான ஒரு விளையாட்டுத்திடல் இருக்கிறது.

இப்பாடசாலையில் பெரிய நூலகம் ஒன்று உண்டு.

இங்கே ஒரு விஞ்ஞானசூடும் உண்டு.

சர்ல ஆர்க் ரவிநயக் ஒஹ்கி என்று அழகு. ஏய ஷிஃலுவு பரிவரதாய கரத்து அமார் விவிவில நேர்மீ கீ அழகு.

இது	-	மேய்	விளையாட்டுத்திடல் - ஸெல்லு பிவிவிய
இங்கே	-	மேகி	நூலகம் - ஸ்ரீக்காலய
மகளிர் பாடசாலை	-	காந்து வி஦்யாலய	விஞ்ஞான சூடும் - வி஦்யாகாரய
ஆயிரம் பிள்ளைகள்	-	அமை ஧ாக்கி	உண்டு - அழகு
ஆசிரியைகள்	-	ஞர்விரெயர்	விசாலமான - லோகு
படிப்பிக்கிறார்கள்	-	உதைவிதி	ஒரு - ஏக

(11) அபே ரவி (லங்காவ)
எங்கள் நாடு (இலங்கை)

எங்கள் நாடு இலங்கை.

இது ஒரு சிறிய தீவு.

இது இந்து சமுத்திரத்தின் நடுவில் இருக்கிறது.

இலங்கை அழகான நாடு.

இங்கே சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் என்போர் வசிக்கிறார்கள்.

இலங்கையில் பல ஆறுகள் உண்டு.

அவற்றுள் மகாவலி கங்கை மிக நீளமான ஆறு.

இலங்கையில் பல மலைகள் உண்டு.

சிவனோளிபாத மலையில் புனித பாதம் உண்டு.

இலங்கையில் தேயிலை, இறப்பர், தென்னை என்பன அதிகம் உண்டு.

இலங்கையின் பிரதான துறைமுகம் கொழும்பு.

சிறிய	-	ஸ்ரீ	மிக நீளமான	-	ஸ்ரீக் தீரை
தீவு	-	தீவினை	மலை	-	கன்று
இந்து சமுத்திரம்	-	உத்திரப் பார்வை	சிவனோளி பாத மலை	-	யம்மலை
நடு	-	மூடு			கன்று
அழகான	-	லெப்ளை	புனித பாதம்	-	சீடு பாடல்
என்போர்	-	ஏடு அய	தேயிலை	-	ஞே
வசிக்கிறார்கள்	-	வாய்ய கர்நலை	இறப்பர்	-	ரவர்
பல ஆறுகள்	-	வோஹே காங்கா	தென்னை	-	போல்
உண்டு	-	ஒது	என்பன	-	ஏடிய
					பிரதான துறைமுகம் - பூதான வருய

**(111) மனை டிதிபதா கல்லூரி
எனது அன்றாட வேலைகள்**

1. நான் காலையில் எழும்புவேன்,
பல் துலக்குவேன்.
நான் கால் முகம் கழுவுவேன்.
நான் கடவுளைத் தினமும் வணங்குவேன்.
நான் பாடம் படிப்பேன்,
காலை உணவை உண்பேன்.
நான் சுத்தமான உடை அணிவேன்.
நான் காலை 8 மணிக்குப் பாடசாலைக்குப் போவேன்.
அங்கே பாடம் படிப்பேன்.
பின்பு மாலை 2 மணிக்கு வீட்டுக்குத் திரும்பி வருவேன்.
சிறிது நேரம் ஆறுதல் எடுப்பேன்.
நான் மாலையில் நன்றாக விளையாடுவேன்.
இரவில் நன்றாகத் தூங்குவேன்.

காலையில் - டெயல்

எழும்புவேன் - கூகிலின்னை

பல் - டா'

துலக்குவேன் - மடின்னை

கடவுளை - டெவியன்

வணங்குவேன் - விடின்னை

தினமும் - கூம்பாடு

படிப்பேன் - ஓயென் யந்னை

பாடம் - பாரிதி

படிப்பேன் - ஓயென் யந்னை

காலை உணவு - டெட் கூடு

உண்பேன் - கூப்பானை

சுத்தமான உடை - பிரிஷ்டு ஆட்டு

அணிவேன் - அடின்னை

எட்டு மணிக்கு - அவல்

போவேன் - யந்னை

அங்கே - டகி

திரும்பி வருவேன் - அபஸ் ரின்னை.

பின்பு - பாலு

திரும்பி வருவேன் - அபஸ் ரின்னை.

மாலை - ஹவிச
 இரண்டு மணிக்கு - டெக்கு
 வீட்டுக்கு - ஷெர்
 சிறிது நேரம் - ரீக் லீலாவிக்
 மாலையில் - ஹவிசு
 நன்றாக - ஷோட்டு
 இரவில் - ரீப்

ஆறுதல் எடுப்பேன் - ரீவீக் னாஞ்செடி
 விளையாடுவேன் - ஷெல்லுமி கரந்தெடி
 தூங்குவேன் - தீட்டாஞ்செடி

**Read the above passage and turn the future tense verbs into past tense.
The first two sentences are done for you.**

ஒஹ்நி டூக்ஸிலை ஷெட்டு கியலை ர்கி டூதி அநாகது கால கியா அதீக காலயுத ஹரவின்து. மில் விகாஸ அடக் அதீக காலயுத ஹரவின்து லூபி டூது.

- நான் காலையில் எழும்பினேன்
 - நான் பல் துவக்கினேன்.
-
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....

பாஹ்நி டூக்ஸிலை ர்க் ர்க் மாகாக்குவு யுனே விகாஸ டையக்கு லீயா ஸ்ரீடீ வின்து. பின்வரும் ஒவ்வொரு தலைப்புப் பற்றியும் பத்து வாக்கியங்கள் எழுதுக.

- எனது கீராமம்
- எனது நாடு

3. மாலைக் காட்சி
4. ஒரு பிச்சைக்காரரின் சுயசரிதை
5. காலைக்காட்சி
6. மழை, நாள்
7. நான் செய்த ஒரு சுற்றுலா
8. நான் கண்ட கணவு
9. புகைவண்டிப் பயணம்
10. நான் விரும்பும் பொழுது போக்கு
11. நான் விரும்பும் விளையாட்டு
12. எனது செல்லப்பிராணி
13. குழல் மாசு அடைதல்
14. அறஞ் செய் விரும்பு
15. செய்வன் திருந்தச் செய்
16. தந்தை தாய்ப் பேண்
17. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
18. தொலைக்காட்சியின் நன்மை தீமை
19. கமத்தொழில்
20. விஞ்ஞானக் கல்வி

பக்க டைக்லின தேடிய கியலை அப்ப ஆகி ரக் ரக் பூன்தயப் திலைர்டி பிலிங்கர் விரகன் தூக்கின் கோர்ய கிள் ஓரிமதி லைன்க.

பின்வரும் பந்தியை வாசித்து அதன் கீழே தரப்பட்டுள்ள விளாக்களுக்கு விடை எழுதுக.

கதிர்காமத்தில் திருவிழா நடந்து கொண்டிருந்தது. கந்தனும் பெற்றோரும் கதிர்காமத்திற்குப் போனார்கள். அவர்கள் சென்ற பஸ்வண்டி யாத்திரிகள் விடுதிக்கு அருகில் நின்றது. அவர்கள் அவ்விடுதிக்குச் சென்றார்கள். அங்கே சென்று பொருள்களை வைத்தார்கள். பின்பு நீராடுவதற்காக மாணிக்க கங்கைக்குப் போனார்கள். அங்கு பலர் குளித்துக் கொண்டிருந்தனர். கங்கையின் இரு கரையிலும் மருத மரங்கள் நிழல் தந்துகொண்டிருந்தன..

1. கந்தனும் பெற்றோரும் எங்கே சென்றார்கள்?
(கதிர்காமத்திற்கு, மாத்தறைக்கு, காலிக்கு)
2. அவர்கள் எங்கே தங்கினார்கள்?
(கோவிலில், வாடி வீட்டில், விடுதியில்)

3. அவர்கள் எங்கே நீராடி னார்கள்?
(குளத்தில், மாணிக்கக்கன்கையில், மகாவல் கங்கையில்) -----
4. அவர்கள் கதீர்காமத்திற்கு எப்படிப் போனார்கள்?
(கோச்சியில், பஸ்வண்டியில், மோட்டார் வண்டியில்) -----
5. கங்கையின் கரைகளில் காணப்பட்டவை எவை?
(வீடுகள், மலைகள், மரங்கள்) -----

பறகு டைக்ளென தேடிய கீயலை அபை ஆகி புண்டுலில் பிழித்து கீழை கீழை விடை எழுதுக.

மிருக்ககாட்சிச்சாலை

இலங்கையில் தெஹிவளை என்னும் இடத்தில் ஒரு மிருக்ககாட்சிச் சாலை உண்டு. அங்கே விலங்குகள், பறவைகள், மீன்கள், பாம்புகள் ஆகிய உயிரினங்கள் உண்டு. இம்மிருக்ககாட்சிச்சாலை பெரியது; மிகவும் அழகானது.

மிருக்ககாட்சிச் சாலையைப் பார்க்கப் பலரும் வருவார்கள். உல்லாசப் பிரயாணிகள் பலரும் வருவார்கள். பாடசாலைப் பிள்ளைகளுக்கு இக்காட்சிச்சாலை விருப்பமானது. அவர்கள் பறவைகள், விலங்குகள் பற்றிப் படிப்பார்கள். பலர் பொழுது போக்கிற்காகவும்வருவார்கள்.

மிருக்ககாட்சிச்சாலையில் மயில்கள் ஆடும். பல வரணக்கிளிகள் பேசும். குருவிகள் கீச்சிடும். சூரங்குகள் அங்குமிங்கும் தாவிப்பாடும். கூடுகளில் இருக்கும் சிங்கம், புலி என்பன பயங்கரமாகவிருக்கும். மாலையில் யானைகளின் நடனத்தைப் பார்க்கலாம்.

1. இலங்கையில் மிருக்ககாட்சிச்சாலை எங்கே இருக்கிறது?
 2. மிருக்ககாட்சிச்சாலையில் உள்ள உயிரினங்கள் எவை?
 3. மிருக்ககாட்சிச்சாலையைப் பார்க்க வருபவர்கள் யார்?
 4. மிருக்ககாட்சிச்சாலையின் பிரயோசனம் என்ன?
 5. ஒத்தசுருத்துள்ள சொற்களை எழுதுக.
- (I) விலங்கு (II) பறவை (III) யானை (IV) பயங்காம்

பகுதி மாற்றுவதை கீழெல்லோடு பின்வரும் பந்தியை வாசித்து அதன் கீழுள்ள விடை தருக.

இலங்கையின் மத்திய பகுதி மலைகள் சூழ்ந்த இடம். அங்கு மழை அதிகம். அங்குள்ள அற்றன் பீட பூமியிலேதான் நான் பிறந்தேன். என் பெயர் மகாவலி. பிறந்த இடத்திலேயே தங்கியிருக்க நான் விரும்பவில்லை. எனது நாட்டைச் சுற்றிப் பார்க்க விரும்பினேன். சிற்றருவியாக மெல்ல மெல்லக் கீழே இறங்கினேன். வழியில் என்னுடன் எனது நண்பர்களும் சேர்ந்து கொண்டார்கள். அவர்களோடு கற்பாறைகள் வழி ஏறியும். குதித்தும், சிரித்தும் மகிழ்ச்சியடைந்தேன். இலங்கையை வளம்படுத்தும் மிக நீண்ட நதியாக இன்று நான் திகழ்சின்றேன். பயிர்களுக்கு வேண்டிய நீரை, வழங்குவதுடன் மின்சாரத்தின் உற்பத்திக்கும் பெரிதும் உதவுகிறேன்.

1. இலங்கையின் மத்திய பகுதி எப்படிப்பட்டது?
2. இப்பந்தியில் கூறப்படுவது என்ன?
3. மகாவலி பிறந்த இடம் எது?
4. இலங்கைக்கு மகாவலி எவ்வாறு பயன்படுகிறது?
5. ✘ பின்வரும் சொற்களுக்கு ஒத்த கருத்துடைய ஒவ்வொரு சொல் தருக.

அ. நதி	ஆ. மலை
இ. நண்பர்கள்	ஈ. மகிழ்ச்சி

பகுதி மாற்றுவதை கீழெல்லோடு பின்வரும் பாடலை வாசித்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடை எழுதுக.

(அ) பசுவே பசுவே பாலைத் தா
பாலர் எமக்குக் குடிக்கத் தா
பச்சைப் புல்லை நாம் தருவோம்
பசிக்க உண்ண விடமாட்டோம்.

1. பசு என்ன தரும்?
2. பாலருக்கு என்ன வேண்டும்?
3. புல் என்ன நிறம்?

4. நாம் என்ன தருவோம்?
5. எமக்கு என்பதன் சமான பதம் என்ன?

(எனக்கு, எங்களுக்கு, உங்களுக்கு)

நாம் என்பதன் சமான பதம் என்ன?

(நாங்கள், நான், நீங்கள்)

(ஆ) முயலும் வந்தது -காட்டு
 முயலும் வந்தது
 களிய வெள்ளைக் குட்டி முயல்
 பாய்ந்து வந்தது
 நறுக்கி நறுக்கி நன்றாய்க்கீர
 நன்னித் தின்றது
 தோட்டப்பாகல் வேவி மேலால்
 துள்ளிப் பாய்ந்தது
 எங்கள் வீட்டுக் கறுப்பி நாயும்
 குரைத்துச் சென்றது.

1. குட்டி முயவின் நிறம் என்ன?
2. அது கீரையை எப்படித் தின்றது?
3. குட்டி முயல் எதன் மேல் துள்ளிப் பாய்ந்தது?
4. கறுப்பி நாய் என்ன செய்தது?
5. எதிர்ச்சொல் தருக

அ. காட்டு முயல்
 ஆ. கறுப்பு
 இ. மேல்

சொற்றொகுதி

திணைக்களம்
 கூட்டுத்தாபனம்
 அதிகாரசபை

ஙவெளாலு

டெபார்க்லேந்துவி
 ஸஃப்ராவி
 லெடிரீய

நிலையம்	ச்சுறைய
வங்கி	வீட்டுவி
மக்கள் வங்கி	மக்கள் வீட்டுவி
துறைமுகம்	விரைவு
விமானத்தளம்	உடல்திறம்
பாரானுமன்றம்	உடல்திறம்
நீதிமன்றம்	உடல்திறம்
நிறுவனம்	உடல்திறம்
தனியார்சேவை	உடல்திறம்
மக்கள் மயசேவை	உடல்திறம்
சூட்டுறவு மொத்த விற்பனை	உடல்திறம்
வித்தியாலயம்	உடல்திறம்
பல்கலைக்கழகம்	உடல்திறம்
சந்தை	உடல்திறம்
நூல்நிலையம்	உடல்திறம்
அரும்பொருட்சாலை	உடல்திறம்
நகரசபை	உடல்திறம்
பணிப்பாளர்	உடல்திறம்
ஆணையாளர்	உடல்திறம்
செயலாளர்	உடல்திறம்
அதிபர்	உடல்திறம்
பொருளாளர்	உடல்திறம்
கணனி	உடல்திறம்
பூங்கா	உடல்திறம்
அலுவலகம்	உடல்திறம்
கல்வித்தினைக்களம்	உடல்திறம்
தகவல் தினைக்களம்	உடல்திறம்
பரிட்சைத் தினைக்களம்	உடல்திறம்
சுகாதாரத் தினைக்களம்	உடல்திறம்
சுங்கத் தினைக்களம்	உடல்திறம்
ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்	உடல்திறம்
ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம்	உடல்திறம்
திரைப்படக் கூட்டுத்தாபனம்	உடல்திறம்
மரக்கூட்டுத்தாபனம்	உடல்திறம்

சம்பாஷணை (உரையாடல்) ஸமிபான்னே (குரேயாவில்) தேவெஙி

- | | |
|--|---|
| <ol style="list-style-type: none"> 1. அப்பா எங்கே ?
அப்பா ரீ-ஞே ? 2. அப்பா கந்தோரில்
அப்பா கன்கோரில் 1. அம்மா வீட்டில் இல்லையா ?
அமிமா திவிரில் ஒல்லேயா ? 2. அம்மா இருக்கிறார்; குசினியில்.
அமிமா ஒருக்கிறார்; குடிநிப்பிள்ளை 1. நீங்கள் யார் ?
நீ-ங்கல் யார் ? 2. நான் உங்கள் அப்பாவின் நன்பன், என் பெயர் ஆனந்தன்
தாங் ரா-ங்கல் அப்பாலின் நாய்பன், எங் பெயர் ஆநாந்தன்.
மல் ஒயான் தாங்கானே யாற்வெக், மங்க நாம் ஆநாந்தன்
மம ஒயாகே தாத்தாகெ யாஞ்சுவெக், மகே நம ஆனந்தன். 1. சாரி சாரி உள்ளே வாங்கோ
சரி சரி ரூ-லே ரீ-ங்கே 2. உட்காருங்கோ.
ருவிகாரூ-ங்கே. 1. தேநீர் குடியுங்கோ
நே-நீர் குடியூ-ங்கே 2. நல்லது. மெத்தப் பெரிய உபகாரம்
நல்லடு மேந்தப் பேரிய ருபகாரம் | <p>தாங்கா கேய் ?
தாத்தா கோ ?</p> <p>தாங்கா கந்கோரூவே
அமிமா கேடர தூட்டு ?</p> <p>அம்மா செதற நெத்த ?
அமிமா ஒந்தலிங் கூடியே</p> <p>அம்மா இன்னவா குஸ்ஸியே
மல க்கிடு ?</p> <p>ஒப கவுத ?</p> <p>நீர் நீர் ஆநூலு ரீந்தா.</p> <p>ஹறி ஹறி எத்துள்ட்ட என்ன
வாடி வென்ன.</p> <p>நே ரக்க வோந்தா.</p> <p>தே எக்கக் பொன்ன
ஹோட்டி, வோஹோம் சீஞ்சிப்பி.</p> <p>ஹூந்தயி, பொஹூாம் ஸ்துதியி.</p> |
|--|---|

சம்பாஷணை (உரையாடல்) ஸமிபான்னே தேவெஙி

- | | |
|---|---|
| <p>தம்பி இங்கே வா</p> <p>அமிமா : தமினி ஒ-ங்கே வீ</p> <p>கடைக்குப் போ</p> <p>கவேவிக்கு(ப்) பே</p> <p>சாமான் வாங்கி வா</p> <p>பாமாங் வீ-ங்கி வீ</p> <p>நல்லது அம்மா</p> | <p>மேலே ரீந்தா.</p> <p>மல்லி மெஹூ என்ன</p> <p>குவியு யந்தா</p> <p>கடயட்ட யன்ன</p> <p>கூடி அரங்கா ரீந்தா</p> <p>B படு அறக்கென என்ன</p> <p>ஹோட்டி அமிமா</p> |
|---|---|

நலிவி : நல்லடை அமிடா
 காசு தாங்கோ
 கூஸ் கூ-கேரே
 சூடை தாங்கோ
 கூவெபி கூ-கேரே
 முதலாளி, வணக்கம்
 இடலாலி வணக்கம்
 வணக்கம் தம்பி

கவேவிக்காரன் : விணக்கம் நலிவி
 என்ன வேணும் ?
 ஏன் வீழ்மி ?
 சீனி இருக்கா ?
 கீதி ஒருக்கூ ?

எல்லாம் இருக்கு / இருக்கிறது
 கவேவிக்காரன் : ரில்லாலி ஒருக்கூ / ஒருக்கிறடு
 வேறு என்ன வேணும் சொல்லுங்கோ
 வீரி ஏன் வீழ்மி வோல்லூ-கேரே

பருப்பு ஒரு கிலோ
 பருப்பு ஒரி கிலே
 வெங்காயம் அரை 1/2 கிலோ
 வீ-காயம் அரே கிலே
 உருளைக்கிழங்கு இரண்டு கிலோ
 ரூபேலைக் கில-டி ஒரங்கி கிலே
 மண்(ணெண்)ணைய ஒரு போத்தல்
 மண்(ணெண்)ணைய ஒரி பேந்தல்
 சவர்க்காரம் இரண்டு கட்டி
 சுவர்க்காரம் ஒரங்கி குவிரி
 தேங்காய் ஜந்து தாங்கோ
 தே-காய் ஏந்டு கூ-கேரே

நூறு ரூபா தாங்கோ
 ஜூரி ரூபா கூ-கேரே
 இந்தாங்கோ சீட்டடை (பில்)
 ஒன்கூ-கேரே பிவிவே (வில்)
 கணக்குச் சரி
 கஞ்சக்குவி சரி
 சாமான்கஞும் சரி
 சுமாந்கலும் சரி
 போய் வாறேன்
 பேர்ச் வாரேன்

வெறாந்தயி அம்மா.
 கல்லி எத்த
 சல்லி தென்ன
 குடியக் கெத்த.
 சூடயக் தென்ன
 ஆழவேரின் இடலாலி
 ஆழபோவன் முதலாலி
 ஆழவேரின் மல்லி
 மோநவிட கிடை ?
 மொனவத ஓன ?
 கீதி கியெநவிட ?
 சீனி தீயெனவத ?

மக்காம் கியெநவா
 ஒக்கொம் தீயெனவா
 வீன மோநவிட கிடை ?
 வென மொனவத ஓன ?
 பரிப்பு கிலே 1
 பரிப்பு கிலோ 1
 ரூ இனி கிலே 1/2
 நஷ்டுலானு கிலோ 1/2
 அரத்தல் கிலே 2.
 அரத்தப்பல் கிலோ 2
 ஒதி கேல் வேந்தல் 1
 பூமி தெல் போத்தல் 1
 யந் கூடி 2
 ச(B)பன் கேவி 2
 போல் யெரி ரக் கெத்த
 பொல் கெடி பழக் தென்ன
 ரூபியல் கீயக் கெத்த.
 நூப்பியல் சீயக் தென்ன
 மேந்த வீல
 மென்ன (B)பில

காத ஹரி
 காண ஹரி
 வெநி ஹரி
 B படுத ஹரி
 கிதித் தந்தமி.
 சிலரின் என்னம்

மிழுஞ்	-	முகம்	கோலருவி	-	கொலரா
கன்	-	செவி	விலிப்புவி	-	வலிப்பு
குறி	-	வாய்	வாநய	-	வாதம்
நாயய	-	மூக்கு	விமேங	-	வாந்தி
நஷ்	-	பல்	அரீஷீய	-	அஜீரணம்
நீவி	-	நாக்கு	கூடீய	-	இருமல்
அக	-	கை	ரிச	-	விஷம்
கெல்ல	-	குழுத்து	ஒவியாலய	-	காயம்
வெஷி	-	வயிறு	ஒலைமுடி	-	வீக்கம்
பஸ்வி	-	நெஞ்சு	நஷ் கூக்குமி	-	பல்வளி
ஐங்கி	-	இருதயம்	மின்னுலி கூக்குமி	-	தலைவளி
கங்குல	-	கால்	வெஷி கூக்குமி	-	வயிற்றுவளி
ஒடிலி	-	விரல்	கேவிய	-	கட்டி
ஒடு	-	எலும்பு	கங்கை கூக்குமி	-	காது வளி
நியபோஷி	-	நகம்	பஸ்வி கூக்குமி	-	நெஞ்சு வளி
			வெஷி முடி	-	வயிற்றுப்போக்கு

கூக்குமி

இன முறை

அமிளா - அம்மா நூத்தா - மாயி	திள்ளிலிரி - பேர்த்தி	கூவிலிமா - சின்னம்மா
காங்கு அப்பா மத்தியா - மச்சான்	ஷூதா - மருமகன்	வாத்தா - சித்தப்பா
அங்கா - அக்கா நூதா - மச்சாள்	லேலி - மருமகள்	உரிமி பூர்த்தியா - கணவன்
மாமா - மாமா அவிலி - ஆச்சி	யஹேர்யா-சகோதான்	உயிசீலி - மனைவி
மல்லி - தம்பி பியா - பாட்டன்	யஹேர்ரி - சகோதரி	டுவி - மகள்

16	ஒலைய	-	பதினாறு	700	கங்கீய	-	எழுந்தரு	
17	ஒலை	கக	-	பதினேழு	800	ஏடிய	-	எண்ணூறு
18	ஒலை	அடி	-	பதினெட்டு	900	கலீய	-	தொளாயிரம்
19	ஒலை	நாய	-	பத்தொன்பது	1000	டாக	-	ஆயிரம்
20	ஒலை	கிருபது	-	2000	டெடாக	-	இரண்டாயிரம்	
21	-	10,000	ஒலெடாக	-	பத்தாயிரம்	
22	-	1,00000	கெங்கீய	-	இலட்சம்	
23	-	10,00000	ஒரு கெங்கீய-	-	பத்து இலட்சம்	
24	-	1,0000000	கோவீய	-	கோடி	
25	-	

ரகு மூலக்கூறு கூட்டு ஒன்றை கண்டு.

21. பின்வரு வனவற்றைக் கற்றுக்கொள்கள்:-

1. $1\frac{1}{2}$	- அரை	4. $1\frac{1}{2}$	- ஒன்றறை
2. $1\frac{1}{4}$	- கால்	5. $1\frac{1}{8}$	- அரைக்கால்
3. $3\frac{1}{4}$	- முக்கால்	6. $3\frac{1}{8}$	- காலே அரைக்கால்.

<u>ஒளிக்கேடு</u>	<u>கால விலை</u>
<u>நாள் / சிழமை</u>	<u>தேரம்</u>

1. ஓரிடா	- ஞாயிற்றுக் கிழமை (ஞாயிறு)	ஓடிய	-	காலை
2 டட்டா	- திங்கட் சிழமை (திங்கள்)	உவிச	-	மாலை
3 அயல்ரூபியா	- செவ்வாய்க் கிழமை (செவ்வாய்)	மலிங்கை	-	மத்தியானம்
4 பட்டா	- புதன் சிழமை (புதன்)	உவில்	-	பயல்

5	ஓதுப்பதின்டு -	வியாழக் கிழமை (வியாழன்)	ராதீய	-	இரவு
6	கிழுருடு -	வெள்ளிக் கிழமை (வெள்ளி)	மதிரும் ராதீய -	நடுஇரவு, ஜாமம்	
7	யேதாஸுராடு -	சனிக்கிழமை (சனி)	பூய/வீலாவி	மணி	
			திதிவிழுவி	-	நிமிஷம்
			தங்பரய	-	செக்கண்ட்
			அபிரூடு	-	வருடம்
			விசர	-	ஆண்டு
			பதிய	-	வாரம்

மாசுவட்ட கலி மாதம்

1.	ஏந்துவாரி	சனவரி	7.	ஷ்டுலி	-	ஷுலை
2.	பேரவர்வாரி	பெப்ரவரி	8.	அக்டோப்ரூ	-	ஒக்டோபு
3.	மார்சு	மார்ச்சு	9.	ஷூப்ரூலிலிர	-	செத்தெம்பர்
4.	ஏப்ரில்	ஏப்ரில்	10.	மக்ஷேபர	-	ஒத்தோபர்
5.	மூடி	மே	11.	ஷூவீலிலிர	-	நவம்பர்
6.	ஷ்டுதி	ஜூன்	12.	டேயூலிலிர	-	திசம்பர்

கரைராங்க

சமீர உறுப்புகள்

கேட்விரைக

நோய்கள்

மலூவி	-	தலை	ஷே	-	காய்ச்சல்
கோஷ்சிய	-	முடி	யெலிப்புதியூவி	-	தடிமல்
நூல்	-	நெற்றி	மூலேரீயாவி	-	மலேரியா
	-	கண்ண	கோரி	-	சொறி

அயாசய - 40
பயிற்சி 40
டெல்லேன் கணக்கிறம்
இலக்கம்

1. கீழ்வரும் முறையைப் பின்பற்றி 20-100 வரையுள்ள இலக்கங்களை எழுதுக.

1 ரக	-	ஒன்று	10 எல்லை	-	பத்து
2 டெக	-	இரண்டு	20 வீட்டிய	-	இருபது
3 ஒதுக்கை	-	மூன்று	30 திகை	-	மூப்பது
4 ஹகர்	-	நான்கு	40 ஹகலை	-	நாற்பது
5 பக	-	ஐந்து	50 பகங்கள்	-	ஐம்பது
6 கை	-	ஆறு	60 கூடு	-	அறுபது
7 கக	-	ஏழு	70 கூத்துவி	-	எழுபது
8 அடி	-	எட்டு	80 அடிலி	-	எண்பது
9 கலிய	-	ஒன்பது	90 அனுவி	-	தொண்ணாறு
10 எல்லை	-	பத்து	100 கியய	-	நூறு
11 ரகோலை	-	பதினொன்று	200 டெகிய	-	இருநூறு
12 டோலை	-	பன்னிரண்டு	300 ஒன்டிய	-	மூந்நூறு
13 எல்லை	-	பதின்மூன்று	400 ஹர்டிய	-	நானுராறு
14 எல் ஹகர்	-	பதிநான்கு	500 பக்டிய	-	ஐந்நூறு
15 பகலோவி	-	பதினெந்து	600 கய்டிய	-	அறுநூறு

அடியா - அண்ணா ஆவிடி - பாட்டி மகுளிங் - பெரியமா பூதா - மகன்
 நாகி - தங்கை இழூப்புரா - பேரன் மகப்பா - பெரிய்பா குலயா - பிள்ளை

நே கவியக தீயை டேவல்
 தேந்ர்க் கடையில்

சில்லர் கவியக தீயை டேவல்
 சில்லறைச் சாமான் கடையில்

நேவிஞர்	-	தேந்ர்	கிளி	-	சீனி
கோபி	-	கோப்பி	கொந்தமல்லை	-	கொத்தமல்லை
ஆப்ப	-	அப்பம்	பரிசு	-	பருப்பு
ஒடிஆப்ப	-	இடியப்பம்	ஒடி	-	உமுந்து
பிவு	-	பிட்டு	கோபி	-	கோப்பி
நேர்யை	-	தோசை	ஙால்	-	அங்கி
விசீ	-	வடை	பிரி	-	மாவு
சுமிளேல்	-	சம்பல்	மிரிச்	-	மிளகாய்
ரோலீ	-	உரொட்டி	ரஷ்டினி	-	வெங்காயம்
மூரைக்கு	-	முறுக்கு	நேநோல்	-	தேயிலை,
பப்பிடி	-	பப்படம்	பிரை	-	உப்பு
மேரி	-	மேந்தி	குமிரிச்	-	மிளகு
ஹோடி	-	சொதி	ரவின்ஜி	-	பம்பாய் வெங்காயம்
ஏந்	-	சோறு		-	பெரிய வெங்காயம்
விற்-ஏநா	-	கறி	உத்திர	-	சர்க்கரை
கிரி	-	பால்	இந்து	-	பயறு
வின்தர	-	முட்டை		-	
இலங்கீ	-	வெற்றிலை		-	
பூஞ்சீ	-	பாக்கு		-	
ஷஞ்சு	-	சண்ணாம்பு		-	
ஞுமிளோல்	-	புகையிலை		-	

ரீலமெ	-	ஆட்டிறைச்சி
கருக்கலை	-	மாட்டிறைச்சி
மாடு	-	மீன்

பிள்ளை	மரக்கறி	பில்லை	பழங்கள்
பில்லை	- காய்கறி	டூவிலி	தோடம்பழம்
வேர்தி	- போஞ்சி	அந்தாயி	அன்னாசிப்பழம்
கங்கலை	- தக்காளி	ஒளிலி	ஜம்புநாவற்பழம்
மூரூங்கு	- முருங்கைக்காய்	மீடப்பல்லி	முந்திரிகைப்பழம்
வேர்வை	- கோவா		திராட்சைப் பழம்
விதல	- வத்தாளை	கேயேல் கேடி	வாழைப்பழம்
வண்விக்கு	- வெண்டைக்காய்	விலை, விர்கு	பலாப்பழம்
விலிலி	- கத்தரிக்காய்	பேர்	கொய்யாப்பழம்
பநேர்லி	- புடோல்	ஒரி	மாம்பழம்
வில்கொடு	- பீர்க்கு	ரவுடை	பேர்ச்சம்பழம்
பலை	- கீரை	கீழில்	விளாம்பழம்
கோட (கேரலி)	பலாக்காய்	கேலி	வில்வம்பழம்
டேலி	- சரப்பலாக்காய்	டேதி	எலுமிச்சம் பழம்
கொடுகொலி	- வல்லாரை	பொலி	தேங்காய்
அர்காபலி	- உருளைக்கிழங்கு	அலுகேடி	காய்
அலி கேயேலுகேடி	- சாம்பல் வாழைக்காய்	ஒடுஞ்சிலை	பழம்
கங்குருமூரூங்கு	- அகத்தி	கட்ட ஒலி	பப்பாளிப்பழம்
மூஞாஞ்சிருந்து	- பொன்னாங்காணி	டேலுமி	மாதுளம்பழம்

யാന പാദങ്ങൾ

വാക്കൻങ്കൾ

വെറ്റിക്കല്ല	- ശൈക്കവിൽ വണ്ണം	കരഭ്രഹ്മ	- മാട്ടു വണ്ണം
മേര്വർപ്പയ	- മോട്ടാർ വണ്ണം	പ്രതിരിധി	- പുക്കവണ്ണം
ബച്ച രലിയ	- പബ് വണ്ണം	ഭൂവിന് ധാനയ	- ആകായ വിമാനം
മിലേർ റിക്ഷാവി	- ഓട്ടോ റിക്ഷോ		

സഭ്യർ - പിരാന്നികൾ

മാഡഗാ	മിറുകമ്പ	ബുരുളാ -	ക്രൂഷ്ട
ബല്ലാ	നായ്ക്ക	ബല്ലാ -	അണില്
ബല്ലേഡ്രാ	പക്ക	ബരിയാ -	ന്റരി
ബർക്കാ	മാട്ടു	ബിംഗയാ -	ചിങ്കമ്പ
ബൈറിയാ	കൺറ്രൂ	കോബിയാ -	പുവി
മീഹർക്കാ	എറുമൈ	വില്ലുരു -	കുരങ്കു
ബല്ലാ	പുന്നേ	ബാരു -	പണ്ണറി
ബാലിയാ	കുതിരെ	വില്ലോ -	കരടി
ബിലിയാ	ആട്ട		
അമോർ	-	ക്രഹാ	-
ബാലിയാ	-	ക്രപ്പാ	-
ബാലിാലിയാ	-	മോഞ്ചരു	-
ബുദ്ദി	-	കിരിം	-

கோரு	அறக்குளா	ஒன்று பூவிலா	-	கோபுரிக்குஞ்சு
கால்மூட்டை -	நெத்தலி	பரவியா	-	புறா
கூவியா	குடை	வெக்டிலூ	-	கூகை
கங்குலிலா	நண்டு	வெப்பை	-	ஆந்தை
ஷால்லை	- கணவாய்	கொகை	-	கொக்கு
மலைவா	- திருக்கை	தாராலா	-	தாரா
		காய்யா	-	அன்னம்
		மலை	-	மெனா
<u>ரக</u>		<u>பாத</u>		
<u>சவை</u>		<u>நிறம்</u>		
பூஷீரக -	இனிப்பு	பூஷ	-	வெள்ளளை
ஒடுக்கீல்	- புளிப்பு	கலை	-	கறுப்பு
கித்து	- கைப்பு (கசப்பு)	கொல	-	பச்சை
பேஞ்சுரக -	உவர்ப்பு	கலை	-	மஞ்சள்
		ரங்க	-	சிவப்பு
		கிள்	-	நீலம்
		நிதி	-	ஊதா
கேளிலா	- தவளை	மங்காலூ	-	மூட்டை
கிழிலா	- முதலை	மந்திரலை	-	நூளம்பு
கூதா	- பல்வி	கூதியா	-	எறும்பு
கரப்பா	- பாம்பு	மூட்டை	-	ஈ
கீயா	- எலி	மீமூட்டை	-	தேனீ
காயா	- நல்ல பாம்பு			

வினாக்கள் படி பீடியெடுப்பதற்காக
வேற்றுமை விகற்பங்கள்

பின்தம் பூர்த்தி

1.	மம்	-	நான்	அபி	-	நாங்கள்
2.	மா	-	என்னை	அப	-	எங்களை
3.	மா விடின்	-	என்னால்	அப விடின்	-	எங்களால்
4.	மால்	-	எனக்கு	அபல்	-	எங்களுக்கு
5.	மனை'	-	என்னிடம்	அபனை'	-	எங்களிடமிருந்து
			இருந்து	அபனே'	-	எங்கள், எங்களுடைய
6.	மனை	-	என்/எனது/			எங்களது
			என்னுடைய	அபலை	-	எங்களிடம்.
7.	மாலை	-	என்னிடம்			

முடிவு பூர்த்தி

நூலி/தா/தி	-		நூலிலா	நீங்கள்
நூலில்	-	உன்னை	நூலிலாவி	உங்களை
நூலி விடின்	-	உன்னால்	நூலிலா விடின்	- உங்களால்
நூலி யுமை	-	உன்னோடு	நூலிலா யுமை	- உங்களோடு
நூலில்	-	உனக்கு	நூலிலால்	- உங்களுக்கு
நூலினை'	-	உன்னிடமிருந்து	நூலினை'	- உங்களிடமிருந்து
நூலினே'	-	உன், உனது,	நூலிலானே'	- உங்கள், உங்களது
		உன்னுடைய		உங்களுடைய
நூலிலை	-	உன்னிடம்	நூலிலாலை	- உங்களிடம்

(பூர்ம் பூர்த்தி)

மின்	- அவர்	உ ரீக் ரீய - அது
மின்	- அவரை	உலி - அதை
மின் விசின்	- அவரால்	உ விசின் அதனால்
மின்வி	- அவருக்கு	உவி - அதற்கு
மின்வென்	- அவரிடமிருந்து	உவென் - அதனிடமிருந்து
மின்வே	அவருடைய அவரது	உவே { - அதனது அதனுடைய
மின்.உ	அவரிடம்	உ உ அதனிடம்

ஏதும் தமிழ் கூ பூர்ம் பூர்த்தி விரல்மான அதிக கூ அனாகன காலிலே வர வேண்டும் ஆகாரம் பக்க என்று ஆகு.

விரல்மான காலை	அதிக காலை	அனாகன காலை
(இன்று) <u>நிகழ்காலம்</u>	(நேற்று) <u>இறந்தகாலம்</u>	(நாளை) <u>எதிர்காலம்</u>

நான் மு	(கொஞ்)	
	குடி குடி க்கிள்ளேன்	குடி த்தேன்
	(ஒரைநையஞ்)	
	படி படி க்கிள்ளேன்	படி த்தேன்
	(யஞ்)	படி ப்பேன்
	போ போகிள்ளேன்	போனேன்
	(ஙஞ்)	போவேன்
	தா தருகிள்ளேன்	தந்தேன்
	வரேன் (உஞ்)	தருவேன்
	வா வருகிள்ளேன்	வந்தேன்
		வருவேன்

நாங்கள்	குடி குடிக்கின்றோம்	குடித்தோம்	குடிப்போம்
அபி	படி படிக்கிறோம்	படித்தோம்	படிப்போம்
	போ போகிறோம்	போனோம்	போவோம்
	தா தருகிறோம்	தந்தோம்	தருவோம்
	வா வருகிறோம்	வந்தோம்	வருவோம்
<hr/>			
நீ ஆடு	குடி குடிக்கிறாய்	குடித்தாய்	குடிப்பாய்
	படி படிக்கிறாய்	படித்தாய்	படிப்பாய்
	போ போகிறாய்	போனாய்	போவாய்
	தா தருகிறாய்	தந்தாய்	தருவாய்
	வா வருகிறாய்	வந்தாய்	வருவாய்
<hr/>			
நீங்கள் அல	குடி குடிக்கிறீர்கள்	குடித்தீர்கள்	குடிப்பீர்கள்
	படி படிக்கிறீர்கள்	படித்தீர்கள்	படிப்பீர்கள்
	போ போகிறீர்கள்	போனீர்கள்	போவீர்கள்
	தா தருகிறீர்கள்	தந்தீர்கள்	தருவீர்கள்
	வா வருகிறீர்கள்	வந்தீர்கள்	வருவீர்கள்
<hr/>			
அவர் அஜுடை	குடி குடிக்கிறார் (லொனு)	குடித்தார்	குடிப்பார்
	படி படிக்கிறார் (ஒயென அனு)	படித்தார்	படிப்பார்
	போ போகிறார் (யனு)	போனார்	போவார்

தா தருசிறார்

தந்தார்

தருவார்

(எனு)

வா வருசிறார்

வந்தார்

வருவார்

விரென் (எனு)

அவன்	குடி குடி க்கிறான்	குடி த்தான்	குடி ப்பான்
யைமை			
கீ	படி படி க்கிறான்	படி த்தான்	படி ப்பான்
மழு	போ போகிறான்	போனான்	போவான்
தா தருசிறான்		தந்தான்	தருவான்
வா வருசிறான்		வந்தான்	வருவான்

அவன்	குடி குடி க்கிறாள்	குடி த்தாள்	குடி ப்பாள்
வையொலோ			
ஓ	படி படி க்கிறாள்	படி த்தாள்	படி ப்பாள்
ஆ	போ போகிறாள்	போனாள்	போவாள்
தா தருசிறாள்		தந்தாள்	தருவாள்
வா வருசிறாள்		வந்தாள்	வருவாள்

அது	குடி குடி க்கிறது	குடி த்தது	குடி க்கும்
ஓ	படி படி க்கிறது	படி த்தது	படி க்கும்
போ	போகிறது	போனது	போகும்
தா	தருசிறது	தந்தது	தரும்
வா	வருசிறது	வந்தது	வரும்

அவை	குடி குடி க்கின்றன	குடி த்தனை	குடி க்கும்
ரீதி	படி படி க்கின்றன	படி த்தனை	படி க்கும்
போ	போகின்றன	போயினை	போகும்
தா	தருகின்றன	தந்தனை	தரும்
வா	வருகின்றன	வந்தனை	வரும்

வடமொழி எழுத்துக்கள் இல்லாக்குமர்

எ - ய

ஷ - த

ஜ - ர

ஹ - ய

க்ஷ - சு

ய - எ	எா எி எ் எா எு எெ எை எோ எோ	எளள
த - ஷ	ஷா ஷி ஷ் ஷா ஷு ஷெ ஷே ஷோ ஷோ	ஷெளள
ர - ஜ	ஜா ஜி ஜ் ஜா ஜு ஜெ ஜை ஜோ ஜோ	ஜெளள
ஹ - ஹ	ஹா ஹி ஹ் ஹா ஹு ஹெ ஹை ஹோ ஹோ	ஹெளள
சு - க்ஷ	க்ஷா க்ஷி க்ஷ் க்ஷா க்ஷு க்ஷெ க்ஷை க்ஷோ க்ஷோ	க்ஷெளள

தமிழ் நெடுங்கணக்கு

சுவர் னா சுமில்தி வத்துரை

அஃ ஆஃ இஇ ஈர்உரி ஊ ரீ எஃ ஏஃ ஐலே ஒஃ ஓ இஓள ஓஃ ஃ
 க கா கி கீ கு கூ கெ கே கை கொகோகெள க
 நு நா நி நீ நு நு நெ நே நை நோ நோ நெள ந
 ச சா சி சீ சு சூ செ சே சை சொசோசெள ச
 ஞ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞோ ஞோ ஞெள ஞ்
 த தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தெள த
 ந நா நி நீ நு நூ நெ நே நை நோ நோ நெள ந
 ப பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பெள ப
 ம மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மெள ம
 ய யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யெள ய
 ர ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரெள ர
 வ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வெள வ
 மு மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மெள மு
 ள ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோளெள ள
 ற றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றெள ற
 ன னா னி னீ னு னூ னெ னே னை னோ னோ னெள ன்

சுவர் அகுரை

கல் அகுரை

உயிர் எழுத்துக்கள் 12.

மெய் எழுத்துக்கள் 18. தமிழ் எழுத்துக்கள் 247

சுவர் சுதித வசங்கன அகுரை

உயிர்மெய்யெழுத்துக்கள் 216 ஆய்த எழுத்து

1 மொத்தமாக)

இலகு தமிழ்

சிங்கன் மோழி மூலம் தமிழ் கற்கும் நினைக்கள், சூட்டுத்தாண, தனியார் நிறுவன அலுவலர் அதிகாரிகள் என்பவர்களுக்கேவோ விசேஷ முறையில் எழுதப்பட்ட யிர்ச நால் இலகு தமிழ்.

சுரல் தெள்ள

சீ.ஷல்லி தெள்ள ஒரேந கென்னா தெபார்தலேன்னு சு.சீ.ஷல்லி தொ
பொட்டிலைக் கூ.க செவ்வையன் தொ விவாசக நிலதாரன் சுதா
வினைப்பைன் சுகாச் சுரத உடு அப்புட பொதகி.

சுரல் தெள்ள

உருவா : - த. சுதாசுரதாந்தே வி. ரீ. (ஸ்ரீ) குமிகாவாயக்

ISBN. 955-96153-0-0